

<p>2. அசுர காண்டம்</p>	<p>2. asura kaandam</p>
<p>1. மாயைப் படலம்</p>	<p>1. maayaip padalam</p>
<p>ஊரி லான்குணங் குறியிலான் செயலிலான் உரைக்கும் பேரி லானொரு முன்னிலான் பின்னிலான் பிறிதோன் சாரி லான்வரல் போக்கிலன் மேலிலான் தனக்கு நேரி லான்உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்.</p>	<p>oori laangunang kuriyilaan seyalilaan uraikkum peri laanoru munnilaan pinnilaan piridhon saari laanvaral pokkilaan melilaan thanakku neri laanuyirk kadavulaai ennule nindraan.</p>
<p>வீறு காசிபன் சிறார்களாய் மேவிய அறுபான் ஆறு கோடிய தாகிய அவுணருக் கரசன் மாறில் மங்கல கேசியாம் அரக்கியை மணந்து பேற தாகவே சுரசையென் றொருமகட் பெற்றான்.</p>	<p>veeru kaasipan siraargalaai meviya arupaan aaru kodiya dhaagiya avunaruk karasan maaril mangala kesiyaam arakkiyai manandhu pera dhaagave surasaiyen drorumagat petraan.</p>
<p>தூய அம்மகள் வளர்ந்தபின் புகன்எனுந் தொல்லோன் தீய மாயையின் கல்விகள் யாவையுந் தெருட்டி ஆய விஞ்சையின் வல்லபம் நோக்கியே அவட்கு மாயை என்றுபேர் கூறினன் மனத்திவை மதிப்பான்.</p>	<p>thooya ammagal valarndhapiin puganenun thollon theeya maayaiyin kalvigal yaavaiyun dherutti aaya vijchaiyin vallapam nokkiye avatku maayai endruiper koorinan manaththivai madhippaan.</p>
<p>இன்ன லெய்திய அவுணர்கள் சிறுமையும் இமையோர் மன்ன னாதியர் பெருமையும் வானநாட் டுறைவோர் நன்ன லந்தொலைந் தசுரரால் மலிந்திட நந்தி சொன்ன வாய்மையும் கருதினன் புகரெனுந் தூயோன்.</p>	<p>inna leidhiya avunargal sirumaiyum imaiyor manna naadhiyar perumaiyum vaananaat turaivor nanna lantholain dhasuraraal malindhida nandhi sonna vaaimaiyung karudhinan pugarenun thooyon.</p>
<p>கருதி இன்னண மேல்வருந் தன்மையும் கண்டு குருதி தோயும்வேல் அவுணர்கோன் பயந்தகோற் றொடியை வருதி என்றுகூற் வரம்பறு பேரருள் வழங்கி ஒருதி றந்தனைக் கேளெனத் தேசிகள் உரைப்பான்.</p>	<p>karudhi innana melvarun thanmai yung kandu kurudhi thoyumvel avunarkon payandhakor trodiyai varudhi endrukoor varamparu perarul vazangi oridhi randhanaik kelenath thesigan uraippaan.</p>

<p>வனச மங்கைதன் கணவனால் வாசவன் தன்னால் முனிவர் தேவரால் அளப்பிலா அவுணர்கள் முடிந்தார் அனையர் மேன்மையை யாவரும் உணர்குவர் அதனால் உனது தந்தையும் வலியிழந் தேயொடுங் குற்றான்.</p>	<p>vanasa mangai than kanavanaal vaasavan thannaal munivar dhevaraal alappilaa avunargal mudindhaar anaiyar menmaiyaai yaavarum unarguvar adhanaal unadhu thandhaiyum valiyan dheyodung kuteraan.</p>
<p>மின்பொ ருட்டினால் கேதகை மலர்ந்திடும் விளங்கும் என்பொ ருட்டினால் மாமழை சொரிந்திடும் ஈட்டும் பொன்பொ ருட்டினால் யாவுமுண் டாமதுபோல உன்பொ ருட்டினால் அவுணர்க்கு மேன்மைய துளதாம்.</p>	<p>meenpo ruttinaal kedhagai malarndhidum vilangum enbo ruttinaal maamazai sorindhidum eettum ponpo ruttinaal yaavumun daamadhupola unpo ruttinaal avunarkku menmaiya dhuladhaam.</p>
<p>வாச மாமலர் மடந்தையும் வந்தடி வணங்கப் பேசொ ணாததோர் பேரழ குருக்கொடு பெயர்ந்து காசி பன்றனை அடைந்துநின் வல்லபங் காட்டி ஆசை பூட்டியே அவனொடும் புணருதி அல்லில்.</p>	<p>vaasa maamar madandhaiyum vandhadi vanangap peso naadhahor peraza kurukkodu peyarndhu kaasi pandranai adaindhunin vallapang kaatti aasai poottiye avanodum punarudhi allil.</p>
<p>அல்லி டைப்புணர்ந் தசுரர்கள் தம்மையுண் டாக்கி மெல்ல அங்கவர் தங்கட்கு நாமமும் விளம்பி எல்லை யில்வளம் பெற்றிட அவுணருக் கியலுந் தொல்லை வேள்வியும் விரதமும் உணர்த்துதி தோகாய்.</p>	<p>alli daippunarndh dhasurargal thammaiyun daakki mella angavar thangatku naamamum vilambi ellai yilvalam petruda avunaru kiyalundh thollai velvium viradhamum unarndhudhi dhokaai.</p>
<p>இன்ன தன்மைகள் முடிந்தபின் நின்சிறார் எவரும் நன்ன லந்தனை அடையவும் நண்ணல ரெல்லாம் பன்ன ரும்பழி மூழ்கவும் அருந்தவம் பயில அன்னை மீளுதி என்றனன் புகரெனும் ஆசான்.</p>	<p>inna thanmaigal mudindhapi ninsiraar evarum nanna landhanai adaiyavum nannala rellaam panna rumpazi moozgavum arundhavam payila annai mooludhi endranan pugarenum aasaan.</p>

<p>குரவன் வாய்மையை வினவியே கோதில்சீர் அவுணர் மரபு மேம்படு தன்மையான் மற்றிவை யெல்லாம் அருளு கின்றனை ஆதலால் இப்பணி யடியேன் புரிசு வேனென அவனடி வணங்கியே போனாள்.</p>	<p>kuravan vaaimaiyai vinaviye kodhilseer avunar marabu mempadu thanmaiyaan matrivai yellaam arulu gindranai aadhalaal ippani yadiyen purigu venena avanadi vanangiye ponaal.</p>
<p>மயிலை அன்னவள் அவுணர்தம் மன்னற்கும் இனைய செயலை யோதியே அவன்விடை யுங்கொடு சென்று கயிலை என்னநீ றாடியே காசிபன் இருந்து பயிலும் நோன்புடை எல்லையை நாடியே படர்ந்தாள்.</p>	<p>mayilai annaval avunartham mannarkum inaiya seyalai yodhiye avanvidai yunkodu sendru kayilai ennanee raadiye kaasiban irundhu payilum nonpudai ellaiye naadiye padarndhaal.</p>
<p>திருவும் மாரவேள் இரதிவேள் இரதியுந் திலோத்தமை யென்ன மருவு தையலும் மோகினி யென்பதோர் மாதும் ஒருத னித்திரு வடிவுகொண் டாலென உலகில் பொருவில் மாயவன் பேரழ குருக்கொடு போனாள்.</p>	<p>thiruvum maaravel iradhivel iradhiyun thiloththamai yenna maruvu thaiyalum migini yenbadhor maadhum orudha niththiru vadivukon daalena ulagil poruvil maayavan peraza kurukkodu ponaal.</p>
<p>மண்ணுற் றோர்களும் மாதிரத் தோர்களும் மதிதோய் விண்ணுற் றோர்களும் அன்னவள் எழில்நலம் விரைவில் கண்ணுற் றோர்கிலர் அணுகினர் காமவேள் கணையின் புண்ணுற் றோர்விளக் கழலுறு பறவையிற் புலர்ந்தார்.</p>	<p>mannur trorgalum maadhirath thorgalum madhithoi vinnur trorgalum annaval yezilnalam viraivil kannur trogilar anuginar kaamavel kanaiyin punnur trorvilak kazaluru paravaiyir pularndhaar.</p>
<p>மதியும் ஞாயிறுஞ் சூழ்தரு மேருவின் வடபால் விதிம கன்தவம் புரிதரும் வியனிலை மருங்கின் அதிர்சி லம்பொடு மேகலை புலம்புற அனையாள் திதிகொல் என்றெலாத் தேவரும் ஐயுறச் சென்றாள். 15</p>	<p>madhiyum gnaayiruj sooztharu meruvin vadapaal vidhima ganthavam puridharum viyanilai marungin adhirchi lampodu megalai pulambura anaiyaal thidhikol endrelaath thevarum aiyurach sendraal. 15</p>

<p>சென்ற மாயைஅக் காசிபன் இருக்கையில் திருவாழ் மன்றல் லாவியுந் தடங்களுஞ் சோலையும் மணிசெய் குன்று மாமலர்ப் பள்ளியும் மண்டபக் குழாமுந் தன்றன் ஆணையால் துண்ணெனச் சூழ்தரச் சமைத்தாள்.</p>	<p>sendra maayaiak kaasipan irukkayil thiruvaaz mandral laaviyun thadangaluj solaiyum manisei kundru maamalarp palliyum mandabak kuzaamundh thandran aanaiyuaal thunnenach sooztharach samaithaal.</p>
<p>இனைத்தெ லாமவண் வருதலும் எந்தைதன் னடியை மனத்தி னிற்கொடு பொறியினை உரத்தினால் வாட்டித் தனித்து நோற்றிடுங் காசிபன் புகுந்தஅத் தகைமை அனைத்தும் நோக்கியீ தென்கொலென் றதிசய மடைந்தாள்.</p>	<p>inaiththe laamavan varudhalum endhaitan nadiyai manaththi nirkodu poriyinai uraththinaal vaattith thaniththu notridung kaasipan pugundhaath thagaimai anaiththum nokkiyee thenkolen dradhisaya madaindhaan.</p>
<p>முற்று மாங்கவை ஆசையின் நெடிதுபன் முறையால் உற்று நாடியே மாயைதன் செயலென உணரான் இற்றெ லாமிவண் இயற்றினர் யாரென எண்ணிச் சுற்று நோக்கினன் யாரையுங் காண்கிலன் தூயோன்.</p>	<p>mutru maangavai aasaiyin nedithupan muraiyaal utru naadiye maayaithan seyalena unaraan itre laamivan iyatrinar yaarena ennich sutru nokkinan yaaraiyung kaangilan thooyon.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>மெய்த்தவ வுணர்ச்சியை விடுத்து மேலையோன் அத்தன தருளினால் அணங்கு மாயையால் வைத்தன கண்ணுறா மனங்கொள் காதலாற் சித்திர மெனவெஃஇ யினைய செப்புவான்.</p>	<p>meiththava unarchchiyai viduththu melaiyon aththana tharulinaal anangu maayiyaal vaiththana kannuraa manangkol kaadhalaar siththira menavereeie yinaiya seppuvaan.</p>
<p>வானநா டிழிந்ததோ மகத்தின் வேந்துறை தானநா டிழிந்ததோ தனதன் ஆதியோர் ஏனைநா டிழிந்ததோ இதுவன் நேல்இவை ஆனவா றுணர்கிலென் அழுங்கு சிந்தையேன்.</p>	<p>vaananaa dizindhadho magaththin vendhurai thaananaa dizindhadho thanathan aagiyor yenainaa dizindhadho idhuvan drelivai aanavaa runargilen azungu sindhaiyen.</p>
<p>ஆரணன் செய்கையோ அகில முண்டுமிழ் நாரணன் செய்கையோ அவர்க்கு நாடொணாப் பூரணன் செய்கையோ பிறர்பு ரிந்ததோ காரணந் தேர்கிலென் கவலும் நெஞ்சினேன்.</p>	<p>aaranan seigaiyo agila mundumiz naaranan seigaiyo avarkku naadonaap pooranan seigaiyo pirarpu rindhadho kaaranandh dhergilen kavalum nejchinen.</p>

<p>புன்னெறிக் காணிடைப் புகுந்த இத்திரு நன்னெறிக் கேதுவோ நலந்த விர்ந்திடுந் துன்னெறிக் கேதுவோ தொல்லை ஞாலமேல் எந்நெறிக் கேதுவென் றிதுவுந் தேர்கிலேன்.</p>	<p>punnerik kaanidaip pugundha iththiru nannerik kedhuvo nalandha virndhidun thunnerik kedhuvo thollai gnaalamel ennerik kedhuven dridhuvundh dhergilen.</p>
<p>என்றிவை சொற்றிவண் யாவ தாயினும் நன்றதன் இயற்கையும் நமக்கு முன்னரே ஒன்றறத் தெரிவுறும் உணர்ச்சி இங்ஙனஞ் சென்றது பழுதெனச் சிந்தித் தானரோ.</p>	<p>endrivai sotrivan yaava dhaayinum nandradhan iyarkaiyum namakku munnare ondrarath therivurum unarchchi ingganaj sendradhu pazudhenach sindhith thaanaro.</p>
<p>தெற்றெனத் தன்மனந் தேற்றித் தொன்மைபோல் நற்றவம் இயற்றுவான் நணுகும் வேலையில் மற்றது தெரிந்திடு மாயை தூமணிப் பொற்றையில் தமிழளாய்ப் பொலிந்து தோன்றினான்.</p>	<p>thetrenath thanmanadh thetrith thonmaipol natravam iyatruvaan nanugum velaiyil matradhu therindhidu maayai thoomanip potraiyl thamiyalaaip polindhu thondrinaal.</p>
<p>தோன்றினன் நின்றலுந் தொல்லை நான்முகற் கான்றதொர் காதலன் அவளை நோக்கினான் வான்றிகழ் கற்பக வல்லி செய்தவத் தீன்றதொர் கொடிஇவண் எய்திற் றோவென்றான்.</p>	<p>thondrinal thitalun thollai naanmugar kaandradhor kaadhalan avalai nokkinaan vaandrigaz karpaga valli seidhavath theendradhor kodiivan eidhir trovendraan.</p>
<p>நாற்றலை யான்மகன் நம்முன் இக்கொடி தோற்றிய தற்புதச் சூழ்ச்சிக் கேதுவென் றாற்றுறு தவத்தின் அகற்றி யாயிடை வீற்றிருந் திடுவது விடுத்துப் போயினான்.</p>	<p>naatralai yaanmagan nammun ikkodi thotriya tharpudhach soozchchik kedhuven draartruru thavaththin agatri yaayidai veetridun thiduvadhu viduththup poiinaan.</p>
<p>கண்ணகல் வரைமிசைக் கடிது போயுறீஇ அண்ணிய னாதலும் அரிவை யாய்உறப் பெண்ணுரு வேகொல்இப் பெற்றித் தாலென எண்ணினன் மையலுக் கெல்லை காண்கிலான்.</p>	<p>kannagal varaimisaik kadidhu poyureeie anniya naadhalum arivai yaaivurap pennuru vekolip petrith thaalena enninan maiyaluk kellai kaangilaan.</p>
<p>புண்டரி கத்திகொல் பொன்னம் பாவைகொல் அண்டர்தம் அணங்குகொல் என்னின் அன்னரைக் கண்டறி வேன்எனைக் காதல் பூட்டிய ஒண்டொடி இனையள்ளன் றுணர்கி லேனரோ.</p>	<p>pundari kaththikol ponnam paavaikol andaratham anangukol ennin annaraik kandari venenaik kaadhal poottiya ondodi inaiyalen drunarki lenaro.</p>

<p>சேயிருங் கமலமேற் செம்மல் செய்கையால் ஆயவள் என்னில்இவ் வழகு பெற்றிடான் கூயது தேறினன் எல்லை இல்லதோர் மாயையே பெண்ணென வந்த வாறென்பான்.</p>	<p>seyirung kamalamer semmal seigaiyaaaal aayaval ennil lv vazagu petridaan kooyadhu therinan ellai illadhori maayaiye pennena vandha vaarenbaan.</p>
<p>புகன்றிவை பற்பல பொருவில் நான்முகன் மகன்றன தருந்தவ வலியும் போதமும் அகன்றனன் புணர்ச்சிவேட் டழுங்கி நைவதோர் மகன்றிலின் பரிசென வருத்த மெய்தினான். 30</p>	<p>pugandrivai parpala poruvil naanmugan magandrana tharundhava valiyum podhamum agandrannan punarchchivet tazungi naivadhori agandrilin parisena varuththa meidhinaan. 30</p>
<p>உண்ணிகழ் ஊன்பொருட் றுயிர்கொல் வேட்டுவர் கண்ணியுட் பட்டதோர் கலையின் மாழ்குவான் பெண்ணர சாயவிப் பேதைக் கென்கொலோ எண்ணமென் றிடருழந் திரங்கி ஏங்கினான்.</p>	<p>unnigaz oonporut tuyirkol vettuvar kanniyut pattadhori kalaiyin maazguvaan pennara saayavip pedhaik kenkolo ennamen dridaruzan dhirangi yenginaan.</p>
<p>அதுபொழு தவுணரை அளிக்க வந்திடுந் திதிநிகர் மடமகள் சிறந்த கண்களால் பொதுவியல் நோக்கொடு புணர்ச்சி நோக்கினைக் கதுமெனக் காட்டினள் முனிவன் காணுற.</p>	<p>adhupozu dhavunarai alikka vandhidun dhidhinigar madamagal sirandha kangalaal podhuviyal nokkodu punarchchi nokkinaik kadhumenak kaattinal munivan kaanura.</p>
<p>கண்டனன் முனிவரன் கலங்கி னான்பொதுக் கொண்டதோர் நோக்கியல் குறித்துக் கூடுதல் எண்டரு நோக்கினால் இவளை யெய்துமா றுண்டென நினைந்தனன் உவப்பின் உம்பரான்.</p>	<p>kandan munivaran kalangi naanpodhuk kandadhori nokkiyal kuriththuk koodudhal endaru nokkinaal ivalai yeidhumaa rundenana ninaindhanan uvappin umbaraan.</p>
<p>பெருந்துயர் உதவுவெம் பிணியுந் தீர்ப்பதோர் மருந்துமற் றாதலும் மையல் மேதகும் அருந்தவ முனிவரன் அனைய மாதுதன் திருந்திய நோக்கியல் தெளர்ந்து செப்புவான்.</p>	<p>perundhuyar udhavuvem piniyun theerppadher marundhumar traadhalum maiyal medhagum arundhava munivaran anaiya maadhuthan thirundhiya nokkiyal thelindhu seppuvaan.</p>
<p>கற்பனை முதலிய கடந்த கண்ணுதற் சிற்பரன் யாவையுஞ் சிதைய ஈறுசெய் அற்புத மும்மவன் அருளும் போன்றதால் பொற்புறு கின்றஇப் பூவை நாட்டமே.</p>	<p>karpanai mudhaliya kadandha kannudhar sirparan yaavaiyuj sidhaiya eerusei arpudha mummavan arulum pondradhaal porpuru gindraip poovai naattame.</p>

<p>மாயையுங் கொலையுமே மருவி வைகலும் ஆயதோர் உலகினை அளிக்கும் நீர்மையாற் பாயிருந் திரைக்கடல் நடுவட் பள்ளிகொள் தூயனை நிகர்த்ததித் தொகை நோக்கமே.</p>	<p>maayaiyung kolaiyume maruvi vaigalum aayadhor ulaginai alikkum neermaiyaar paayirun thiraikkadal naduvat pallikol thooyanai nigarththadhith thogai nokkame.</p>
<p>இயலிருள் மேனியால் இடியின் ஆர்ப்பினால் வியனுயிர் முழுவதும் வெருவச் செய்துடன் பயனுறு தீம்புனல் பரிவின் ஈதரு புயலையும் நிகர்த்தன பூவை பார்வையே.</p>	<p>iyalirul meniyaal idiyin aarppinaal viyanuyir muzuvadhum veruvach seidhudan payanuru theembunal parivin eedharu puyalaiyum nigarththana poovai paarvaiye.</p>
<p>என்பன பலபல எண்ணி அன்னவள் தன்படி வத்துரத் தகைமை காணுறீஇ அன்பினில் வியந்துநின் றழுங்கு நெஞ்சொடு நன்பெரு நயப்பினால் நவிறல் மேயினான்.</p>	<p>enbana palapala enni annaval thanpadi vaththurath thagaimai kaanureeie anbinil viyandhunin razungu nejsodu nanperu nayappinaal naviral meyinaan</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>வானுறு புயலின் தோற்றம் வரம்பில்சீர்க் கங்குல் வண்ணம் எனைய கருமை யெல்லாம் இலக்கணத் தொருங்கே ஈண்டி மீனுறழ் தடங்க ணாள்பால் மேவிய என்ப தல்லால் நானமார் கூந்தற் கம்மா நாம்புகல் உவமை யாதோ.</p>	<p>vaanuru puyalin thotram varambilseerk kangul vannam yenaiya karumai yellaam ilakkanath thorunge eendi meenuraz thadanga naalpaal meviya enba dhallaal naanamaar koondhar kammaa naambugal uvamai yaadho.</p>
<p>கோட்டுடைக் குடிவித் திங்கள் குனிசிலை இரண்டு மானின் சூட்டுடை நுதற்கொவ் வாது தொலைந்துபோய் டி தொல்லை வான நாட்டிடைக் கரந்துந் தோன்ற நணுகியுந் திரியு மென்னின் மீட்டிதற் குரைக்க லாகும் உவமைகள் வேறு முண்டோ. 40</p>	<p>kottudaik kuvith thingal kunisilai irandu maanin soottudai nudharkov vaadhu tholaindhupoi thollai vaana naattidaik karandhun thondra nanugiyun thiriyu mennin meettidhar kuraikka laagum vuvamaigal veru mundo. 40</p>
<p>அருவத்தில் திகழுங் காமன் ஆடலஞ் சிலையும் நெற்றி உருவத்துக் குடைந்து வான்புக் கொதுங்கிய மகவான் வில்லும் மருவத்தந் துரைத்தும் என்னின் மற்றவை யிரண்டும் மாதின்</p>	<p>aruvaththil thigazung kaaman aadalaj silaiyum netri uruvaththuk kudaindhu vaanpuk kodhungiya magavaan villum maruvaththan thuraththum ennin matravai yirandum maadhin</p>

<p>புருவத்தைப் போலா தம்மின் மீமிசைப் பொருந்து மன்றே.</p>	<p>puravaththaip polaa thammin meemisaip porundhu mandre.</p>
<p>வண்ணமா வடுக்கோல் நீலம் வாளயில் கயல்சேல் என்றே எண்ணின அவற்றி லொன்றும் யாவது மியல்புற் றன்றாற் கண்ணிணைக் கிணையே தென்னிற் காம்பாற் கடலுள் எங்கோன் உண்ணிய எழுநஞ் சென்னில் ஒருசிறி தொப்ப தம்மா.</p>	<p>vannamaa vadukkol neelam vaalayil kayaisel endre ennina avatri londrum yaavadhu miyalpur trandraar kanninaik kinaiye thennir kaamarpaar kadalul engon unniya yezunaj sennil orusiri thoppa dhammaa.</p>
<p>எள்ளென்றும் ஒத்தியென்றும் ஏர்கொள்சம் பகப்போ தென்றுந் தள்ளருங் குமிழ் தென்றுஞ் சாற்றினர் அவைகள் நாடில் தெளடீறி மன்று வேறு செப்பவோர் பொருளு மில்லை உள்ளதொன் றுரைக்க வேண்டுந் துண்டத்துக் குவமை தேரின்.</p>	<p>ellendrum oththiyendrum yercolsam pagappo dhendrun thallarung kumiza dhendruj saatrinar avaigal naadil thelaliru mandru veru seppavor porulu millai ullathon druraikka vendun thundaththuk kuvamai dherin.</p>
<p>கெண்டையந் தடங்கட் பாவை கேழ்கிளர் இதழ்க்கொப் புன்னில் தொண்டையங் கனியுண் டென்று சொல்வனேல் அதுவுந் துப்பால் உண்டிடும் விருப்பி னோருக் குலப்புறா அமிர்தம் நல்கிக் கொண்டிருந் திடினே ஒப்பாம் இல்லையேற் கூடா தன்றே.</p>	<p>kendaiyan thadangtat paavai kezgilar idhazkkop punnil thondaiyang kaniyun dendru solvanel adhuvun thuppaal undidum viruppi noruk kulappuraa amirdham nalgik kondirun dhidine oppaam illaiyer koodaa dhandre.</p>
<p>முகையுறு தளவும் புள்ளின் முருந்தமுங் குருந்து முத்தும் அகையுறு முடுவுஞ் சாற்றின் அணியெயி றதற்கொவ் வாவால் நகையது தெரிந்தோர் வெஃக நன்னலம் புரியும் நீரால் நிகர்பிறி தில்லை திங்கள் நிலாவெனில் ஆகு மன்றே.</p>	<p>mugaiyuru thalavum pullin murundhamung kurundhu muththum agaiyuru muduvuj saatri aniyeyi radharkov vaavaal nagaiyadhu therindhor veganannalam puriyum neeraal nigarpiri dhillai thingal nilaavenil aagu mandre.</p>

<p>மயிரெறி கருவி வள்ளை தோரண மணிப்பொன் னூசல் பெயர்வன நிகர்க்கு மென்று பேசுதல் பேதை நீர்த்தாஞ் செயிரற வுலோக மாக்குந திசைமுகக் கொல்லன் செய்த உயிரெறி கருவி போலும் ஒண்குழைக் காது மாதோ.</p>	<p>kayireri karuvi vallai thorana manippon noosal peyaryana nigarkku mendru pesudhal pedhai neerththaj seyirara vuloga maakkuna dhisaimugak kollan seidha uyireri karuvi polum onkuzaik kaadhu maadho.</p>
<p>கொங்குறு கூந்த லாள்தன் கோலவாள் முகத்துக் கொப்பாம் திங்களென் றுரைக்கில் தேயும் வளர்வுறுஞ் சிறப்ப தன்றால் பங்கய மெனினும் உண்டோர் பழுதுமற் றதற்கும் என்னில் அங்கதற் கதுவே யல்லால் அறையலாம் படிமற் றுண்டோ.</p>	<p>konguru koondha laalthan kolavaal mugaththuk koppaam thingalen druraikkil theyum valarvuruj sirappa dhandraal pangaya meninum undor pazudhumar tradharkum ennil angadhar kadhuve yalalaal araiyalaam padimar trundo.</p>
<p>சரந்தெறு விழியி னாள்தன் களத்தின தெழிலைச் சங்கங் கரந்தன கமுகும் அற்றே அன்னது கண்டு நேரா வரந்தரு புலவர் சொற்றார் மற்றவர் அதற்கோ நாளும் இரந்திடு தொழில ராகி இழுக்கமுற் றார்கள் அன்றே.</p>	<p>sarandheru viziya naalthan kalaththina thezilaich sangang karandhana amugum atre annadhu kandu neraa varandharu pulavar sotraar matravar adharko naalum irandhidu thozila raagi izukkamur traargal andre.</p>
<p>மாயவன் அதரஞ் சேர்த்தி வரன்முறை இசைத்த பச்சை வேயெனும் வதுவும் யான்செய் மெய்த்தவம் அனைய நீரான் தூயபொற் றோள்கண் டஞ்சித் தோற்றதால் என்னில் அன்னான் சேயவன் வணக்கா தேந்துஞ் சிலைகொலோ நிகர்ப்ப தம்மா.</p>	<p>maayavan adharaj serththi varanmurai isalththa pachchai veyenum vadhuvum yaansei meiththavam anaiya neeraal thooyapor trolkan dajchith thotradhaal ennil annaan seyavan vanakkaa dhenthuj silaikolo nigarppa dhammaa.</p>

<p>பூந்தள வனைய மூரற் பொற்கொடி கரத்துக் கொவ்வா காந்தளும் நறிய செய்ய கமலமா மலரும் என்னில் மாந்தளிர் பொருவ துண்டோ வள்ளுகிர் கிள்ளை நாசி எய்ந்தள வற்றுக் காமர் இலைச்சினை யாய தன்றே. 50</p>	<p>poondhala vanaiya moorar porkodi karaththuk kovvaa kaandhalum nariya seiya kamalamaa malarum ennil maandhalir poruva dhundo vallugir killai naasi yendhala vatruk kaamar ilaichchinai yaaya dhandre. 50</p>
<p>பொருப்பென எழுந்து வல்லின் பொற்பெனத் திரண்டு தென்னந் தருப்பயில் இளநீ ரென்னத் தண்ணெனா அழுதுட் கொண்டு மருப்பெனக் கூர்த்து மாரன் மகுடத்தில் வனப்பு மெய்தி இருப்பதோர் பொருளுண் டாமேல் இணைமுலைக் குவமை யாமே.</p>	<p>poruppena ezundhu vallin porpenath thirandu thennandh tharuppayil ilanee rennath thannenaam amudhut kondu maruppenak koorththu maaran magudaththil vanappu meidhi iruppadhor porulun daamel inaimulaik kuvamai yaame.</p>
<p>அந்திரு வன்னாள் மேனி அமைத்துவெம் முலைக்கண் செய்வான் சுந்தர வள்ளம் நீலுண் டுகிலிகை விதிகொள் போழ்திற் சிந்திய துள்ளி யொன்றின் ஒழுக்கங்கொல் சிறப்பின் மிக்க உந்தியின் மீது போய உரோமத்தின் ஒழுக்க மன்றே.</p>	<p>andhiru vannaal meni amaiththuvem mulaikkan seivaan sundhara vallam neelun dugiligai vidhikol pozdhir sindhya thulli yondrin ozukkankol sirappin mikka undhiyin meedhu poya uromaththin ozukka mandre.</p>
<p>மாசடை யாத நீல மணியுறழ் வண்ண மாலோன் காசடை அகலந் தாங்குங் கனங்குழைத் திருவும் போற்றுந் தேசடை மாத் திணுந்திச் சீரினுக் கனையன் துஞ்சும் பாசடை நேர்வ தாமோ பகரினும் பழிய தன்றோ.</p>	<p>maasadai yaadha neela maniyuraz vanna maalon kaasadai agalan thaangung kananguzaith thiruvum potrun dhesudai maadhi nundhich seerinuk kanaiyan thujchum paasadai nerva dhaamo pagarinum paziya dhandro,</p>

<p>கண்டுழி மாயும் அன்றே மின்னெனில் ககன மாகக் கொண்டிடின் உருவின் றாகுங் கொடியெனில் துடிய தென்னில் திண்டிறல் நாக மென்னில் சீரிதன் றணங்கின் நாப்பண் உண்டிலை யென்று மானும் ண்மைக்கோ ருவமை யுண்டோ.</p>	<p>kanduzi maayum andre minnenil kagana maagak kondidin uruvin draagung kodiye nil thudiya thennil thindiral naaga mennil seeridhan dranangin naappan undilai yendru maanum nmaikko ruvamai yundo.</p>
<p>மயலுடைப் பணியும் ஆல வட்டமும் வனப்புச் செய்த வியலுடைத் தேரும் அச்சுற் றிரங்கியே உயிர்க்கு மென்றாற் கயலுடைக் கண்ணாள் அல்குற் கொப்பவோ காமர் வீடவ் வியலுறுப் பென்பர் யாரும் மேலது காண்டும் அன்றே.</p>	<p>mayaludaip panyum aala vattamum vanappuch seidha viyaludaith therum achchur trirangiye uyirkku mendraar kayaludaik kannaal algur koppavo kaamar veedav viyalurup penpar yaarum meladhu kaandum andre.</p>
<p>கோழிலை அரம்பை யீனுங் குருமணித் தண்டை வேழத் தாழிருந் தடக்கை தன்னை நிகரெனில் தருவ அன்றால் மாழையுண் கருங்கண் மாதின் மகரிகை வயங்கு பொற்பூண் சூழுறு கவானே போலும் அவையெனிற் சொல்ல லாமோ.</p>	<p>kozilai arambai yeenung kurumanith thandai vezath thaazirun thadakkai thannai nigarenil thaguva andraal maazaiyun karungan maadhin magariyai vayangu porpoon soozuru kaavane polum avaiyenir solla laamo.</p>
<p>அலவனாம் ஞெண்டை அன்னாள் அணிகெழு முழந்தாட் கொப்பாப் புலவர்கள் புகலா நின்ற வழக்கலாற் பொருந்திற் றன்றால் திலகநன் மணியே போல்வாள் தெய்வத வடிவுக் கிந்த உலகினுள் இழிந்த தொன்றை உரைக்கின* துவமை யாமோ.</p>	<p>alavanaam gnendai annaal anigezu muzandhaat koppaap pulavargal pugalaa nindra vazakkalaar porundhir trandraal thilaganan maniye polvaal dheivadha vadivuk kindha ulaginul izindha thondrai uraikkina thuvamai yaamo.</p>

<p>தமனியத் தியன்ற பொற்பில் தாவிலா ஆவந் தானுஞ் சிமையநேர் கொங்கை மாதின் திகழ்கணைக் காலுந் தூக்கிற் சமமிது பொருளி தேன்றே தமியனேன் றுணிந்து சிந்தை அமைவுற அறிதல் தேற்றேன் ஐயமுற் றிடுவன் யானே.</p>	<p>thamaniyath thiyandra porpil thaavilaa aavan thaanuj simaiyaner kongai maadhin thigazganaik kaalun thookkir samamidhu poruli dhendre thamiyanen drunindhu sindhai amaivura aridhal thetren aiyamur triduvan yaane.</p>
<p>அரும்புறு காலைக் கொங்கைக் கழிவுற்று முகமொவ் வாது சுரும்புற மலர்ந்த பின்னுந் தொலைந்துகை யினுக்குந் தோற்றுத் திரும்பவும் அடிக்கும் அஞ்சிச் சிதைந்தது கமல மென்றால் பெரும்பயம் உற்று நோற்றும் பிழைத்தது போலு மன்றே.</p>	<p>arumburu kaalaik kongaik kazivutru mugamov vaadhu surumbura malarndha pinnun tholaindhu kai yinukkun thotruth thirumbavum adikkum ajchich sidhaindhadhu kamala mendraal perumpayam utru notrum pizaitthadhu polu mandre.</p>
<p>மேக்குயர் கூனல் ஆமை விரைசெறி குவளைத் தோடு தாக்குறு பந்து பிண்டித் தண்டளிர் சார்பு கூறில் தூக்குறு துலையின் தட்டுத் தொகுத்தொரு வடிவில் வேதா ஆக்குறின் மாதின் தாளுக் கதுநிக ராகும் போலும்.</p>	<p>mekkuyar koonal aamai viraiseri kuvalaith thodu thaakkuru pandhu pindith thandalir saarbu kooril thookkuru thulaiyin thattuth thoguththoru vadivil vedhaa aakkurin maadhin thaaluk kadhuniga raagum polum.</p>
<p>ஆவியின் நொய்ய பஞ்சம் அனிச்சமா மலரும் அன்னத் தூவிய மிதிக்கிற் சேந்து துளங்குறும் அடிகள் என்றால் நாவியங் குழலின் மாது நடந்திட ஞாலம் ஆங்கோர் பூவதோ அதுபூ அன்றேல் பொன்னடி பொருந்து மோதான். 61</p>	<p>aaviyin noiya pajchum anichchamaa malarum annath thooviya midhikkir sendhu thulangurum adigal endraal naaviyang kuzalin maadhu nadandhida gnaalam aangor poovadho adhupoo andrel ponnadi porundhu modhaan. 61</p>
<p>கயலுறழ் கருங்கட் செவ்வாய்க் காரிகை தனது சாயல் மயிலெனக் கூறின் அல்லால் மற்றதற் குவமை யில்லை இயலுறு வடிவிற் கொப்ப தேதுள திவளே</p>	<p>kayaluraz karungat sevvaaik kaarigai thanadhu saayal mayilenak koorin allaal matrathar kuvamai yillai iyaluru vadivir koppa dhedhula dhivale polach</p>

<p>போலச் செயலுறுத் தெழுதிற் றுண்டேல் சித்திரம் அஃதே போலும்.</p>	<p>seyaluruth thezudhir trundel siththiram agudhe polum.</p>
<p>ஆனனம் நான்கு செய்தாட் காயிர மடங்கேர் கொண்ட மானினி தன்னை வேதா வகுத்திலன் கொல்லே அன்னான் தானமைத் துளனே என்னில் தலைபல தாங்கி இந்தத் தூநிலா நகையி னானைத் தொடர்ந்துபின் திரிவன் அன்றே.</p>	<p>aananam naangu seithaat kaayira madanger konda maanini thannai vedhaa vaguththilan kolle annaan thaanamaith thulane ennil thalaipala thaangi indhath thoonilaa nagaiyinaalaith thodarndhupin thirivan andre.</p>
<p>மையறு புவியில் வந்த மாதிவள் அடியி லுள்ள துய்யதோர் குறிகள் வானில் தொல்பெருந் திருவில் வைகுஞ் செய்யவன் றனதுதேவி சிரத்தினும் இல்லை யென்றால் மெய்யுறு குறிகளெல்லாம் இனைத்தென விளம்பற் பாற்றோ.</p>	<p>maiyaru puviyil vandha maadhival adiyi lilla thuiyadhora kurigal vaanil tholperun dhiruvil vaiguj seyavan dranadhadhevi siraththinum illai yendraal meiyuru kurigalellaam inaitthana vilambar paartro.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>என்று முன்னிஅவ் வேந்திழை தன்முனஞ் சென்று காமர் திருவினுஞ் சீரியோய் நன்று நன்றுநின் நல்வர வேயெனா நின்று பின்னும் நெறிப்பட ஓதுவான்.</p>	<p>endru munniav endhizai thanmunaj sendru kaamar thiruvinu seeriyoi nandru nandrunin nalvara veyenaa nindru pinnum nerippada odhuvan.</p>
<p>யாது நின்குலம் யாதுநின் வாழ்பதி யாது நின்பெயர் யாருனைத் தந்தவர் ஓது வாயென் றுரைத்தனன் உள்ளுறு காத லான்மிகு காசிபன் என்பவே.</p>	<p>yaadhu ninkulam yaadhunin vaazpadhi yaadhu ninpeyar yaarunaith thandhavar odhu vaayen druraitthanan ulluru kaadha laanmigu kaasiban enbave.</p>
<p>வனிதை கூறுவள் மாதவ நீயிது வினவி நின்றல் விழுமிதன் றென்னிடைத் தனிய னாகியுஞ் சார்ந்தனை நோற்பவர்க் கினிய வேகொல் இனையதோர் நீர்மையே.</p>	<p>vanidhai kooruval maadhava neeyidhu vinavi nitral vizumidhan drennidai thaniya naagiyuj saarndhanai norbavark kiniya vekol inaiyadhora neermaiye.</p>

<p>ஏதில் நோன்பை இகந்துணர் வில்லதோர் பேதை மாந்தரில் பேசியெற் சார்வது நீதி யேயன்று நின்கடன் ஆற்றிடப் போதி யென்ன முனிவன் புகலுவான்.</p>	<p>yedhil nonbai igandhunar villadhor pedhai maandharil pesiyer saarvadhu needhi yeyandru ninkadan aatridap podhi yenna munivan pugaluvaan.</p>
<p>மங்கை கேட்டி வரம்பறு பற்பகல் அங்கம் வெம்ப அகமெலி வுற்றிடச் சங்கை யின்றித் தவம்பல செய்திடல் இங்கு வேண்டிய தெய்துதற் கேயன்றோ. 69</p>	<p>mangai ketti varamparu parpagal angam vemba agameli utridach sangai yindrith thavampala seidhidai ingu vendiya dheidhudhar keyandro. 69</p>
<p>பொன்னை வேண்டிக்கொ லோபொன்னின் மாநகர் தன்னை வேண்டிக்கொ லோசசி யாம்பெயர் மின்னை வேண்டியே அல்லது வேறுமற் றென்னை வேண்டி அவ் விந்திரன் நோற்றதே.</p>	<p>ponnai vendikko loponnin maanagar thannai vendikko losasi yaampeyar minnai vendiye alladhu verumar trannai vendiav vindhiran notradhe.</p>
<p>ஐயதின் மேனி அலசுற யான்தவஞ் செய்த திங்குனைச் சேருதற் கித்திறம் நெய்தின் மேவினை நோற்றதற் குப்பயன் எய்தி யுற்ற தினித்தவம் வேண்டுமோ.</p>	<p>aiyadhin meni alasura yaanthavaj seidha thingunaich serudhar kiththiram neidhin mevinai nortradhar kuppayan eidhi yutra thiniththavam vendumo.</p>
<p>பேரும் ஊரும் பிறவும் வினவினேற் கோர வொன்றும் உரைத்திலை ஆயினுஞ் சேர வேபின் தெள்குவன் காமநோய் ஈர கின்ற திரங்குதி நீயென்றான்.</p>	<p>perum oorum piravum vinaviner kjora vondrum uraiththilai aayinuj sera vepin thelaguvan kaamanoi eera gindra thirangudhi neeyendraan.</p>
<p>மாயை கேட்டு வறிது நகையளாய் நீயிவ் வாறு நெடுந்தவஞ் செய்ததும் ஆயில் என்பொருட் டோஅ* தன்றரோ தூயை வஞ்சஞ் சொலன்முறை யோவென்றான்.</p>	<p>maayai kettu varidhu nagaiyalalai neeyiv vaaru nedunthavaj seidhadhum aayil enporut toagudhandraro thooyai vajchaj solanmurai yovendraal.</p>
<p>மற்றிவ் வண்ண மயில்புரை சாயலாள் சொற்ற காலை யனையவள் சூழ்ச்சியை முற்று மோர்ந்து முதிர்கலை யாவையுங் கற்று ணர்ந்திடு காசிபன் கூறுவான்.</p>	<p>matriv vanna mayilpurai saayalaal sotra kaalai yanaiyaval soozchchiyai mutru morndhu mudhirkalai yaavaiyung katru narndhidu kaasiban kooruvaan.</p>
<p>பொய்ம்மை யாதும் புகல்கிலன் நான்முகன் செம்மல் யான்அது தேருதி போலுமால் இம்மை யேபர மீந்திடு வோய்இவண் மெய்ம்மை யேயுரைத் தேன்உள வேட்கையால்.</p>	<p>poimmai yaadhun pugalgilan naanmugan semmai yaanadhu therudhi polumaal immai yepara meendhidu voiivan meimmai yeyurait thenula vetkaiyaal.</p>

<p>பன்னெ டுந்தவம் பற்பகல் ஆற்றியான் முன்னி நின்றது முத்திபெற் றுய்ந்திட அன்ன தேயெற் கருள்செய வந்தனை ளுன்னை மேவலன் றோஉயர் முத்தியே.</p>	<p>panne dunthavam parpagal aatriyaan munni nindrathu muththiper truinhdida anna dheyer karulseyya vandhanai lunnai mevalan drouyar muththiye.</p>
<p>ஈத லான்மற் றெனக்கொரு பேறிலை ஆத லாலுனை யேயடைந் தேனெனக் காதன் மாதும்அக் காசிபற் கண்ணுநீஇ ஓத லாம்பரி சொன்றை யுணர்த்துவாள்.</p>	<p>eedha laanmar trenakkoru perilai aadha laalunai yeyadandh dhenenak kaadhan maadhuma kaasipar kannureeie oodha laambari sondrai yunarththuvaal.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>மங்கலம் இயைந்திடு வடாதுபுல முள்ளேன் செங்கனக மேருவரை சேர்ந்ததொரு தென்பால் கங்கைநதி யின்கரை கலந்திட நினைந்தேன் அங்கணுறு கின்றதொ ரரும்பயன் விழைந்தே.</p>	<p>mangalam iyaindhidu vadaadhupula mullen senganaga meruvarai serndhadhoru thenpaal kangainadhi yinkarai kalandhida ninaindhen anganuru gindratho rarumpayan vizaindhe.</p>
<p>வல்லையவண் ஏகுறுவன் மாதவ வலத்தோய் நில்லிவண் எனப்பகர நீன்றம தாகுஞ் செல்லுறழு மேனிதரு செம்மல்அருள் மைந்தன் ஓல்லையிது கேண்மென உரைக்கலுறு கின்றான்.</p>	<p>vallaiyavan yeguruvan maadhava valaththoi nillivan enappagara neenirama thaaguj sellurazu menitharu semmalarul maindhan ollaiyidhu kenmena uraikkaluru gindraan.</p>
<p>கங்கைநதி யாதிய கவின்கொள்நதி யேழும் அங்கணுல கந்தனில் அரன்பதிகள் யாவும் மங்குல்தவழ் மேனியவன் வாழ்பதியு மற்றும் இங்குற வழைப்பனொ ரிமைப்பொழுது தன்னில். 80</p>	<p>kangainadhi yaadhiya kavinkolnadhi yezum anganula kandhanil aranpadhigal yaavum mengulthavaz meniyavan vaazpadhiyu matrum ingura vazaippano rimaippozudhu thannil. 80</p>
<p>பொன்னுலகும் விஞ்சையர்கள் போதுலகும் ஏனோர் மன்னுலகும் மாதிரவர் வாழுலகும் அங்கண் துன்னியதொர் தேவரொடு சூழ்திருவி னோடும் இன்னபொழு தேவிரைவின் ஈண்டுதர வல்லேன்.</p>	<p>ponnulgum vijchayargal podhulgum yenor mannulgum maadhiravar vaazulgum angan thunniyadhore dhevarodu soozthiruvi nodum innapozu dheviraivin eenduthara vallen.</p>
<p>மூவகைய தேவரையும் முச்சகம துள்ளோர் யாவரையு நீதெரிய எண்ணுகினும் இங்ஙன் மேவரவி யற்றிடுவன் வெகல்புரி வாயேல் காவலுறு பேரமிர்த முங்கடிதின் ஈவேன்.</p>	<p>moovugaiya dhevaraiyum muchchagama thullor yaavaraiyu neetheriya ennuginum engan mevaravi yartriduvan vegalpuri vaayel kaavaluru peramirdha mungadithin eeven.</p>

<p>எப்பொருளை வேண்டினும் இமைப்பிலுன வாக அப்பொருளி யாவையும் அளிப்பன்அஃ தல்லால் மெய்ப்புதல்வர் வெஃகினும் விதிப்பன்அவர் தம்மை ஒப்பிலை இவர்க்கெனவும் உம்பரிடை உய்ப்பேன்.</p>	<p>epporulai vendinum imaippiluna vaaga apporuli yaavaiyum alippan agudhallaal meip pudhalvar veginum vidhippanavar thammai oppilai lvarckenavum umbaridai uyippen.</p>
<p>அந்தமிகு மேனகை அரம்பைமுத லானோர் வந்துனடி யேவல்செய வல்லைபுரி கிற்பேன் சிந்தைநனி மால்கொடு தியங்குமென தாவி உய்ந்திட நினைந்தருடி ஒல்லைதனில் என்றான்.</p>	<p>andhamigu menagai arambaimudha laanor vandhunadi yevalseya vallaipuri girpen sindhainani maalkodu thiyangumena dhaavi uyindhida ninaindharudi ollaithanil endraan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>முனியிது புகற லோடு முற்றிழை முறுவல் எய்தித் தனியினள் என்று கொல்லோ சாற்றினை இனைய நீர்மை இனியது தவிர்தி மேலோர்க் கிசையுமோ யானும் முன்னம் நினைவுழிச் செல்வல் நோற்று நீயிவண் இருத்தி என்றே.</p>	<p>muniyidhu pugara lodu mutrizai muruval eidhith thaniyinal endru kollo saatrinai inaiya neermai iniyadhu thavirthi melork kisaiyumo yaanum munnam ninaivuzich selval notru neeyivan iruththi endre.</p>
<p>கங்கையின் திசையை முன்னிக் கடிதவட் செல்வாள் என்ன அங்கவள் போத லோடும் அருந்தவன் தொடர்ந்து செல்ல மங்கையும் அருவ மெய்தி மாயையிற் கரந்து நிற்ப எங்கணும் நோக்கிக் காணான் இடருழந் திரங்கி நைவான்.</p>	<p>gangaiyin dhisaiyai munnik kadithavat selvaal enna angaval podha lodum arundhavan thodarndhu sella mangaiyum aruva meidhi maayaiyir karandhu nirpa enganum nokkik kjaanaan idaruzan dhirangi naivaan.</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 86</p>	<p>aagath thiruviruththam – 86</p>

2. காசிபன் புலம்புறு படலம்	2. Kaasiban pulamburu padalam
தேனீர் மையெனப் புகல்வாள் சிறிதுந் தானீ ரமிலாள் தனிமா யவளே மாளீர் உமதாம் வயின்உற் றனளோ எனீர் மொழியா திரிகின் றதுவே.	theneer maiyenap pugalvaal siridhun thaanee ramilaal thanimaa yavale maaneer umadhaam vayinur tranalo yeneer moziyaa thirigin dradhuvē.
சிலைவா னுதலாள் திறன்மா யையெனும் வலைவீ சியெனா ருயிர்வவ் வினளால் கலையீர் இவண்நீர் அதுகண் டனிரோ நிலையீர் வெருளா நெடிதோ டுதிரால்.	silaivaa nudhalaal thiranmaa yaiyenum valaivee siyenaar uyirvav vinalaal kalaiyeer ivanneer adhukan daniro nilaiyeer verulaa neditho duthiraal.
கடிதேர் களிநே கழிகா தலையாய்ப் பிடிதேர் பரிசாற் பெயர்வாய் தமிழேன் நொடிதே தளரா நெறிநே டினையக் கொடியாள் தலையுங் கொணராய் கொணராய்.	kadither kalire kazigaa thalaiyaaip pidither parisaar peyarvaai thamiyen nodidhe thalaraa nerine dinaiyak kodiyaal thalaiyun konaraai konaraai.
அருளால் உணையே அளியென் றனரால் பெரியார் அவர்சொற் பிழையா குவதோ தரியா அரியே தமிழேன் உயிரைத் தெரிவான் நினைவோ திரிகின் றனையே.	arulaal unaiye aliyen dranaraal periyar avarsor pizaiyaa guvadho thariyaa ariye thamiyen uyiraiith therivaan ninaivo thirigin draneye.
மேவிப் பிரிவாள் விழிபோல் அடுவாய் ஆவிக் குறவோ அலைமன் மதனப் பாவிக் கும்இனிப் படையாய் வருவாய் வாவிக் குவளாய் எனைவாட் டுதியோ.	mevip pirivaal vizipol aduvaai aavik kuravo alaiman madhanap paavik kuminip padaiyaa varuvaai vaavik kuvalaai enaivaat tudhiyo.
செந்தா மரைமேல் திருவாம் எனவே வந்தாள் தணியா மயல்செய் தகல்வாள் அந்தோ வினவா அவளைக் கொணர்வான் சந்தா கிலையென் சந்தே உரையாய்.	sendhaa maramei thiruvaam enave vandhaal thaniyaa mayalsei thagalvaal andho vinavaa avalaik konarvaan sandhaa gilaiyen sandhe uraiyaa.
பொன்னிற் பொலிவுற் றிடுபூங் கமலந் தன்னில் துணையோ டுதழீஇத் தணவா அன்னப் பெடைகாள் அறனோ புகலீர் என்னைத் தனிவைத் தவளே கியதே.	ponnir polivur tridupoon gamalan thannil thunaiyo duthazeeith thanavaa annap pedaikaal arano pugaleer ennaith thanivaith thavale giyadhe.
தணியா வகைமால் தமிழேற் கருளித் துணியா அகல்வாள் படர்தொல் நெறியைக் குணியா வுரைசெய் குதியென் றிடினுங் கணியாய் இதுவோ கணிதன் இயல்பே.	thaniyaa vagaimaal thamiyer karulith tuniyaa agalvaal padarthol neriyaiik kuniyaa vuraisei kdhiyen dridinung kaniyaa idhuvo kanidhan iyalbe.

படைவேள் கணையே பரிதிக் குறவே படவார் முகமே மதியின் பகையே விடமே புரையும் விழிமெல் வியல்நின் னிடமே வருவாள் ஒளயா திசையாய்.	paaivel kanaiye paridhik kurave padavaar mugame madhiyin pagaiye vidame puraiyum vizimel liyalnin nidame varuvaal oliyaa dhisaiyaa.
நின்றீர் மிகவுந் நெடியீர் பெரியீர் இன்றீ ரமிலா தெனைநீங் கினள்முன் சென்றீ ரவன்போஞ் செயல்கா ணுதிர்செய் குன்றீர் மொழியீர் குறைசெய் துளனோ. 10	nindreer migavun nediyeer periyeer indree ramilaa thenaineeng ginalmun sendree ravalpoj seyalkaa nudhirsei kundreer moziyeer kuraisei thulano. 10
மயிலே ரியலாள் ஒருமா யவளே இயலே தறியேன் இவண்நின் றனளோ பயிலே சிலநீ பகர்வாய் அதனால் குயிலே எனதா ருயிர்கொள் ளுதியோ.	mayile riyalaal orumaa yavale iyale thariyen ivannin dranalo payile silanee pagarvaai adhanaal kuyile enadhaa ruyirkol ludhiyo.
நின்பால் வரவே நினைவாய் மொழிவாள் என்பால் இலையிவ் வழியே கினளால் மென்பா லெனமே வியமா ருதமே தென்பால் வருவாய் செயல்கூ றுதிநீ.	ninpaal varave ninaivaai mozivaal enpaal ilaiyiv vaziye ginalaal menpaa lename viyamaa rudhame thenpaal varuvaai seyalkoo rudhinee.
ஆரத் தடமே அருள்நீ ரினைஉன் ளீரத் தினையென் றெவரும் புகல்வார் சாரிற் சுடுவாய் தளரேல் எனவே சோர்வுற் றிடுமென் துயர்தீர்க் கிலையே.	aarath thadame arulnee rinaiun leerath thinaiyen dravarum pugalvaar saarir suduvaai thalarel enave solvur tridumen thuyartheerk kilaiye.
களிசேர் மயிலே கவிரா கியவாய்க் கிளியே குயிலே கிளைதான் அலவோ தளரா வகைநீர் தகவே மொழியா அளியேன் உயிருக் கரணா குதிரால்.	kaliser mayile kaviraa giyavaaik kiliye kuyile kilaitaan alavo thalaraa vagaineer thagave moziyaa aliyen uyiruk karanaa kudhiraal.
அறவே துயர்செய் தணுகா திகலித் துறவே துணிவாள் தொடர்புந் தொடர்போ உறவே யினிநீர் உவன்போம் நெறியைப் புறவே தமிழேன் பெறவே புகல்வீர்.	arave thuyarsei thanugaa dhigalith thurave thunivaal thodarpun thodarbo urave yinineer uvalpol neriyaip purave thamiyen perave pugalveer.
எனவே பலவும் இயல்சேர் முனிவன் மனமால் கொடுசொற் றிடமற் றதனை வினவா மகிழா வியன்மெய்ம் மறையா அனமே யனையாள் அவணுற் றிடலும்.	enave palavum iyaiser munivan manamaal kodusor tridamar tradhanai vinavaa magizaa viyanmeim maraiyaa aname yanaiyaal avanur tridalum.
வேறு	veru

<p>நோற்குறு முனிவன் தன்பால் நொய்தென மாயை யெய்தித் தீர்க்கலா மையல் பூட்டிச் செய்தவம் அழித்தாள் அந்தோ பார்க்கிலன் இதனை யென்னாப் பரிவுசெய் தகன்றான் போலக் கார்க்கடல் வரைப்பின் ஏகிக் கதிரவன் கரந்தான் அன்றே.</p>	<p>norkuru munivan thanpaal noidhena maayai yeidhith theerkkalaa maiyal pootich seithavam azithhaal andho paarkkilan idhanai yennaap parivusei thagandraan polak kaarkkadal varaippin yegik kadhiraavan karandhaan andre.</p>
<p>தந்தைகா சிபன்என் றோதுந் தவமுனி யவன்பாற் சார வந்துளாள் யாயே அன்றோ மற்றியவர் தலைப்பெய் கின்ற முந்துறு புணர்ச்சி காண்டல்முறைகொலோ புதல்வற் கென்னாச் சிந்தைசெய் தகன்றான் போன்று தினகரக் கடவுள் சென்றான்.</p>	<p>thandhaikaa sibanen drodhun thavamuni yavanpaar saara vandhulaal yaaye andre matriyavar thalaippe gindra mundhuru punarchchi kaandal muraikolo pudhalvar kennaach sindhaisei dhagandraan pondru thinagarak kadavul sendraa.</p>
<p>அந்தமில் நிருதர் என்னும் அளவைதீர் பானாட் கங்குல் வந்திடு மின்னே யென்னா வல்லையின் மதித்து வானத் திந்திரன் ஆணை போற்றும் இலங்கெழில் நேமிப் புத்தேள் சிந்துவிற் கரத்தல் போன்று செங்கதிர்ச் செல்வன் போனான்.</p>	<p>andhamil nirudhar ennum alavaitheer paanaat kangul vandhidu minne yennaa vallaiyin madhiththu vaanath thindhiran aanai potrum ilangezil nemip puththel sindhuvir karaththal pondru sengadhirsch selvan ponaan.</p>
<p>வேலையின் இரவி செல்ல விண்ணவர் யாருங் கொண்ட வாலிய திருவுஞ் சீரும் வன்மையும் அகல மாயை பாலுறும் அவுணர் தானைப் பல்குழுப் பரவிற் றென்ன மாலையும் இருளின் சூழ்வும் வல்லைவந் திறுத்த வன்றே. 20</p>	<p>valaiyin iravi sella vinnavar jaarung konda vaaliya thiruvuj seerum vanmaiyum agala maayai paalurum avunar thaanaip palguzup paravir trenna maalaiyum irulin soozvum vallaivan dhiruththa vandre. 20</p>
<p>மாகமேல் நிமிர்ந்த செக்கர் மாலையம் பொழுது நல்கூர்ந் திகெனா இரக்கும் நீரார்க் கிம்மியின் துணைய தேனும் ஓகையால் வழங்கா நீதி ஒன்னலான் ஒருவன்</p>	<p>maagamel nimirndha sekkar maalaiyam pozudhu nalkoorndh dhigenaa irakkum neeraark kimmiyin thunaiya dhenum ogaiyaal vazangaa needhi onnalaan oruvan</p>

<p>செல்வம் போகுமா நென்ன வாளா பொள்ளெனப் போயிற் றாமால்.</p>	<p>selvam pogumaa renna vaalaa pollenap poyir traamaal.</p>
<p>இரும்பிறை உருவின் ளுகார் கூர்ங்குயத் தினுமீர்க் கல்லா வரம்பறும் இருளின் கற்றை கணங்களும் மருளு நிராற் பரம்பிய தியாண்டு மாகிப் பாரெனப் பட்ட மாகு கரும்படாம் ஒன்று மேற்கோள் காட்சியைப் போன்ற தன்றே.</p>	<p>irumbirai uruvin egaar koornguyath thinumeerk kallaa varambarum irulin katrai ganangalum marulu niraar parambiya thiyaandu maagip paarenap patta maadhu karumbadaam ondrum merkol kaatchiyaip pondra dhandre.</p>
<p>வண்டுழாய் மோலி மைந்தன் மாலிருட் கங்குல் வேழத் தெண்டரு வதனம் பட்ட இரும்புகர்ப் புள்ளி யென்ன அண்டர்தந் தருக்கள் சிந்தும் அணிமல ரென்ன வான்றோய் கொண்டலிற் படுமுத் தென்னத் தாரகை குலவிற் றன்றே.</p>	<p>vanduzaai moli maindhan maalirut kangul vezath thendaru vadhanam patta irumbugarp pulli yenna andarthan dharukkal sindhum animala renna vaandroi kondalir padumuth thennath thaaragai kulavir drandre.</p>
<p>துண்ணென உலக முற்றுஞ் சூழ்ந்தபே ரிருளா நஞ்சைத் தெண்ணில வாகி யுள்ள செங்கையால் வாரி நுங்கி விண்ணவர் புகழ் நீல வியன்நிறந் தன்பாற் காட்டுங் கண்ணுதல் போன்று முந்நீர்த் தோன்றினன் கதிர்வெண் டிங்கள்.</p>	<p>thunnena ulaga mutruj soozndhape rilaa najchaith thinnila vaagi yulla sengaiyaal vaari nungi vinnavar pugaza neela viyanniran thanpaar kaattung kannudhal pondru munneerth thondrinan kadherven dingal.</p>
<p>அழுந்துறு பாலின் வேலை அமரர்கள் கடைந்த காலைச் செழுந்துளி மணிக ளுடுந் தெறித்தென உடுக்கள் தோன்றக் கழுந்துறும் அவுணர் என்னுங் காரிருள் தொலைய அங்கண் எழுந்ததோ ரமுதம் போன்றும் இலங்கினன் இந்து வென்பான்.</p>	<p>azundhuru paalin velai amarargal kadaindha kaalaich sezundhuli magina ladun theriththena vadukkal thondrak kazundhurum avunar ennung kaarirul tholaiya angan yezundhadho ramudham pondrum ilanginan indhu venpaan.</p>

<p>இரவெனும் வல்லோன் ஞால மென்பதோர் உலையில் வேலைக் கரியுறு வடவைத் தீயில் களங்கொடு வெண்பொன் சேர்த்தி விரைவொடு செம்மை செய்து மீட்டுமோர் மருந்தால் தொல்லை உருவுசெய் தென்னச் செங்கேழ் ஒளமதி வெளமய னானான்.</p>	<p>iravenum vallon gnaala menbadhor ulaiyil velaik kariyuru vadavaith theyil kalangodu venpon serththi viraivodu semmai seidhu meettumor marundhaal thollai uruvusei thennach sengez olimadhi veliya naanaan.</p>
<p>அண்டருங் ககன மென்னும் அகலிருந் தடத்திற் பூத்த விண்டதோர் குவளை ஆம்பல் போலுமால் மீன்கள் வெளடீளைப் புண்டரீ கத்தைப் போலும் புதுமதி அதன்கட் டேனார் வண்டினம் ஒப்ப தன்றே மாசுதோய் களங்க மாதோ.</p>	<p>andarung kagana mennum agalirun thadaththir pooththa vindador kuvalai aambal polumaal meengal vellaip pondaree kaththaip polum pudhumadhi adhankat tenaar vandinam oppa dhandre maasuthoi kalanga maadhoo.</p>
<p>அலைதரு நேமி என்னும் ஆன்றதோர் தடத்தின் பாலாம் நிலவெனும் வலையை யோச்சி நிழல்மதிப் பரதன் ஈர்த்துப் பலநிறங் கொண்ட மீன்கள் பன்முறை கவர்ந்து வான்மேற் புலருற விரித்த தேபோற் பொலிந்தன உடுவின் பொம்மல்.</p>	<p>alaitharu nemi ennum aandradhor thadaththin paalaam nilavenum valaiyai yochchi nizalmadhip paradhan eerththup palanirang konda meengal panmurai kavarndhu vaanmer pularura viriththa dhepor polindhana vaduvin pommal.</p>
<p>கழிதரும் உவரி நீத்தங் கையகப் படுத்து மாந்தி எழிலிகள் வான மீப்போய் இருநிலத் துதவல் காணூஉப் பழிதவிர் மதியப் புத்தேள் பாற்கடல் பருகி யாண்டும் பொழிதரும் அமிர்தம் என்னப் புதுநிலாப் பூத்த தன்றே.</p>	<p>kazitharum vuvari neeththang kaiyagap paduththu maandhi yezilgal vaana meeppoi irunilath thudhaval kaanoovup pazithavir madhiyap putthel paarkadal parugi yaandum pozitharum amirdham ennap pudhunilaap pooththa dhandre.</p>

<p>மலர்நதிடுங் கடவுட் டிங்கள் வாணிலாக் கற்றை எங்குங் கலந்தன உலகில் யாருங் களித்தனர் குமுத மாதி அலர்ந்தன தளிர்ந்த சோலை அம்புயப் போது செல்வி புலர்ந்தன ஒடுங்கு கின்ற புகைந்தன பிரிந்தோர் புந்தி. 30</p>	<p>malarndhidun kadavut tingal vaanilaak katrai engun kalandhana ulagil yaarun kaliththanar kumudha maadhi alarndhana thalirththa solai ambuyap podhu selvi pularndhana odungu gindra pugaindhana pirindhor pundhi. 30</p>
<p>அல்லவை புரியா ரேனும் அறிவினிற் பெரியா ரேனும் எல்லவர் தமக்கு நண்பாய் இனியவே புரிதற் பாற்றோ பல்லுயிர்த் தொகைக்கும் இன்பம் பயந்திடு மதிகண் டன்றோ புல்லிய கமல மெல்லாம் பொலிவழிந் திட்ட வன்றே.</p>	<p>allavai puriyaa renum arivinir periyaa renum ellavar thamakku nanbaai iniyave puridhar paatro palluyirth thogaikkum inbam payandhidu madhikan dandro pulliya kamala mellaam polivazin dhitta vandre.</p>
<p>திங்களின் மலர்ந்த செல்வித் தேன்முரல் குமுதம் எங்கோன் பங்கமுற் றார்கண் மேவான் பதுமம்என் ஒடுங்கிற் றென்னாத் தங்களில் உரைத்தல் போலாஞ்சசிக்கது உண்மை எம்பால் இங்கிலை யென்ப போன்ற இசையளி பொதிந்த கஞ்சம்.</p>	<p>thingalin malarndha selvith thenmural kumudham engon pangamur traarkan mevaan padhumamyen odungir rennaath thangalil uraiththal polaajchasikkadhu unmai embaal ingilai yenba pondra isaiyali podhindha kanjam.</p>
<p>கங்குல்வந் திறுத்த காலைக் கடிமனைக் கதவம் பூட்டிச் செங்கண்மால் தன்னைப் புல்லித் திருமகள் இருந்தா ளென்னக் கொங்கவிழ் கின்ற செங்கேழ்க் கோகன தங்கள் எல்லாம் பொங்கிசை மணிவண் டோடும் பொதிந்தன பொய்கை யெங்கும்.</p>	<p>kangulvan dhiruththa kaalaik kadimanaik kadhavam poottich senganmaal thannaip pullith thirumagal irundhaa lennak kongaviz gindra sengezk kaagana thangal ellaam pongisai manivan dodum podhindhana poigai yengum.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

ஆனதோர் காலையில் அமரர் தம்மையுந் தானவர் தம்மையுந் தந்த காசிபன் வானகம் எழுதரும் மதியின் தெண்ணிலா மேனிய தடைதலும் வெதும்பி னானரோ.	aanadhor kaalaiyil amarar thammaiyun thaanavar thammaiyun thandha kaasiban vaanagam yezutharum madhiyin thennilaa meniya thadaithalum vedhumbi naanaro.
குலைந்தனன் தன்னுளங் குறைந்த வன்மையன் அலந்தனன் ஒடுங்கினன் புலம்பி அங்கண்வான் ரூபலந்தனில் எழுதரு விலவை நோக்கினான்.	kulaindhanan thannulang kuraindha vanmaiyan alandhanan odunginan pulambi anganvaan roolandhanil yezutharu vilavai nokkinaan.
காலையில் எழுந்தசெங் கதிரின் நாயகன் மாலையம் பொழுதினில் மறைந்து கீழ்த்திசை வேலையில் விரைவுடன் மீண்டும் வந்துளான் போலும்அந் தோவிது புதுமையோ வென்பான்.	kaalaiyil yezundhasen gadhirin naayagan maalaiyam pozudhinil maraindhu keezththisai velaiyil viraivudan meendum vandhulaan poluman dhovidhu pudhumaiyo venbaan.
ரூயிறும் அன்றெனில் நடுவ ணாகியே பாயிரும் புணரியுட் பயின்று தோன்றலால் ஏயென உலகட எண்ணி யாண்டுறுந் தீயெனுங் கடவுளே திங்கள்அன் றென்பான்.	gnaayirum andrenil naduva naagiye paayirum punariyut payindru thondralaal yeyena ulagada enni yaandurundh theeyenung kadavule thingalan drenbaan.
இந்துவென் றுலகெலாம் இசைப்ப நின்றதோர் செந்தழற் கடவுள்இத் திசையிற் செல்வுழி வந்ததோர் சோதிகொல் வானம் எங்கணும் அந்தியஞ் செக்கரென் றடைந்தவா றென்பான்.	indhuvan drulagelaam isaippa nindradhor sendhazar kadavulith thisaiyir selvuzi vandhadhor sodhikol vaanam enganum andhiyaj sekkaren dradaindhavaa drenbaan.
காண்டகு மதியெனக் கழறுஞ் செந்தழல் மூண்டிடு புகைகொலோ முன்னம் வானமும் ஈண்டுறு தரணியுந் திசையும் எங்குமாய் நீண்டதோர் இருளென நிமிர்ந்தவா றென்பான்.	kaandagu madhiyenak kazaruj sendhazal meendidu pugaikolo munnam vaanamum eenduru tharaniyun dhisaiyum engumaai neendadhor irulena nimirndhavaa renbaan.
தெண்டிசைப் பிறந்திடுந் திங்கட் செந்தழல் கொண்டது வாலிதாங் கோலங் காரிடைக் கண்டனன் இத்திறங் கரையில் ஆவிகள் உண்டதிற் பெற்றதிவ் வருவமே யென்பான். 40	thendisaip pirandhidun thingat sendhazal kondadhu vaalithaang kolang kaaridaik kandanan iththirang karaiyil aavigal undadhir petrathiv vuruvame yenbaan. 40
ஊனமில் செக்கராய் உதித்துப் பின்னரே வானிற னாகிய மதியத் தீத்தரத் தானிறை புலிங்கமே அலது தாரகை மீனெனப் படுவது வேறுண் டோவென்பான்.	oonamil sekkaraai udhiththup pinnare vaanira naagiya madhiyath theeththarath thaanirai pulingame aladhu thaaragai meenenap paduvadhu varun dovenbaan.

<p>மால்கடல் அதனிடையே வந்த பான்மையால் ஆலமி தாகுமால் அமரர்க் கன்றெழு நீலமெய் யுருவினை நீத்துத் திங்களின் கோலமொ டின்றிவட் குறுகிற் றோவென்பான்.</p>	<p>maalkadal adhanidai vandha paanmaiyaal aalami dhaagumaal amarark kandrezu neelamei yuruvina theeththuth thingalin kolame dindrivat kurugir drovenbaan.</p>
<p>இங்கிவை யாவுமன் றேர்கொள் வேலையில் வெங்கனல் முழுவதும் விடமும் ஆர்ந்தெழீஇ மங்குலிற் சிதறிட வானிற் புக்கனன் திங்களே யாமிது திண்ணம்என் கின்றான்.</p>	<p>ingivai yaavuman drerkol valaiyil venganal muzuvadhum vidamum aarndhezeeie mangilir sidharida vaanir pukkanan thingale yaamidhu thinnamen gindraan.</p>
<p>இனையன மருட்கையால் இசைத்த காசிப முனிவரன் என்பவன் முன்னை மாயையை நினைபவ னாகியே நெடிது காதலால் அனையவள் தனைவிளித் தரற்றல் மேயினான்.</p>	<p>inaiyana marutkaiyaal isaththa kaasiba munivaran enbavan munnai maayaiyai ninaibava naagiye nedidhu kaadhalaal ananyaval thanaivillith tharattral meyinaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>கொங்குண் கோதைத் தாழ்குழல் நல்லீர் கொடியேன்முன் எங்கு மெங்குங் காணுறு கின்றீர் எழின்மின்னின் பொங்குஞ் சோதி போலெதிர் புல்லும் படிநில்லீர் மங்கும் போதோ சேருதிர் நெஞ்சம் வலியீரே.</p>	<p>kongun kodhaith thaazkuzal nalleer kodiyenmun engu menguk kaanuru gindreer yezinminnin ponguj chodhi poledhir pullum padinilleer mangum podho serudhir nenjam valiyeere.</p>
<p>முன்னஞ் செய்தீர் காதலை நோன்பை முதஅ லாடும் பின்னஞ் செய்தீர் மாரனை ஏவிப் பிழைசெய்தீர் சின்னஞ் செய்தீர் நல்லுணர் வெல்லாஞ் சிறியேனுக் கின்னஞ் செய்யும் பெற்றியும் உண்டேல் இசையீரே.</p>	<p>munnaj seidheer kaadhalai nonbai mudhalaadum pinnaj seidheer maaranai yevip pizaiseidheer sinnaj seidheer nallunar vellaaj siriyeuk kinnaj seiyum petriyum undel isaiyeere.</p>
<p>வாகாய் நின்ற குன்றமும் யாவும் வருவித்தீர் ஏகா நின்றீர் இவ்விடை தன்னில் ஏனைநீங்கிப் போகா நின்றீர் வல்லையின் மீண்டும் புவியெங்கும் ஆகா நின்றீர் நுஞ்செயல் யாரே அறிகிற்பார்.</p>	<p>vaagaai nindra kundramum yaavum varuviththeer yegaa nindreer ivvidai thannil yenaineengip pogaa nindreer vallaiyin meendum puviyengum aagaa nindreer nujseyal yaare arigirpaar.</p>

<p>பற்றே நும்பால் ஆயினன் முன்னம் பயில்செய்கை அற்றேன் வேளால் ஆற்றவும் நொந்தேன் அ*தொயும் உற்றேன் அல்லேன் உம்மொடும் இன்னும் உழல்கின்றேன் பெற்றேன் வாளா மாய்ந்தனன் என்னும் பிழையொன்றே.</p>	<p>patra numbaal aayinan munnam payilseigai atren velaal aatravum nendhen aguthoyum utren allen umbodum innum uzalgindren petren vaalaa maaindhanan ennum pizaiyondre.</p>
<p>நேயங் கொண்ட ராமென வந்தீர் நெறிநில்லா மாயங் கொண்டர் வன்றிறல் கொண்டர் மயல்செய்யுங் காயங் கொண்டர் ஆருயிர் நிற்கக் கருதீரேல் தாயம் கொண்டர் கூற்றொடு போலுந் தனிவந்தீர்.</p>	<p>neyan kondee raamena vandheer nerinillaa maayang kondeer vandriral kondeer mayalseiyung kaayang kondeer aaruyir nirkak karudheerel thaayam kondeer kootrodu polun thanivandheer.</p>
<p>வேண்டேன் வேறோர் மாதரை நும்பால் வியன்மோகம் பூண்டேன் உம்மை மாயவ ரென்னும் பொருள்கண்டேன் ஈண்டே சென்றீர் போல்கர வுற்றீர் எய்தீரேல் மாண்டேன் இன்னே ஆருயிர் நிற்பான் வருவீரே. 50</p>	<p>venden veror maadharai numbaal viyanmogam poonden ummai maayava rennum porulkanden eende sendreer polkara vutreeer eidheerel maanden inne aaruyir nirpaan varuveere. 50</p>
<p>ஒன்றே யாகும் மாயம தால்நீ ருலகெல்லாம் வென்றே செல்வீர் என்னுயிர் கொள்வான் விழைவீரேல் நன்றே நன்றே நல்குவன் யானே நனிநண்பால் சென்றே யோர்கால் மாமயல் தீரச் சேர்வீரே.</p>	<p>ondre yaagum maayama dhaalnee rulagellaam vendre selveer ennuyir kolvaan vizaiveerel nandre nandre nalguvan yaane naninanbaal sendre yorkaal maamayal theerach serveere.</p>
<p>என்னா வென்னா இத்தகை பன்னி இடராழித் துன்னா மாழ்கிச் சோர்தரும் எல்லைத் துகடரும் மின்னா கின்ற மாயவள் அன்னான் விழிகாண முன்னாய் நின்றாள் எவ்வினை கட்டு முதலானாள்.</p>	<p>ennaa vennaa iththagai panni idaraazith thunnaa maazkich sortharum ellaith thugateerum minnaa gindra maayaval annaan vizikaana munnaai nindraal envinai katgu mudhalaanaal.</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 138.</p>	<p>aagath thiruviruththam – 138</p>

3. அசுரர் தோற்று படலம்	3. asurar thotru padalam
<p>கந்தார் மொய்ம்பிற் காசிபன் என்போன் கடிதங்கண் வந்தாள் செய்கை காணுத லோடு மகிழ்வெய்தி அந்தா உய்ந்தேன் யானென மின்கண் டலர்கின்ற கொந்தார் கண்டல் போல்நகை யோடுங் குலவுற்றான்.</p>	<p>kandhaar moimbir kaasiban enbon kadidhangan vandhaal seigai kaanudha lodu magizveidhi andhaa uindhen yaanena minkan dalargindra kondhaar kandal polnagai yodung kulavutraan.</p>
<p>ஆடா நின்றான் குப்புற லுற்றான் அவள்தன்மேல் பாடா நின்றான் யாக்கைபொ டிப்பிற் படர்போர்வை மூடா நின்றான் அன்னதொர் மாயை முன்சென்றான் வீடா நின்ற தன்னுயிர் காக்கும் விதிகொண்டான்.</p>	<p>aadaa nindraan kuppura lutraan avalthanmel paadaa nindraan yaakkaipo dippir padarporvai moodaa nindraan annadhor maayai munsendraan veedaa nindra thannuyir kaakkum vidhikondaan.</p>
வேறு	veru
<p>என்னேசெய வேண்டிற்றவை எல்லாமிசை வாலே முன்னேபுரி கிற்பேன்இவண் முனிகின்றதை ஒருவி நன்னேயமொ டெனையாளுதிர் நனிவல்லையில் என்னாப் பொன்னேர்அடி மிசைதாழ்தலும் அவள்இன்னது புகல்வாள்.</p>	<p>enneseya venditravai ellaamisai vaale munnepuri girpen ivan munigindradhai oruvi nenneyamo denaiyaaludhir nanivallaiyil ennaap ponneradi misaithaazdhalum avalinnadhu pugalvaal.</p>
<p>வெருவுற்றிடல் இவணின்றஅன் வியன்மெய்யினுக் கியையுந் திருமிக்குறு தகவாகிய திறன்மேனியும் மேற்கொள் உருவொப்பதொர் வடிவும்முடன் உடனெய்திடு வாயேல் மருவுற்றிடு கின்றேனென மயில்சொற்றனள் அன்றே.</p>	<p>veruvutridal ivanindraan viyanmeiyinuk kiyaiyun dhirumikkuru dhagavaagiya thiranmeniyum merkoi uruveppadhor vadivummudan udaneidhidu vaayel maruvutridu gindrenena mayilsotranal andre.</p>

<p>எழுற்றிடு முனிவர்க்கிறை இதுகேட்டலும் முன்னங் காமக்கடல் படிகின்றவன் களிசேர்தரும் உவகை நாமக்கட லிடை ஆழ்ந்தனன் நன்றால்இ• தென்றான் சேமத்திரு நிதிபெற்றிடும் இரவோன்எனத் திகழ்வான்.</p>	<p>yemutridu munivarkkirai idhukettalum munnung kaamakadal padigindravan kalisertharum uvagai naamakada lidai aazndhanan nandraalie dhendraan semaththiru nidhipetridum iravonenath thigazvaan.</p>
<p>அற்றேமொழி தருதன்மையில் ஆர்வத்தொடு தமியேன் குற்றேவல்செய் கிற்பேன்இளங் கொடியோரிடை யென்னாச் சொற்றேதவ முயல்வன்மையில் துகடீர்தரும் அனிலப் பொற்றேரவற் கிலதென்பதொர் புத்தேள்உருக் கொண்டான்.</p>	<p>atremozi tharuthanmaiyl aarvaththodu thamiyen kutrevalsei girpen ilang kodiyoridai yennaach sortredhava muyalvanmaiyl thugadeertharum anilap potreravar giladhenbadhor puththel uruk kondaan.</p>
<p>அன்றாயதொ ருருவெய்திய அறிவன்றனை வியவா நன்றாலுன தியல்பாமென நகையாக்கரம் பற்றாக் குன்றாகிய முலையாள்அவற் கொடுபோந்தனள் அங்கட் பொன்றாழ்கிரி யெனவோங்மொர் பொலன்மண்டபம் புகுந்தான்.</p>	<p>andraayatho ruruveidhiya arivandranai viyavaa nandraaluna dhiyalpaamena nagaiyaakkaram patraak kundraagiya mulaiyaalavar kodupondhanal angat pondraazgiri yenavongmor polanmandabam pugundhaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>கற்ப இன்றியே கடிதின் முன்னுறம் அற்புத மண்டபத் தாணை யால்வரும் பொற்புறு சேக்கையிற் பொருந்தி னாரரோ எற்படு கங்குலின் முதலி யாமத்தில்.</p>	<p>karpa indriye kadidhin munnuram arpudha mandabath thaanaai yaalvarum porpuru sekkaiyir porundhi naarro yerpadu kangulin mudhali yaamatthil.</p>
<p>சூருறு வெம்பசி தொலைப்ப வைகலும் ஆரஞர் எய்தினோன் அரிதின் வந்திடு பேரமு துண்குறு பெற்றி போலவக் காரிகை தனைமுனி கடிதிற் புல்லினான்.</p>	<p>sooruru vembasi tholaippa vaigalum aaragnar eidhinon aridhin vandhidu peramu thunkuru petri polavak kaarigai thanaimuni kadidhir pullinaan.</p>

<p>புல்லலும் எதிர்தழீஇப் புகரில் காசிபன் தொல்லையில் உணர்வொடு தொலைவில் செய்தவம் வல்லையில் வாங்குறு மரபில் அன்னவன் மெல்லிதழ் அமிர்தினை மிசைதல் மேயினாள்.</p>	<p>pullalum edhirthaziip pugaril kaasiban thollaiyil unarvodu tholaivil seidhavam vallaiyil vaanguru marabil annavan mellidhaz amirthinai misaidhal meyinaal.</p>
<p>பின்னுற மாயவள் பெரிதுங் காமுறும் அன்னவன் புணர்தர அறிவ தொன்றையுந் தொன்னெறி அளித்தெனத் தொண்டைச் சேயிதழ் முன்னுறும் அமிர்தினை முனிக்கு நல்கினாள்.</p>	<p>pinnura maayaval peridhung kaamurum annavan punarthara ariva thondraiyyun thonneri aliththenath thondaich seyidhaz munnurum amirdhinai munikku nalginaal.</p>
<p>உட்டெள஁ வின்றியே யுலப்பின் றோடிய மட்டறு காமமாம் வாரி யுற்றுளான் அட்டொளிர் பொன்னனாள் அல்கு லாஞ்சுழிப் பட்டனன் இன்பமாம் பரவை நண்ணுவான்.</p>	<p>uttela vindriye yulappin drodiya mattaru kaamamaam vaari yutrulaan attolir ponnanaal algu laajchuzip pattanan inbamaam paravai nannuvaan.</p>
<p>தோமறு முனிவரன் சுரதத் தாற்றினாற் காமரு மதனநூல் கருத்திற் சிந்தியாத் தேமொழி மயிலொடு செறிந்து போகமார் பூமியி னேரெனப் புணர்தல் மேயினாள்.</p>	<p>thomaru munivaran suradhath thaatrinaar kaamaru madhananool karuththir sindhiyaath themozi mayilodu serindhu pogamaar poomiyi nerenap punardhal meyinaan.</p>
<p>செம்மயி லன்னஇத் தெரிவை தன்னிடை எம்மையும் இல்லதோர் இன்பம் இங்ஙனம் மெய்ம்மையின் நல்கிய விதியி னார்க்கியான் அம்மசெய் கின்றதோர் அளவுண் டோவென்றான்.</p>	<p>semmayi lannaith therivai thannidai emmaiyum illadhore inbam inganam meimmaiyyin nalgiya vidhiyu naarkkiyaan ammasei gindradhor alavun dovendraan.</p>
<p>ஆறறி முனிவரன் அநங்க நூன்முறை வீறொடு புணர்தலும் வெய்ய மாயவள் கீறினள் நகத்தினாற் கீண்ட பால்தொறும் ஊறிய காமநீர் ஒழுகிற் றென்பவே.</p>	<p>aarari munivaran ananga noonmurai veerodu punardhalum veiya maayaval keerinal nagaththinaar keenda paalthorum ooriya kaamaneer ozugir drenbave.</p>
<p>உணர்வுடை முனிவரன் உயர்ந்த விஞ்சையர் மணமுறை அதுவென மாயை தன்னொடு புணர்தொழில் புரிந்தனன் போக முற்றினான் துணையறும் இன்பெனுங் கடலில் தோய்ந்துளான்.</p>	<p>unarvudai munivaran uyarndha vijchaiyar manamurai adhuvena maayai thannodu punarthozil purindhanan poga mutrinaan thunaiyarum inbenung kadalil thoindhulaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

<p>அந்த வேலையில் முகுந்தனும் அன்புயத் தவனும் இந்தி ராதியர் யாவரும் முனிவரர் எவருந் தந்தம் உள்ளமேல் நடுக்குற மாயவள் தன்பால் வந்து தோன்றினன் சூரபன் மாஎனும் வலியோன்.</p>	<p>andha velaiyil mugundhanum anbuyath thavanum indhi raadhiyar yaavarum munivarar evarundh thandham ullamel nadukkura maayaval thanpaal vandhu thondrinan sooraban maaenum valiyon.</p>
<p>துயக்கம் இல்லதோர் சூரன்வந் திடுதலுந் தொல்லை முயக்க வேலையில் இருவர்பால் முறைமுறை இழிந்த வியப்பில் வந்தனர் முன்னபதி னாயிர வெளடீளம் வயக்க டுந்திறல் தானவர் யாரினும் வலியோர்.</p>	<p>thuyakkam illadhor sooranvan dhidudhalun thollai muyakka velaiyil iruvarpaal muraimurai izindha viyappil vandhanar munnapadhi naayira velalam vayakka dundhiral thaanavar yaarinum valiyor.</p>
<p>அன்னர் தம்மையும் முதலவன் தன்னையும் அங்கண் நின்மி மீரென நிறுவியே ஆயிடை நீங்கி மின்னு நூலணி முனியொடு மாயவள் வேறோர் பொன்னின் மாமணி மண்டபம் அதனிடைப் புகுந்தாள்.</p>	<p>annar thammaiyum mudhalvan thannaiyum angan ninmi meerena niruviye aayidai neengi minnu noolani muniyodu maayaval veror ponnin maamani mandabam adhanidaip pugundhaan.</p>
<p>மானை நேர்பவள் ஆயிடைத் தொல்லுரு மாற்றி மேன சூரிப் பிணாவுருக் கௌடீளும் விரைவில் தானு மோர்திறல் மடங்கலே றாமெனச் சமைந்தான் மோன மாய்முனம் அருந்தவம் இயற்றிய முதல்வன். 20</p>	<p>maanai nerbaval aayidaith tholluru maatri mena soorarip pinaavuruk kelalum viraivil thaanu morthiral madangale raamenach chamaindhaan mona maaimunam arundhavam iyatriya mudhalvan. 20</p>
<p>மங்கை யோடவன் மடங்கலாய் மகிழ்வுடன்புணரக் கங்குல் வாயிரண் டாகிய யாமமேற் கடிதே அங்கை ஓரிரண் டாயிரம் ஆயிர முகமாய்ச் சிங்க மாமுகன் தோன்றினன் திடுக்கிடத் திசைகள்.</p>	<p>mangai yodavan madangalaai magizvudanpunarak kangul vaayiran daagiya yaamamer kadidhe angai oriran daayiram aayira mugamaaich singa maamugan thondrinan thidukkidath thisaigal.</p>

<p>இத்தி றத்திவர் இருவரும் புணர்வுழி யாக்கை மெத்தி வீழ்தரும் வியர்ப்பினில் விறல்அரி முகராய்ப் பத்து நால்வகை ஆயிர வெளடீளமாம் படைஞர் கொத்தி னோடுவந் துதித்தனர் கூற்றுயிர் குடிப்பார்.</p>	<p>iththi raththivar iruvarum punarvuzi yaakkai meththi veeztharum viyarppinil viralari mugaraaip paththu naalvagai aayira velalamaam padaignar thoththi noduvan thuthiththanar kootruyir kudippaar.</p>
<p>மற்றும் அத்தொகை யோரையும் மாமகன் றனையும் நிற்றிர் ஈண்டென மாயவள் வீற்றொரு நிலயந் தெற்றெ னப்புகுந் தோர்பிடி உருக்கொடு சேரக் கொற்ற மால்களிற் றுருவினை முனிவனுங் கொண்டான்.</p>	<p>matrum aththogai yoraiyum maamagan dranaiyum nitrir eendena maayaval veetroru nilayan dhetre neppugun dhorpidi urukkodu serak kotra maalgair truvuinai munivanung kondaan.</p>
<p>பேரு மும்மத மால்களிற் றுருக்கொடு பிடிமேல் சேரு கின்றழி மூன்றெனச் செல்லும்யா மத்தில் ஈரி ரண்டுவாள் எயிற்றுடன் யானைமா முகத்துத் தார காசுரன் தோன்றினன் அவுணர்கள் தழைப்ப.</p>	<p>peru mummadha maalgair trurukkodu pidimel seru gindruzi meendrenach sellumyaa maththil eeri randuvaal yeyitruudan yaanaimaa mugaththuth thaara gaasuran thondrinan avunargal thazaippa.</p>
<p>ஏலும் அங்கவர் மெய்ப்படு வியர்ப்பினும் இபத்தின் கோல மானவர் தோன்றினர் அவர்குழக் குணிக்கின் நாலு பத்தின்மேல் ஆயிர வெளடீளமா நவின்றார் மூல நாடியே இப்பரி சுணர்த்திய முனிவர்.</p>	<p>yelum angavar meippadu viyarppinum ibaththin kola maanavar thondrinar avarkuzuk kunikkin naalu paththinmel aayira velalamaa navindraar moola naadiye ippari sunarththiya munivar.</p>
<p>ஆண்டு தாரகன் தன்னையும் அவுணர்கள் தமையும் ஈண்டு நிற்றிரென் றோர்மணி மண்டபத் திறுத்து மாண்ட யாமமேல் தகர்ப்பிணா உருக்கொள மாயை பூண்ட அன்பினான் செச்சையின் உருக்கொடு புணர்ந்தான்.</p>	<p>aandu thaaragan thannaiyum avunargal thamaiyum eendu nitriren dromani mandabath thiruththu aanda yaamamel thagarppinaa vurukkola maayai poonda anbinaan sechchaiyin vurukkodu punarndhaan.</p>

<p>புணர்ந்த காலையில் அசமுகி தோன்றினள் புவியோர்க் கணங்கு செய்தகர் முகவராய் அங்கவர் வியர்ப்பில் கணங்கொள் முப்பதி னாயிர ளிளமாங் கணிதத் திணங்கு தானவர் உதித்தனர் இமையவர் கலங்க.</p>	<p>punarndha kaalaiyil asamugi thondrial puviyork kanangu seidhagar mugavaraai angavar viyarppil kanangol muppadhi naayira lilamaang kanidhath thingangu thaanavar vudhiththanar imaiyavar kalanga.</p>
<p>மீள மற்றவர் தம்மையும் நிறுவிவே றுள்ள சூளி கைப்பெரு மண்டபந் தொறுந்தொறும் ஏகி வாளி வல்லியம் புரவிமான் ஓரிஎண் கேனங் கூளி ஆதியாம் விலங்கின துருவெலாங் கொண்டார்.</p>	<p>meela matravar thammaiyum niruvive rulla sooli kaipperu mandaban thorunthorum yegi vaali valliyam puravimaan orien genang kooli aadhiyaam vilangina thuruvelaang kondaar.</p>
<p>இறுதி யில்லதோர் விலங்கின துருவுகொண் டிரவின் புறம தாகிய புலரிசேர் வைகறைப் பொழுதின் முறையின் மாயையும் முனிவனும் ஆகியே முயங்கி அறுப தாயிர வெளடீளமாம் அவுணரை அளித்தார்.</p>	<p>irudhi yilladhor vilangina thuruvukon diravin purama dhaagiya pulariser vaigaraip pozudhin muraiyin maayaiyum munivanum aagiye muyangi aruba dhaayira velalamaam avunarai aliththaar.</p>
<p>மிகுதி கொண்டிடும் இரண்டுநா றாயிர வெளடீளந் தகுவர் தம்மையுஞ் சூரனே மதலினோர் தமையும் புகலும் ஓரிராப் பொழுதினில் அளித்ததற் புதமோ அகில மும்வல மாயவட் கிச்செயல் அரிதோ. 30</p>	<p>migudhi kondidum irandunoo raayira velalandh thaguvar thammaiyuj soorane madhalinor thamaiyum pugalum aariraap pozudhinil aliththadhar pudhamo agila mumvala maayavat kichseyal aridho. 30</p>
<p>ஆங்க வெல்லையின் அண்டமா யிரத்தெட்டின் உள்ளுந் தீங்கு கொண்டிடுங் குறிகளுள் எனவெலாஞ் செறிந்து நீங்க லின்றியே நிகழ்வன நீர்மைகண் டெவரும் ஏங்கு கின்றனர் விளைவதென் னோவென இரங்கி.</p>	<p>aange vellaiyin andamaa yiraththettin ullundh theengu kondidung kurigalul lanavelaaj serindhu neenga lindriye nigazvana neermaikan devarum yengu gindranar vilaivathen novena irangi.</p>

<p>அல்லெ னும்பொழு திறத்தலும் மாயவ ளரிவைத் தொல்லை நல்லுருக் கோடலும் முனியும்அத் துணையே வல்லை தன்னுரு முன்னையிற் கொண்டனன் மறறவ் வெல்லை தன்னிடை உதயவாய் அணுகினன் இரவி.</p>	<p>alle numpozu thiraththalum maayava larivaith thollai nalluruk kodalum muniyumath thunaiye vallai thannuru munnaiyir kondanan mararav vellai thannidai udhayavaai anuginan iravi.</p>
<p>நிட்டைக் கேற்றிடு முனிவனை மாயவள் நிசியில் விட்டுப் போந்திலள் அற்புதம் என்விளைந் ததுவோ கிட்டிக் காண்பன்என் றுதயமாங் கிரிப்புறத் தணுகி எட்டிப் பார்த்தனன் என்னவஅ உதித்தனன் இரவி.</p>	<p>nittaik ketridu munivanai maayaval nisiyil vittup pondhilan arpudham envilan dhadhuvo kittik kaanbanen drudhayamaan girippurath thanugi ettip paarththanan ennavaa vudhiththanan iravi.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>எல்லைவந் திடுதலும் ஈன்ற மாயவள் செல்லுறும் அப்புவி செறிந்து சேணினுஞ் சொல்லிய திசையினுந் துவன்றி யார்த்திடும் ஒல்லெனுஞ் சனத்தினை உவந்து நோக்கினாள்.</p>	<p>ellaivan dhidudhalum eendra maayaval sellurum appuvi serindhu seninuj solliya thisaiyinun thuvandri yaarththidum ollenuj sanaththinai uvandhu nokkinaal.</p>
<p>விண்டுறு தானவர் வெளடீளம் யாவையும் கண்டனன் எந்தைதன் கருமம் இச்செயல் கொண்டிலம் மாயையிற் கூடிற் றீதெனா அண்டரும் அற்புதம் அடைகுற் றான்முனி.</p>	<p>vinduru thaanavar velalam yaavaiyum kandan endhaithan karumam ichseyal kondilam maayaiyir koodir dreethenaa andarum arpudham adaikur traanmuni.</p>
<p>பற்பகல் அருந்தவம் பயின்ற தாயனும் பொற்புறு மாயையும் புதல்வர் தந்தொகை அற்புத மோடுகண் டன்பின் நீரராய் நிற்புழித் தெரிந்தனன் நேரில் சூரனே.</p>	<p>parpagal arundhavam payindra thooyanum porpuru maayaiyum pudhalvar thandhogai arpudha modukan danpin neeraraai nirpuzuth therindhanaan neril soorane.</p>
<p>இருமுது குரவரும் ஈண்டுற் றரவர் திருவடி வணங்கியாஞ் செய்தி றத்தினை மரபொடு வினவுதும் வம்மின் நீரெனா அரிமுகன் தாரகன் அறியக் கூறினான்.</p>	<p>irumudhu kuravarum eendur traravar thiruvadi vanangiyaa seidhi ratththinai marapodu vinavudhum vammin neerenea arimugan thaaragan ariyak koorinaan.</p>
<p>அறைகழல் இளையவர் அதனைத் தேர்வுறீஇ உறுதியி தாமென வுரைத்துப் பின்வரத் துறும்ல்கொண் டிருந்ததன் தொல்ப தாகியை</p>	<p>araiказal ilaiyavar adhanaith theervureeie urudhiya thaamena uraiththup pinvarath thurumalkon dirundhadhan tholba dhaagiyai</p>

நிறுவினன் அவ்விடை நின்று நீங்கினான். 38	niruvinan avvidai nindru neenginaan. 38
ஆகத் திருவிருத்தம் - 176	aagath thiruviruththam – 176

4. காசிபனுபதேசப்படலம்	4. kaasi panupa dhesap padalam
நீங்கிய சூர்முதல் நெறியின் ஏகியே யாங்கவர் அடிதொழு தருள்செய் மேலையீர் யாங்கள்செய் கின்றதென் இசைமின் நீரென ஓங்கிய காசிபன் உரைத்தல் மேயினான்.	neengiya soormudhal neriyin yegiye yaangavar adithozu tharulsei melaiyeer yaangalsei gindradhen isaimin neerena ongiya kaasiban uraiththal meyinaan.
உறுதிய தொன்றினை உணர்த்து கின்றனன் அறைகழல் மைந்தர்காள் அரிய மாதவ நெறிதனில் மூவிரும் நிற்நிர் அன்னதன் முறைதனை வாய்மையான் மொழிவன் கேண்மினோ.	urudhiya thondrinai unarththu gindranan araiказal maindharkaal ariya maadhava neridhanil moovirum nitrir annadhan muraithanai vaaimaiyaan mozivan kenmino.
சான்றவர் ஆய்ந்திடத் தக்க வரம்பொருள் மூன்றுள மறையெலாம் மொழிய நின்றன ஆன்றதோர் தொல்பதி ஆரு யிர்த்தொகை வான்றிகழ் தளையென வகுப்பர் அன்னவே.	saandravar aaindhidath thakka vaamporul moondrula maraiyelaam moziya nindrana aandradhor tholpadhi aaryirthogai vaandrigaz thalaiyena vaguppar annave.
அளித்திடல் காத்திடல் அடுதல் மெய்யுணர் ஓளத்திடல் பேரருள் உதவ மேயெனக் கிளத்திடு செயல்புரி கின்ற நீலமார் களத்தினன் பதியது கழறும் வேதமே.	aliththidal kaaththidal adudhal meiyunar olaththidal perarul udhava meyenak kilaththidu seyalpuri gindra neelamaar kalaththinan padhiyadhu kazarum vedhame.
பற்றிகல் இல்லதோர் பரமன் நீர்மையை இற்றென உரைப்பரி தெவர்க்கும் என்பரால் சொற்றிடும் வேதமுந் துணிதி லாஅவன் பெற்றியை இனைத்தெனப் பேச வல்லமோ.	patrigal illadhor paraman neermaiyai itrena uraippari dhevarkkum enbaraal sotridum vedhamun thunidhi laa avan petriyai inaitthenap pesa vallamo.
மூவகை யெனுந்தனை மூழ்கி யுற்றிடும் ஆவிகள் உலப்பில அநாதி யுள்ளன தீவினை நல்வினைத் திறத்தின் வன்மையால் ஓவற முறைமுறை உதித்து மாயுமே.	moovagai yenundhalai moozgi yutridum aavigal ulappila anaadhi yullana theevinai nalvinaith thiraththin vanmaiyaal ovara muraimurai udhiththu maayume.
பாரிடை உதித்திடும் பாரைச் சூழ்தரு நீரிடை யுதித்திடும் நெருப்பில் வாயுவில் சீருடை விசும்பிடைச் சேரும் அன்னவைக் கோரிடை நிலையென உரைக்கற் பாலதோ.	paaridai udhiththidum paaraich sooztharu neeridai yudhiththidum neruppil vaayuvil seerudai visumbidaich serum annavaik koridai nilaiyena uraikkar paaladho.
மக்களாம் விலங்குமாம் மாசில் வானிடைப் புக்குலாம் பறவையாம் புல்லு மாம்அதில் மிக்கதா வரமுமாம் விலங்கல் தானுமாந் திக்கெலாம் இறைபுரி தேவும் யாவுமாம்.	makkalaam vilangumaam maasil vaanidaip pukkulaam paravaiyaam pullu maamadhil mikkadhaa varamumaam vingal thaanumaan dhikkelam iripuevum yaavumaam.

பிறந்திடு முன்செலும் பிறந்த பின்னர்மெய் துறந்திடுஞ் சிலபகல் இருந்து துஞ்சுமால் சிறந்திடு காளையில் தேயும் மூப்பினில் இறந்திடும் அதன்பரி சியம்ப லாகுமோ.	pirandhidu munselum pirandha pinnarme thurandhiduj silapagal irundhu thujchumaal sirandhidu kaalaiyil theyum mooppinil irandhidum adhanpari siyamba laagumo.
சுற்றுறு கதிரெழு துகளி னும்பல பெற்றுள என்பதும் பேதை நீரதால் கொற்றம துடையதோர் கூற்றங் கைக்கொள இற்றவும் பிறந்தவும் எண்ணற் பாலவோ.	kutruru kadhirezu dhugali numpala petrula enbadhum pedhai neeradhaal kotrama dhudaiyadhor kootrang kaikola itravum pirandhavum ennar paalavo.
கலைபடும் உணர்ச்சியுங் கற்பும் வீரமும் மலைபடு வெறுக்கையும் வலியும் மற்றது மலைபடு புற்புத மாகும் அன்னவை நிலைபடு பொருளென நினைக்க லாகுமோ.	kalaipadum unarchchiyung karpum veeramum malaipadu verukkaiyum valiyum matradhu malaipadu purpudha maagum annavai nilaipadu porulena ninaikka laagumo.
தருமமென் றொருபொருள் உளது தாவிலா இருமையின் இன்பமும் எளிதின் ஆக்குமால் அருமையில் வரும்பொரு ளாகும் அன்னதும் ஒருமையி னோர்க்கலால் உணர்தற் கொண்ணுமோ.	tharumamen droruporul uladhu thaavilaa irumaiyin inbamum yelidhin aakkumaal arumaiyil varumporu laagum annadhum orumaiyi norkkalaal unardhar konnumo.
தருமமே போற்றிடின அன்பு சார்ந்திடும் அருளெனுங் குழவியும் அணையும் ஆங்கவை வருவழித் தவமெனும் மாட்சி எய்துமேல் தெருளுறும் அவ்வயிர் சிவனைச் சேருமால்.	dharumame potridin anbu saarndhidum arulenung kuzaviyum anaiyum aangavai varuvazith thavamenum maatchi eidhumel therulurum avvuyir sivanaich serumaal.
சேர்ந்துழிப் பிறவியுந் தீருந் தொன்மையாய்ச் சார்ந்திடு மூவகைத் தளையும் நீங்கிடும் பேர்ந்திடல் அரியதோர் பேரின் பந்தனை ஆர்ந்திடும் அதன்பரி சறைதற் கேயுமோ.	serndhuzip piraviyun theerundh thonmaiyaach saarndhidu meevagaith thalaiyum neegidum perhidal ariyadhor perin pandhanai aarndhidum adhanpari saraidhar keyumo.
ஆற்றலை யுளதுமா தவம தன்றியே வீற்றுமொன் றுளதென விளம்ப லாகுமா சாற்றருஞ் சிவகதி தளையும் நல்குமால் போற்றிடின அணையதே போற்றல் வேண்டுமால். 15	atralai yuladhuma thavama dhandriye veetrumon druladhena vilamba laagumaa saartraruj sivagadhi thanaiyum nalgumaal potridin anaiyadhe potral vendumaal. 15
அத்தவம் பிறவியை அகற்றி மேதகு முத்தியை நல்கியே முதன்மை யாக்குறும் இத்துணை யன்றியே யிம்மை இன்பமும் உய்த்திடும் உளந்தளில் உன்னுந் தன்மையே.	aththavam piraviyai agatri medhagu muththiyai nalgiye mudhanmai yaakkurum iththunai yandriye yimmai inbamum uiththidum ulandhalil unnundh thanmaiye.

ஆதலிற் பற்பகல் அருமை யால்புரி மாதவம் இம்மையும் மறுமை யுந்தரும் ஏதுவ தாகுமால் இருமை யும்பெறல் ஆதியம் பகவன தருளின் வண்ணமே.	aadhahir parpagal arumai yaalपुरि maadhavam immaiyum marumai yundharum yedhuva dhaagumaal irumai yumperal aadiyam pagavana tharulin vanname.
ஒருமைகொள் மாதவம் உழந்து பின்முறை அருமைகொள் வீடுபே றடைந்து னோர்சிலர் திருமைகொள் இன்பினிற் சேர்கின் றோர்சிலர் இருமையும் ஒருவரே எய்தி னோர்சிலர்.	orumaikol maadhavam uzandhu pinmurai arumaikol veedupe radaindhu lorsilar thirumaikol inbinir sergin drorsilar irumaiyum oruvare eidhi norsilar.
ஆற்றலில் தம்முடல் அலசப் பற்பகல் நோற்றவர் அல்லரோ நுவலல் வேண்டுமோ தேற்றுக் கீர்கொலோ தேவ ராகியே மேற்றிகழ் பதந்தொறும் மேவுற் றோர்எலாம்.	aatrailiI thammudal alasap parpagal notravar allaro nuvalal vendumo thetrugi leercolo dheva raagiye matrigaz padhandhorum mevur trorelaam.
பத்திமை நெறியொடு பயிற்றி மாதவ முத்திபெற் றரனடி முன்னுற் றோர்தமை இத்துணை யெனல்அரி திருமை யும்பெறு மெய்த்தவர் மாலொடு விரிஞ்ச னாதியோர்.	paththimai neriyodu payitri maadhava muththiper traranadi munnur trothamaimai iththunai yenalari thirumai yumperu meiththavar maalodu virijcha naadhiyor.
பல்லுயிர் தன்னையும் மாய்த்துப் பாரினுக் கல்லல்செய் தருந்தவம் ஆற்றி டாதவர்க் கில்லையே இருமையும் இன்பம் ஆங்கவர் சொல்லரும் பிறவியுள் துன்பத் தாழுவார்.	palluyir thannaiyum maaitthup paarinuk kallalsei tharundhavam aatri daadhavark killaiye irumaiyum inbam aangavar sollarum piraviyul thanbath thaazuvaar.
அறிந்திவை உரைப்பினும் அவனி மாக்கள்தாம் மறங்கொலை களவொடு மயக்கம் நீங்கலர் துறந்திடு கின்றிலர் துன்பம் அற்றிலர் பிறந்தனர் இறந்தனர் முத்தி பெற்றிலார்.	arindhavai uraippinum avani maakkalthaam marankolai kalavodu mayakkam neengalar thurandhidu gindrilar thunbam atrilar pirandhanai irandhanai muththi petrilaar
தவந்தனின் மிக்கதொன் றில்லை தாவில்சீர்த் தவந்தனை நேர்வது தானும் இல்லையால் தவந்தனின் அரியதொன் றில்லை சாற்றிடில் தவந்தனக் கொப்பது தவம் தாகுமே.	thavandhanin mikka thondrillai thaavilseerth thavandhanai nervadhu tha anum illaiyaal thavandhanin ariyathon drillai saatridil thavandhanak koppadhu thavama thaagume.
ஆதலின் மைந்தர்காள் அறத்தை ஆற்றுதிர் தீதினை விலக்குதிர் சிவனை உன்னியே மாதவம் புரிகுதிர் மற்ற தன்றியே ஏதுள தொருசெயல் இயற்றத் தக்கதே.	aadhalin maindharkaal araththai aatridhir theedhinai vilakkudhir sivanai unniye maadhavam purikudhir matra dhandriye yedhula thoruseyal iyatrath thakkadhe.
வேறு	veru

<p>உடம்பினை ஒறுத்த நோற்பார் உலகெலாம் வியப்ப வாழ்வர் அடைந்தவர்க் காப்பர் ஒல்லார்க் கழிவுசெய் திடுவர் வெஃகும் நெடும்பொருள் பலவுங் கொள்வர் நித்தராய் உறைவர் ஈது திடம்பட உமக்கோர் காதை செப்புவன் என்று சொல்வான். 25</p>	<p>udambinai oruththa norpaar ulagelaam viyappa vaazvar adaindhavark kaappar ollaark kazivusei dhidugar vegum nedumporul palavung kolvar niththaraai uraivar eedhu thidampada umakkor kaadhai seppuvan endru solvaan. 25</p>
<p>ஆகத் திருவிருத்தம் – 201</p>	<p>aagath thiruviruththam – 201</p>

<p>5. மார்க்கண்டேயப் படலம்</p>	<p>5. Maarkkandeyap padalam</p>
<p>நச்சகம் அமிர்தம் அன்ன நங்கையர் நாட்ட வைவேல் தைச்சக மயக்கல் செய்யாத் தடுப்பருந் தவத்தின் மிக்கான் இச்சகம் புகழு கின்ற இருபிறப் பாளர் கோமான் குச்சகன் என்னும் பேரோன் கொடிமதிற் கடகம் வாழ்வோன். 1</p>	<p>nachchagam amirdham anna nangaiyar naatta vaivel thaichchaga mayakkal seiyaath thadupparun dhavaththin mikkaan ichchagam pugazu gindra irupirap paalar komaan kuchchagan ennum peron kodimadhir kadagam vaazvon. 1</p>
<p>அவற்கொரு புதல்வன் உண்டால் அருமறை பயின்ற நாவான் கவுச்சிகன் என்னும் பேரோன் கரையொரு சிறிதுங் காணாப் பவக்கடல் கடக்கும் ஆற்றாற் பராபர முதல்வற் போற்றித் தவத்தினை இழைப்ப ஆங்கோர் தண்புனல் தடாகஞ் சார்ந்தான்.</p>	<p>avarkoru pudhalvan undaal arumarai payindra naavaan avuchchigan ennum peron karaiyuru siridhung kaanaap pavakkadal kadakkum aatraar paraapara mudhalvar potrih thavaththinai izaippa aangor thanpunal thadaagaj saarndhaan.</p>
<p>அத்தலை ஒருசார் எய்தி ஆனிநந் தீண்டு குற்றி ஒத்தென அசைத லின்றி உயிர்ப்பொரீஇ உலக மெல்லாம் பித்தென உன்னி மாயாப் பேரின்ப அளக்கர் மூழ்கி நித்தன்ஐ யெழுத்தும் அன்னான் நிலைமையும் நினைந்து நோற்றான்.</p>	<p>aththalai orusaar eidhi aaninan theendu kutri oththena asaidha lindri uyipporeeie ulaga mellaam piththena unni maayaap perinba alakkar moozgi thiththanaiya zuththum annaan nilaimaiyum ninaindhu notraan.</p>
<p>ஓவிய மவுன முற்றாங் குணவொடும் உறக்கம் நீங்கித் தாவற நோற்கும் வேலைத் தடமரை கடமை யாதி மேவிய விலங்கு தத்தம் மெய்யகண் டுயம் யாவும் போவது கருதி அன்னான் புரத்திடை உரைத்துப் போமால்.</p>	<p>oviya mavuna mutraang kunavodum urakkam neengith thaavara norkum velaith thadamarai kadamai yaadhi meviya vilangu thaththam meiyakan dooyam yaavum povadhu karudhi annaan puraththidai uraithup pomaal.</p>

<p>இப்பரி சியன்ற போழ்தும் யாவதும் உணரா னகி ஒப்பற நோற்கும் வேலை ஒல்லையில் அதனை நாடி முப்புரஞ் சிதைய மோனாள் முனிந்தவன் அருளி தென்னாத் செப்பினன் இமையோர் சூழச் சேணிடைத் திருமால் சேர்ந்தான்.</p>	<p>ippari siyandra pozdhum yaavadhum unaraaa nagi oppara norkum velai ollaiyil adhanai naadi muppuraj sidhaiya monaal munindhavan aruli thennaath seppinan imaiyor soozach senidaith thirumaal serndhaan.</p>
<p>அற்புதம் எய்தி மைந்தன் அருந்தவம் புகழ்ந்து முன்போய் எற்படும் அவன்றன் மேனி எழின்மலர்க் கரத்தால் நீவி வெற்பன மனிவ நின்பேர் மிருககண் டூயன் என்னார் சொற்பயில் நாமஞ் சாத்த ஏழுந்துகை தொழுது நின்றான்.</p>	<p>arpudham eidhi maindhan arundhavam pugazndhu munpoi erpadum avandran meni yezinmalark karaththaal neevi verpana maniva ninper mirugakan dooyan ennaar sorpayil naamaj saaththa yezundhugai thozudhu nindraan.</p>
<p>தொழுதெழு முனியை நோக்கித் தூமதிச் சென்னி யோன்றன் முழுதுறு கருணை நின்பால் முற்றுக முன்னஞ் செய்த பழுதவை நீங்க வென்னாப் பரிவுசெய் தருளி வானோர் குழுவுடன் உவண லூர்தி கொம்மென மறைந்து போனான்.</p>	<p>thozudhezu muniyai nokkith thoomadhich senni yondran muzudhuru karunai ninpaal mutruga munnaj seidha pazudhavai neenga vennaap parivusei dharuli vaanor kuzuvudan vuvana voordhi kommenna maraindhu ponaan.</p>
<p>போனபின் முனிவர் மேலோன் புரமெரி படுத்த முக்கண் வானவன் அருளி னாலே வல்விரைந் தேகித் தாதை யானவன் முன்னர் எய்தி அடிமுறை வணங்க அன்னான் தானுள மகிழ்ந்து கண்டாங் கெடுத்தனன் தழுவிக் கொண்டான்.</p>	<p>ponapin munivar melon purameri paduththa mukkan vaanavan aruli naale valvirain dhegith thaadhai yaanavan munnar eidhi adimurai vananga annaan thaanula magizndhu kandaang keduththanan thazuvik kondaan.</p>

<p>தவத்திடை யுற்ற தன்மை மொழிகெனத் தனயன் தானும் உவப்புறு தாதை கேட்ப உள்ளவா றுரைத்த லோடும் நிவப்புறு முவகை மிக்கு நின்குலத் தவர்க்குள் நின்போல் எவர்க்குள தினைய நோன்மை யாதுநிற் கரிய தொன்றே.</p>	<p>thavaththidai yutra thanmai mozigenath thanayan tha anum uvappuru thaadhai ketpa ullavaa ruraittha lodum nivappuru muvagai mikku ninkulath thavarkkul ninpol evarkkula thinaiya nonmai yaadhunir kariya dhondre.</p>
<p>பாருளார் விசும்பின் பாலார் பயனுக் துறக்க மென்னும் ஊருளார் அல்லா ஏனை உலகுறு முனிவர் தம்மில் ஆருளார் நினை ஒப்பார் ஐயநீ புரிந்த நோன்மை காருளார் கண்டத் தெந்தை யன்றிமற் றெவரே காண்பார்.</p>	<p>paarulaai visumbin paalaar payanugar thurakka mennum oorulaar allaa yenai ulaguru munivar thammil aarulaar ninnai oppaar aiyanee purindha nonmai kaarulaai kandath thendhai yandrimar trevare kaanbaar.</p>
<p>எனப்பல புகழ்த லோடும் இவன்வழி மரபு தன்னில் மனப்படும் ஒருசேய் பின்னாள் மறலியைக் கடக்குங் கூற்றால் வினைப்பகை இயல்பு நீக்கும் விமலன தருளால் வேறோர் நினைப்பது வரலுந் தாதை நெடுமகற் குரைக்கல் உற்றான்.</p>	<p>enappala pugazdha lodum ivanvali marabu thannil manappadum orusei pinnaal maraliyaik kadakkung kootraal vinaippagai iyalbu neekum vimalana tharulaal vrar ninaippadhu vralun thaadhai nedumagar kuraikkal utraan.</p>
<p>கிளத்துவ துனக்கொன் றுண்டால் கேண்மதி ஐய மேனாள் அளப்பரு மறைக ளாதி அறைந்தன யாவ ரேனுந் தளத்தகு பரிசு மன்றால் சால்புடை அந்த ணாளர் கொளப்படு கடனே யாகும் நாற்பெருங் கூற்ற தன்றே.</p>	<p>kilaththuva thunakkon drundaal kenmadhi aiya menaal alapparar maraiga laadhi araindhana yaava renundha thalaththagu parisu mandraal saalpuvai andha naalar kolappadu kadane yaagum naarperung kootra dhandre.</p>

<p>உனற்கரும் பிரமந் தன்னில் ஒழுகல்இல் லறத்தில் நின்றல் வனத்திடைச் சேறல் பின்னர் மாதவத் துறவில் வாழ்தல் எனப்படும் அவற்றி னாதி இயற்றினை யின்று காறும் நினக்கது புகல்வ தென்னோ நீயவை அறிதி யன்றே.</p>	<p>unarkarum puraman dhannil ozugalil laraththil niral vanaththidaich seral pinnar maadhavath thuravil vaazdhal enappadum avatri naadhi iyatrinai yindru kaarum ninakkadhu pugalva dhenno neeyavai aridhi yendre.</p>
<p>பின்னவை இரண்டும் பின்னர்ப் பேணுதல் பேச வொண்ணா முன்னதும் இயற்ற லாலே முற்றிய திடையின் வைத்துச் சொன்னதோர் கடன்இஞ் ஞான்று தொடங்கிய வேண்டுந் தூயோய் அன்னதன் நிலைமை தன்னை ஆற்றினை கோடி யென்றான்.</p>	<p>pinnavai irandum pinnarp penudhal pesa vonnaa munnadhun iyatra laale mutriya thidaiyin vaiththuch sonnadhore kadanij gnaandru thodangiya vendun thooyoi annadhan nilaimai thannai aatrinai kodi yendraan.</p>
<p>முனிவரன் இதனை ஆங்கண் மொழிதலும் இதனைக் கேளா இனியதோர் உறுதி சொற்றார் எந்தையார் எனக்கீண் டென்னா மனமுற முறுவல் செய்து மதலையாம் ஒருவந் கீது வினையறு தவத்தின் நீரும் விளம்புதல் மரபோ வென்றான். 15</p>	<p>munivaran idhanai aangan mozidhalum idhanaik kelaa iniyadhore urudhi sotraare endhaiyaare enakkeen dennaa manamura muruval seidhu madhalaiyaam oruvar keedhu vinaiyaru thavaththin neerum vilambudhal marabo vendraan. 15</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>பேதைப் படுக்கும் பிறவிக் கடல்நீந்தும் ஓதித் திறத்தை உணர்ந்துடையோன் ஆதலினால் காதற் புதல்வன் கவுச்சிகனென் போன்தனது தாதைக் கினைய பரிசுதனைச் சாற்று கின்றான்.</p>	<p>pedhaip padukkum piravik kadalneendhum oodhith thiraththai unarndhudaiyon aadhalinaal kaadhar pudhalvan kavuchchiganen ponthanadhu thaadhaik kinaiya parisudhanaich chaatru gindraan.</p>

<p>முன்னருள பாச முயக்கறுக்க வேண்டியநான் பின்னுமொரு பாசம் பிணிக்கப் படுவேனேல் தன்னிகரில் ஈசன் றனையெவ்வா றெய்துவன்யான் இன்னலெனும் ஆழி யிடைப்பட் டுலைவேனே.</p>	<p>munnarula paasa muyakkarukka vendiyanaan pinnumoru paasam pinaikkap paduvenel thannigaril eesan dranaiyevvaa dreidhuvanyaan innalenum aazi yidaippat tulaivene.</p>
<p>மொய்யான தில்லா முடவன்ஒரு வந்தனது கையா னவையிரண்டுங் கந்தாத் தவழ்தருவான் ஐயா அதற்கும் அரும்பினியொன் றெய்தியக்கால் உய்யானே யானும் உவன்போல் தளர்வேனோ.</p>	<p>moiyaana thillaa mudavanoru vanthanadhu kaiyaa navaiyirandung kandhaath thavaztharuvaa aiyaa adharkum arumbiniyon dreidhiyakkaal uiyaane yaanum uvanpol thalarveno.</p>
<p>மொய்யுற் றிடவே முயலுந் தவத்தினன்றிப் பொய்யுற்ற இல்லொழுக்கம் பூண்டுவினை போக்குவது மெய்யுற் றிடுதுகளை மிக்க புனலிருக்கச் செய்யற்சின் னீரிடத்துத் தீர்க்குஞ் செயலன்றோ.</p>	<p>moiyur tridave muyalundh thavaththinandrip poiyyutra illozukkam poonduvinai pokkuvadhu meiyutr tridudhugalai mikka puralirukkach seyarsin neeridaththuth theerkkuj seyalandro.</p>
<p>மண்ணுலகி லுள்ள வரம்பில் பெரும்பவத்தைப் பெண்ணுருவ மாகப் பிரமன் படைத்தனனால் அண்ணல் அ*துணர்தி அன்னவரைச் சிந்தைதனில் எண்ண வரும்பாவம் எழுமையினும் நீங்குவதோ.</p>	<p>mannulagi lulla varambil perumbavaththaip pennuruva maagap puraman padaiththananaal annal agudhunardhi annavaraich sindhaidhanil enna varumpaavam yezumaiyinum neenguvadho.</p>
<p>ஆதரவு கொண்டே அலமந்த ஐம்புலமாம் பூதவகை யீர்க்கப் புலம்புற்ற புன்மையினேன் மாதரெனுங் கணமும் வந்தென்னைப் பற்றியக்கால் ஏதுசெய்கேன் அந்தோ எனக்கோ இதுவருமே.</p>	<p>aadharavu konde alamandha aimbulamaam poodhavagai yeerikap pulambutra punmaiyyinen maadharenung ganamum vandhennaip patriyakkaal yedhuseigen andho enakko idhugarume.</p>
<p>பன்னாளும் பாரிற் பரவரலின் மூழ்குவிக்கும் பின்னாள் நிரயப் பெரும்பிலத்தி னூடுய்க்கும் எந்நாளில் ஆண்டகையோர்க் கின்பம் பயந்திடுமோ மின்னார்கள் தம்மை விழையுற்ற வேட்கையதே.</p>	<p>pannaalkum paarir paravaralin moozguvikkum pinnaal nirayap perumbilaththi nooduikkum ennaalil aandagaiyork kinbam payandhidumo minnaargal thammai vizaiyyutra vetkaiyadhe.</p>

<p>துன்பம் நுகரும் வினையின் தொடர்ச்சியினோர் இன்பம் நுகர்வார்போல் ஏந்திழையார் கட்பட்டார் தன்பல் மிகநடுங்க ஞாளி தசையில்லா என்பு கறித்திட்டால் இருஞ்சுவையும் பெற்றிடுமோ.</p>	<p>thunbam nugarum vinaiyin thodarchchiyinor inbam nugarvaarpol yendhizaiyaar katpattaar thanpal miganadunga gnaali thasaiyillaa enbu kariththittaal irujchuvaiyum petridumo.</p>
<p>அஞ்சன வைவேற்கண் அரிவையர்தம் பேராசை நெஞ்சு புகின்ஒருவர் நீங்கும் நிலைமைத்தோ எஞ்சல்புரி யாதுயிரை எந்நாளும் ஈர்ந்திடுமால் நஞ்சம் இனிதம்ம ஓர்நாளும் நலியாதே.</p>	<p>ajchana vaiverkan arivaiyartham peraasai nejju pugunoruvar neengum nilaimaittho enjchalpuri yaadhuyirai ennaalum eerndhidumaal najcham inithamma ornaalum naliyaadhe.</p>
<p>கள்ளுற்ற கூந்தல் கனங்குழைநல் லார்கருத்தில் கொள்ளப் படமெண் குணிக்குந் தகைமையதோ தள்ளற் கரிதாகித் தம்மொடுபன் னாட்பழகி உள்ளுற்ற தேவும் உணர்தற் கரிதன்றோ.</p>	<p>kallutra koondhal kananguzainal laarkaruththil kollap padamen kunikkundh thagaimaiyadho thallar karidhaagith thammodupan naatpazagi ullutra dhevum unarthar karidhandro.</p>
<p>ஓதலும் ஒன்றா உளமொன்றாச் செய்கையொன்றாப் பேதை நிலைமை பிடித்துப் பெரும்பவஞ்செய் மாதர் வலைப்பட்டு மயக்குற்றார் அல்லரோ சாதல் பிறப்பில் தடுமாறு கின்றாரே.</p>	<p>odhalum ondraa ulamondraach seigaiyondraap pedhai nilaimai pudiththup perumbavanjsei maadhar valaippattu mayakkutraar allaro saadhal purappil thadumaaru gindraare.</p>
<p>ஆனால் உலகில் அருங்கற் பினையுடைய மானார் இலரோ எனவே வகுப்பீரேல் கோனான தங்கள் கொழுநன் இயல்வழுவாத் தேனார் மொழியாரும் உண்டு சிலர்தாமே.</p>	<p>aanaal ulagil arungar pinaiyudaiya maanaar ilaro enave vaguppeerel konaana thangal kozunan iyalvazuvaath thenaar moziyaarum undu silarthaame.</p>
<p>உற்ற வுலவையிடை ஓர்புலிங்கம் ஊட்டியக்கால் கற்றை விடுசுடர்மீக் கான்று கனல்மிக்குப் பற்றுதல் செல்லாத பலவினும்போய்ப் பற்றிடுமால் அற்றெனலாம் ஈங்கோர் அரிவையுங் காதரமே.</p>	<p>utra vulavaiyidai orpulingam oottiyakkaal katrai vidusudarmeek kaandru kanalmikkup patrudhal sellaadha palavinumpoip patridumaal atrenalaam eengor arivaimuyan kaadharam.</p>

<p>சந்திரற்கு நேருவமை சாலுந் திருமுகத்துப் பைந்தொடிக்கை நல்லார் பலரும் புடைகுழக் குந்தமொத்த நாட்டத்துக் கோதமனார் பன்னியினால் இந்திரற்கு நீங்கா இடர்ப்பழிஒன் றெய்தியதே.</p>	<p>sandhirarku neruvamai saalun thirumugaththup paindhodikkai nallaar palarum udaisoozak kundhamoththa naattaththuk kodhamanaar panniyinaal indhirkarku neengaa idarppazion dreidhiyadhe.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>கூன்முகத் திங்கள் நெற்றிக் கோதையர் குழுவுக் கெல்லாந் தான்முதல் இறைவி யாகத் தன்கையாற் சமைக்கப் பட்ட மான்முக நோக்கி முன்னோர் மலரயன் மையல் எய்தி நான்முகன் ஆனான் என்ப நாமுண ராத தன்றே.</p>	<p>koonmugath thingal netrik kodhaiyar kuzuvuk kellaandh thaanmudhal iraivi yaagath thankaiyaar samaikkap patta maanmuga nokki munnor malarayan maiyal eidhi naanmugan aanaan enba naamuna raadha dhandre.</p>
<p>மற்றுள முனிவர் தேவர் மாயமாங் காமந் தன்னால் உற்றிடு செயற்கை யெல்லாம் உரைப்பினும் உலப்பின் றாமால் அற்றெலா நிற்க யான்அவ் வாயிழை மடந்தை கூட்டம் பெற்றிடும் ஒழுக்கந் தன்னைப் பேணலன் பிறப்பு நீப்பேன். 31</p>	<p>matrula munivar dhevar maayamaang kaamandh thannaal utridu seyarkai yellaam uraippinum ulappin draamaal atrelaa nirka yaana vaayizai madandhai koottam petridum ozukan tannaip penalan pirapu neeppen. 31</p>
<p>பூண்டகு விலங்கல் திண்டோட் புரந்தரன் முதலோர் சீரும் வேண்டலன் இல்வாழ் வென்னும் வெஞ்சிறை அகத்தும் வீழேன் மாண்டகு புலத்தின் மாயும் மயக்கொரீஇத் தவமென் றோதும் ஈண்டிய வெறுக்கை மேவி இன்பமுற் றிருப்ப னென்றான்.</p>	<p>poondagu vilangal thindot purandharan mudhalor seerum vendalan ilvaaz vennum vejchir agaththum veezen maandagu pulaththin maayum mayakkoreith thavamen drodhum eendiya verukkai mevi inbamur triruppa nendraan.</p>

<p>இவைபல உரைத்த லோடும் இருந்தகுச் சகன்தான் இந்தக் குவலய மதிக்கு மாற்றாற் கூறும்இல் லொழுக்கந் தன்னை நவையென இகழா நின்றான் நான்மறைத் துணிவுங் கொள்ளான் தவமயல் பூண்டான் என்னாத் துயர்கொடு சாற்ற லுற்றான்.</p>	<p>ivaipala uraiththa lodum irundhakuch chaganthaa indhak kuvalaya madhikku maatraar koorumil lozukkandh thannai navaiyena igazaa nindraan naanmaraith thunivung kollaan thavamayal poondaan ennaath thuyarkodu saatra lutraaaan.</p>
<p>புலத்தியன் போலு மேலோய் பொருவினம்ங் கலஞ்சேர்பொன்னின் கலத்தியல் வதுவை பூண்டோர் கன்னியைக் கலத்தல் செய்து குலத்தியல் மரபின் ஓம்பக் குமரரைப் பயந்தே அன்றோ நலத்தியல் தவத்தை ஆற்றி நண்ணருங் கதியிற் சேரல்.</p>	<p>pulaththiyan polu meeloi poruvinman kalajcher ponnin kalaththiyal vadhuvai poondor kanniyaik kalaththal seidhu kulaththiyal marabin ombak kumararaip bayandhe andro nalaththiyal thavaththai aatri nannarung kadhiyir seral.</p>
<p>மன்பதை உலக மேபோல் மாலுறா மயங்கு காம இன்பநீ நுகர்தற் கேயோ இசைத்தனன் இறந்த மேலோர் துன்பமும் நிரயஞ் சேர்வுந் துடைத்திடுந் தொன்மை நோக்கி அன்புறு புதல்வர்க் காக அரிவையைக் கோடி ஐயா.</p>	<p>manbadhai ulaga mepol maaluraa mayangu kaama inbanee nugarthar keyo isaitthanan irandha melor thunbamum nirayaj servun thudaitthidun thonmai nokki anburu pudhalvark kaaga arivaiyaik kodi aiyaa.</p>
<p>சித்திரம் இலகு செவ்வாய்ச் சீறடிச் சிறுவர் தம்மைப் புத்திர ரென்னுஞ் சொற்குப் பொருணிலை அயர்த்தி போலாம் இத்தக வதனை நாடி இல்லறம் பூண்டு நின்றல் உத்தம நெறியே யாகும் தவத்தின தொழுக்கும் அதே.</p>	<p>siththiram ilagu sevvaach seeradich siruvar thammaip puththira rennuj sorkup porunilai ayarththi polaam iththaga vadhanai naadi illaram poondu nitral uththama neriye yaagum thavaththina thozukkum agudhe.</p>

<p>குவவுறு நிவப்பின் மிக்க கோடுயிர் குடுமிக் குன்றின் இவர்வுறு காத லாளர் இயற்படு சார லெய்தித் திவ்வொடு போத லன்றிச் சேணுற உகளுந் தன்மைக் குவமைய தாகும் இன்னே உயர்தவத் தொழுக உன்னல்.</p>	<p>kuvavuru nivappin mikka koduyir kudumik kundrin ivarvuru kaadha laalar iyarpadu saara leidhith thivavodu podha landrich senura ugalun thanmaik kuvamaiya dhaagum inne uyarthavath thozuga unnal.</p>
<p>தருவினில் விலங்கில் அன்ன தகையன பிறவிற் சால வருபயன் கோடற் கன்றோ மற்றவை வரைதல் செய்யார் பெருகும்இல் லறத்தி னோடும் பெருமகப் பொருட்டால் நீயும் அரிவையை மணந்து பின்னாள் அருந்தவம் புரிதி அன்றே.</p>	<p>tharuvinil vilangil anna thagaiyana piravir saala varupayan kodar kandro matravai varaidhal seiyaar perugumil laraththi nodum perumagap poruttaal neeyum arivaiyai manandhu pinnaal arundhavam puridhi andre.</p>
<p>இந்தநன் னிலைமே னாளே எண்ணிலை இந்நாள் காறும் முந்துசெய் கடன தாற்றி முற்றினை முறையே பன்னாட் சிந்தனை செய்த வானோர்க் கவிமுதற் சிறப்புச் செய்யாய் மைந்தநீ இன்னே நோற்கும் வண்ணமே எண்ணற் பாற்றே.</p>	<p>indhanan nilaimai naale ennilai innaal kaarm mundhusei kadana dhaatri mutrinai muraiye pannaat sindhanai seidha vaanork kavimudhar sirappuch seiyaai maindhaneer inne norkum vanname ennar paatre.</p>
<p>இந்திரர் புகழுந் தொல்சீர் இல்லறம் புரிந்து ளோர்க்குத் தந்தம தொழுக்கந் தன்னில் தகுமுறை தவற்றிற் றேனுஞ் சிந்திடுந் தீர்வும் உண்டால் செய்தவர்க் கனைய சேரின் உய்ந்திடல் அரிதால் வெற்பின் உச்சியின் தவற லொப்ப.</p>	<p>indhira pugazun tholseer illaram purindhu norkkuth thandhama thozukkan dhannil thagumurai thavartrir renuj sindhidun theervum undaal seidhavark kanaiya serin uindhidal aridhaal verpin uchchiyin thavara loppa.</p>
<p>சுழிதரு பிறவி யென்னுஞ் சூழ்திரைப் பட்டுச் சோர்வுற் றழிதரு துயர நேமி அகன்றிடல் வேண்ட மேனுங்</p>	<p>suzitharu piravi yennuj soozthiraip pattuch sorvur razitharu thuyara nemi agandridal venda menung</p>

<p>கழிதரு நாளான் அல்லாற் கதுமெனத் துறக்க லாமோ வழிமுறை நும்மு னோரின் மற்றது புரிதி மன்னோ.</p>	<p>kazitharu naalaan allaar kadhumenath thurakka laamo vazimurai nummu norin matradhu puridhi manno.</p>
<p>தேவரும் முனிவர் தாமுஞ் செங்கண்மா லயனும் மற்றும் யாவரு மடந்தை மாரோ டில்லறத் தொழுஞ் தன்மை மேவரப் பணித்தான் அன்றே விமலையோட டணுகி மேனாள் தாவரும் புவன மாதி சராசரம் பயந்த தானு.</p>	<p>dhevarum munivar thaamuj senganmaa layanum matrum yaavaru madandhai maaro dillarath thozugun thanmai mevarap panithhaan andre vimalaiyoda danugi menaal thavarum buvana maadhi saraasaram bayandha dhaanu.</p>
<p>மறுக்கலை அவன்றான் செய்த வரம்பினை வழியை வேண்டி வெறுக்கலை எனது கூற்றை விலக்கலை உலகின் செய்கை செறுக்கலை இகலு மாற்றாற் செப்பலை சிறிது மாற்றந் துறக்கலை எமரை இன்னே தொன்முறை உணர்ந்த தூயோய்.</p>	<p>marukkalai avandraan seidha varambinai vaziyai vendi verukkalai enadhu kootrai vilakkalai ulagin seigai serukkalai igalu maatraar seppalai siridhu maatrandh thurakkalai emarai inne thonmurai unarndha thooyoi.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>ஆடக வனப்புடை அருந்ததியை நீங்கான் மாடுற இருத்தியும் வசிட்டமுனி யென்போன் நீடுதவ நோன்மைகொடு நின்றனன் அதன்றிப் பீடுகெழு ஞாலமிசை பெற்றபழி யுண்டோ.</p>	<p>aadaga vanappudai arundhadhiyai neengan maadura irundhidhyum vasittamuni yenpon needudhava nonmaikodu nindranan adhandrip peedukezu gnaalamisai petrapazi yundo.</p>
<p>துயக்குறு பவத்திடை தொடர்ச்சியறு தூயோர் நயப்பொடு வெறுப்பகலின் நாளுமட மானார் முயக்குறினும் மாதவ முயன் றிடினும் அன்னோர் வியத்தகு மனத்துணர்வு வேறுபடு மோதான்.</p>	<p>thuyakkuru pavaththidai thodarchchiyaru thooyor nayappodu veruppagalin naalumada maanaar muyakkurinum maadhava muyan dridinum annor viyaththagu manaththunarvu verupadu modhaan.</p>
<p>மேனவியல் பான்வரையும் மெல்லியலை மேவில் தானமுள தாகும்அரி தானதவ மாகும்</p>	<p>menaviyal paanvaraiyum melliyalai mevil thaanamula thaagum ari thaanadhava maagum vaanamula thaagumivan mannu muladhaagum</p>

வானமுள தாகுமிவண் மண்ணு முளதாகும் ஊனமில் தாகும் அரி தொன்றுமிலை யன்றே.	oonamila dhaagumari thondrumilai yandre.
காண்டகைய தங்கணவ ரைக்கடவு ளார்போல் வேண்டலுறு கற்பினர்தம் மெய்யுரையில் நிற்கும் ஈண்டையுள தெய்வதமும் மாமுகிலு மென்றால் ஆண்டகைமை யோர்களும் அவர்க்குநிக ரன்றே.	kaandagaiya thanganava raikkadavu laarpol vandaluru karpinartham meiyuraiyil nirkum eendaiyula dheivadhamum maamugilu mendraal aandagaimai yorgalum avarkkuniga randre.
ஆயிழையொ டின்புறும் அறத்தைமுத லாற்றாய் தூயதவ நன்னெறி தொடங்கல்புரி வாயேல் மாயமிகு காமவிடம் வந்தணுகின் அம்மா மேயவிதி காக்கினும் விலக்கியிட லாமோ.	aayizaiyo dinburum araththaimudha laatraai thooyathava nanneri thodangalpuri vaayel maayamigu kaamavidam vandhanugin ammaa meyavidhi kaakkinum vilakkiyida laamo.
துறந்தவர்கள் வேண்டியதொர் துப்புரவு நல்கி இறந்தவர்கள் காமுறும் இருங்கடன இயற்றி அறம்பலவும் ஆற்றிவிருந் தோம்புமுறை யல்லால் பிறந்தநெறி யாலுளதொர் பேருதவி யாதோ.	thurandhavargal vendiyadhore thuppuravu nalgi irandhavargal kaamurum irungadana iyatri arambalavum aatrivirun dhombumurai yallaal pirandhaneri yaalulathore perudhavi yaadho.
மெத்துதிறல் ஆடவரும் மெல்லியல்நல் லாருஞ் சித்தமுற நன்கினொடு தீதுசெயல் ஊழே உய்த்தபடி யல்லதிலை யாம்உழவர் ஒண்செய் வித்துபய னேயலது வேறுபெற லாமோ.	meththuthiral aadavarum melliyalnal laaruj siththamura nanginodu theedhuseyal vuze uiththapadi yallathilai yaamuzavar onsei viththupaya neyaladhu verupera laamo.
நற்றவம தாகுமில் றந்தனை நடாத்திச் சுற்றமற நீங்குதுற வேதுறவ தம்மா மற்றது புரிந்திடின் உனக்குநவை வாரா அற்றது மறுத்துரையல் ஆணைநம தென்றான்.	natravama dhaagumila randhanai nadaaththich sutramara neengudhura vedhurava thammaa matradhu purindhidin unakkunavai vaaraa atradhu maruththuraiyal aanainama dhendraan.
அன்னபல மாமுனி யறைந்திடலும் ஓரா முன்னமறை யாதிய மொழிந்ததுணி வென்றார் பன்னகம் அணிந்திடு பரன்பணியும் என்றார் என்னினி உரைப்பதென எண்ணிஇனை கின்றான்.	annapala maamuni uraindhidalum oraa munnamarai yaadhiya mozindhadhuni vendraar pannagam anindhidu paranpaniyum endraar ennini uraippadhena enni inai gindraan.

<p>தத்தமத ருட்குரவர் தாவில்வளம் நீங்கி அத்தியிடை யாழ்கெனினும் அன்பினது செய்கை புத்திரர்கள் தங்கள்கட னாம்புதுமை யன்றே இத்திறம் மறுக்கலன் இசைந்திடுவன் யானும்.</p>	<p>thaththamadha rutkuravar thaavilvalam neengi aththiyidai yaazgeninum anbinadhu seigai puththirargal thangalkada naampudhumai yandre iththiram marukkalan isaindhiduvan yaanum.</p>
<p>தந்தைசொல் மறுப்பவர்கள் தாயுரை தடுப்போர் அந்தமறு தேசிகர்தம் ஆணையை இகந்தோர் வந்தனைசெய் வேதநெறி மாற்றினர்கள் மாறாச் செந்தழல் வாயநிர யத்தினிடை சேர்வார்.</p>	<p>thandhaisol maruppavargal thaayurai thaduppor andhamaru dhesigartham aanaiyai igandhor vandhanaisei vedhaneri maatrinalgal maaraach sendhazala vaayanira yaththinidai servaar.</p>
<p>ஆதலின் விலக்கல்முறை அன்றென வலித்துக் கோதறு குணத்தின்மிகு குச்சகர்தம் அம்பொற் பாதம திறைஞ்சிமுனி யேல்பணியில் நிற்பன் ஓதுவ துனக்குள தெனக்கழறல் உற்றான்.</p>	<p>aadhalin vilakkalmurai andrena valiththuk kodharu gunaththinmigu kuchchagartham ambor paadhama dhiraijchimuni yelpaniyil nirpan odhuva thunakkula dhenakkazaral utraan.</p>
<p>தன்னுரைகொ ளாதமனை வாழ்க்கையது தன்னில் வெந்நிரயம் வீழும்வகை யேவிழுமி தம்மா அன்னரொடு மேவியமர் ஆடவர் தமக்குப் பின்னுமொரு கூற்றுமுள தோபினியும் உண்டோ.</p>	<p>thannuraiko laadhamanai vaazkkaiyadhu thannil vennirayam veezumvagai yevizimi thammaa annarodu meviyamar aadavar thamakkup pinnumoru kootrimula dhopinikum undo.</p>
<p>என்னுரையி னிற்சிறிதும் எஞ்சலில் வாகி மன்னுமியல் பெற்றிடு மடந்தையுள னேல்அக் கன்னிதனை யான்வரைவல் காயெரிமுன் என்னாச் சொன்னமொழி கேட்டுமகிழ் வுற்றுமுனி சொல்லும்.</p>	<p>ennurayiyi nirsiridhum enjchalila vaagi mannumiyal petridu madandhaiyula lelak kannidhanai yaanvaraival kaayerimun ennaach sonnamozi kettumagiz vutrumuni sollum.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

<p>யானும் உய்ந்தனன் என்கிளை யுய்ந்தன இனையதால் நினையீன்றாள், தானும் உய்ந்தனள் தவங்களும் உய்ந்தன தண்ணளி யது மற்றால், வானும் உய்ந்தன மண்ணுல குய்ந்தன வாசவ னெனவாழுங், கோனும் உய்ந்தனன் என்னுரை மறாமலுட் கொண்டனை அதனாலே.</p>	<p>yaanum uindhanan enkilai yuindhana inaiydhaal ninaiendraal, thaanum uindhanal thavangalum uindhana thannali yadhu mataal, vaanum uindhana mannula kuindhana vaasava nena vaazung, konum uindhanan nnurai maraamalut kondanai dhanaale.</p>
<p>வேண்டும் வேட்கையை உரைத்தியால் மைந்தநீ விளம்பிய இயல்பெல்லாம், பூண்டு குற்றமோர் சிறிதுமில் லாததோர் பூவையைப் புவியின்பாற், தேண்டி நின்றுயிற் புணர்க்குவன் அங்கது செய்கலா தொழிவேனேல், மாண்டி றந்திடுங் குறைமதிக் கதிரென மாய்களன் தவமென்றான்.</p>	<p>vendum vetkaiyai uraiththiyaal maindhanee vilambiya iyalbellaam, poondu kutramor siridhumil laadhador poovaiyaip puviyinpaar, thendi ninvayir punarkkuvan angadhu seigalaa thozivenel, maandi randhidung kuraimadhik kadhirena aigaen thavamendraan.</p>
<p>இனைய பான்மையிற் குச்சகன் சூளுரை இயம்பலுந் திருமால் முன், புனையும் மெய்ப்பெயர் தரித்தசேய் ஆங்கவன் பொலங்கழல் தனைப்பூண்டோர், தனயன் உய்பொருட் டாலிது புகன்றனை தவத்தினில் தலையான, முனிவ நீயுனக் கரியதாய் ஒருபொருள் முச்சகந் தனிலுண்டோ.</p>	<p>inaiya paanmaiyr kuchchagan soolurai iyambalundh thirumaal mun, punaiyum meippeyar thariththasei aangavan polangazal thanaip poondor, thanayan uiporut taalidhu pugandranai thavaththinil thalaiyaana, muniva neeyunak kariyadhaai oruporul muchchagan thanilundo.</p>
<p>ஆவ தேனும்யான் உரைப்பதுண் டத்தனை யற்றவர் அருளும்யாய், சாவ தாயினர் தன்னையர் இல்லவர் தங்கையர் இலரானோர், காவ லாடவர் தம்முடன் உதித்திடார் காசினி தனிலன்னோர், வீவதாயினர் பெருங்கிளை இல்லவர் வியத்தகு திருவற்றோர்.</p>	<p>aava dhenumyaan uraippadhun daththanai yatravar arulumyaa, saava dhaayinar thannaiyar illavar thangaiyar ilaraanor, kaava laadavar thammudan udhiththidaar kaasini thanilannor, veevadhaayinar perungilai illavar viyaththagu thiruvatror.</p>

<p>குடிப்பி றந்திலர் பிணியுறும் இருமுது குரவர்பாற் குறுகுற்றோர், கடுத்த யங்கிய மிடற்றிறை யாதியாங் கடவுள் பெயர்கொள்ளா, தடுத்த மாக்கடம் பெயர்பெறு பீடிலர் அலகைதன் நாமத்தோர், படித்த லந்தனில் புன்னெறிச் சமயமாம் படுகுழிப் பட்டுள்ளோர்.</p>	<p>kudippi randhilar piniyurum irumudhu kuravar paar kurukutor, kaduththa yangiya midarthirai yaadhiyaang kadavular peyarkollaa, thaduththa maakkadam peyarperu peedilar alagaitan naamatthor, padiththa landhanil punnerich chamayamaam padukuzip pattullor.</p>
<p>பிணியர் மூங்கையர் பங்கினர் வெதிரினர் பிறர்மனை தனிற் செல்வோர், கணிகை மாதரின் விழிப்பவர் பன்முறை காளையர் தமை நோக்கி, நயிண காதலான் முன்கடை நிற்பவர் நலம்பெறப் புனைகின்றோர், தனிவில் துயில்மிகும் இயல்பினர் தன்னினும் மூப்புற்றோர்.</p>	<p>piniyar moongaiyar panginar vedhirinar pirarmanai thanir selvor, kanigai maadharin vizippavar panmurai kaalaiyar thamai nokki, nayina kaadhalaan munkadai nirpavar nalamperap punaigindror, thanivil thiyilmigum iyalbinar thanninum moopputror.</p>
<p>ஒருமை தங்கிய கோத்திர மரபினர் உயாந்தவர் குறளானோர், பருமை தங்கிய யாக்கையர் மெல்லுருப் படைத்தவர் பயனில்லாக், கருமை தங்கிய வடிவினர் பொன்னெனக் கவின்றெழு காயத்தோர், இருமை தங்கிய பசப்பினர் விளர்ப்பினர் எருவையின் உருமிக்கோர்.</p>	<p>orumai hangiya koththira marabir uyarndhavar kuralaanor, parumai ngiya yaakkaiyar mellurup padaiththavar payanillaak, karumai thangiya vadivinar ponnenak kavindrezu kaayatthor, irumai thangya pasappinar vilarppinar erumaiyin urumikkor</p>
<p>நாணி லாதவர் ஆடவர் புணர்ச்சியில் நணியவர் நகைக்கின்றோர், எணி லாதவர் பெருமிடல் சான்றவர் இருமுது குரவோர்தம், ஆணை நீங்கினர் சினத்தினர் இகலினர் அடுதிறம் முயல்கின்றோர், காண வேண்டினர் நடமுத லாயின காமனாற் கவல்கின்றோர். 65</p>	<p>naani laadhavar aadavar punarchchiyil naniyavar nagaikkindror, yeni laadhavar perumidal saandravar irumudhu kuravortham, aanai neenginar sinatthinar igalinar aduthiram muyalgindror, kaana vendinar nadamudha laayina kaamanaar kavalgindror. 65</p>

<p>ஈசன் அன்பிலர் பெருந்தகை முனிவரை இகழ்பவர் உயிர்மீது, நேசமென்பன இல்லவர் தங்குல நெறிதனில் நில்லாதோர், மாசு தங்கிய குணத்தினர் நிறையிலார் மனமெனுங் காப்பில்லோர், தேசி கன்றனை மனிதனென் றுன்னினர் தேவரைச் சிலையென்றோர்.</p>	<p>Eesan anbil ar perundhagai munivarai igazbavar uyirmeedhu, nesamenbana illavar thangula neridhanil nillaador, maasu thangiya kunaththinar niraiyilaar manamenung kaappillor, dhesi kandranai manidhanen dunninar dhevaraich silaiyendor.</p>
<p>பத்தின் மேற்படும் ஆண்டினர் பூத்திடு பருவம்வந் தணுகுற்றோர், ஒத்த பண்பிலர் அச்சமில் மனத்தினர் உருமென வுரை செய்வோர், அத்தன் அன்னையீந் தருளுமுன் ஒருவர்பால் ஆர்வமுற்றவர்சேர, வைத்த சிந்தையர் பெருமிதம் உற்றுளோர் மடமொடு பயிர்ப்பில்லோர்.</p>	<p>paththin merpadum aandinar pooththidu paruvamvan dhanugundror, oththa panbilar achchamil manaththinar urumena vurai seivor, aththan annaiyeen dharulumun oruvarpaal aarvamutravarsera, vaiththa sindhaiyar perumidham utrulor madamodu payirppillor.</p>
<p>பிறப்பின் எல்லையில் விழியிலார் தோற்றிய பின்றையே இழக்கின்றோர், மறுப்ப யின்றிடுங் கண்ணினர் படலிகை வயங்கிய நோக்கத்தார், குறிப்பின் மெல்லென வெகியே விழித்திடுங் குருடர்சாய் நயனத்தோர், சிறப்பில் பூஞ்செயின் நாட்டத்தர் கணத்தினில் திரிதரு செங்கண்ணோர்.</p>	<p>pirappin ellaiyil viziylor dhotriya pindraiye izackindror, maruppa yindridung kanninar padaligai vayangiya nokkaththaar, kurippin mellena vegiye viziththidung kurudarsaai nayanaththor, sirappil poojaiyin naattaththar kanaththinil thiritharu sengannor.</p>
<p>தூறு சென்னியர் நரைமுதிர் கூந்தலர் துகளுறும் ஐம்பாலார், வீறு கோதையர் சின்னமார் குழலினர் விரிதரும் அளகத்தோர், ஈறில் செம்மயிர்ப் பங்கியர் நிலனிடெ இறக்கிய கேசத்தோர், ஊறு சேர்தரும் ஓதியர் விலங்கென உரமிகு குரலுள்ளோர்.</p>	<p>thooru senniyar naraimudhir koondhalar thugalurum aimbaalaar, veeru kodhaiyar sinnamaar kuzalinar viritharum alagaththor, eeril semmayirp pangiyar nilanidai irakkiya kesaththor, ooru sertharum odhiyar vilangena uramigu kuralullor.</p>

<p>சிறுகு கண்ணினர் மிகநெடுந் துண்டத்தர் சேர்ந்திடு புருவத்தோர், குறிய காதினர் உயர்தரும் எயிற்றினர் கோணுறு கண்டத்தோர், மறுவி ராவிய முகத்தினர் சுணங்குறா மணிமுலை மார்பத்தோர், வெறிய தாகிய நுசுப்பிலர் சிலையென வியன்மிகு வயினுள்ளோர்.</p>	<p>sirugu kanninar miganedun thundaththar serndhdu puruvaththor, uriya kaadhinar uyartharum yeyitrinar konuru kandaththor, maruvi aviya mugaththinar sunanguraa manimulai maarpaththor, veriya dhaagiya nusuppilar silaiyena viyanmigu vayinullor.</p>
<p>காய நூல்முறை உரைத்திடும் இயல்பிலாக் கடிதட நிதம்பத்தோர், வாயும் அங்கையும் நகமுமுள் ளடிகளும் வனப்புறு சிவப்பில்லோர், மேய சின்மயிர் பரந்திடு பதத்தினர் மென்சிறை எகினம்போல், தூய நன்னடை இல்லவர் அங்குலி தொல்புவி தோயாதோர்.</p>	<p>kaaya noolmurai uraiththidum iyalbilaak kadithada nidambaththor, vaayum angaiyum nagamumul ladigalum vanappuru sivappillor, meya sinmayir parandhidu padhaththinar mensirai yeginampol, thooya nannadai illavar angili tholpuvi thoyaadhhor.</p>
<p>இனைய தன்மைய ராகிய மாதர்கள் ஏனையர் இவரயாவரும், புனையு மங்கல மாகிய கடிவினை புரிதர வரையாதோர், அனைய ரேயெனின் வேண்டலன் முழுவதும் அவரியல் அணுகாத, வனிதை யுண்டெனின் வேண்டுவன் தேர்ந்தனை மரபினில் தருகென்றான்.</p>	<p>inaiya thanmaiya raagiya maadhargal yenaiyar ivaryaavarum, punaiyu mangala maagiya kadivinai purithara varaiyaadhhor, anaiya reyenin vendalan muzuvadhum avariya anugaadha, vanidhai yundenin venduvan therndhanai marabinil tharugendraan.</p>
<p>காட்டில் நின்றிடு குற்றியின் நோற்புறு கவுச்சிகள் இவைகூறக், கேட்டு மூரலும் உவகையுங் கிடைத்தனன் கேடில்சீர் உலகுள்ள, நாட்ட கந்தனில் நாடிநல் லியல்புள நங்கையை நின்பாலிற், கூட்டுகின்றனன் மானுதல் ஒழிகெனக் குச்சுகள் உரைசெய்தான்.</p>	<p>kaattil nindridu kutriyin norpuru kavuchchigan ivaikoorak, kettu meeralum vuvagaiyung kidaitthanan kedilseer ulagalla, naatta kandhanil naadinal liyalpula nangaiyai ninpaalir, koottugindranan maanudhal ozigenak kuchchagan uraiseidhaan.</p>

<p>உரைத்த குச்சகன் மைந்தனை நிறுவியே ஒல்லைசென் றகிலத்தில், திருத்த குஞ்சுடர் மலிதரு செம்பொனிற் செய்ததோர் அணிநாப்பண், அருத்தி சேர்தரக் குயிற்றிட வேண்டியோர் அருமணி தனைக்கொள்வான், கருத்தி லுன்னுபு தெரிபவன் போல்ஒரு கன்னியைத் தேர்கின்றான்.</p>	<p>uraiththa kuchchagan maindhanai niruviye ollaisen dragilaththil, thiruththa kujchudar malitharu sembonir seidhadhor aninaappan, aruththi sertharak kuyitrida vendiyor arumani thanaikkolvaan, karuththi lunnubu theribavan poloru kanniyaith thergindraan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>அன்னவன் தன்னேர் முனிவரர் சிலர்வந் தணுகலும் அவரொடும் வினாவிச், சென்னிதன் தேயத் தநாமயம் என்னுஞ் செயிரிலா வனத்துசத் தியன்பால், கன்னிகை யிருத்தல் உணர்ந்துமற் றவன்பாற் கதுமெனச் சேறலுங் காணூஉத், தன்னடி வணங்க வெதிருறத் தொழுது தழுவியே அவனொடுஞ் சாரா. 75</p>	<p>annavan thannor munivarai silarvan dhanugalum avarodum vinaavich, sennidhan theyath thanaamayam ennuj seyirilaa vanaththusath thiyappaal, kannigai yiruththal unarndhumar travanpaar kadhumenach seralung kaanoouth, thannadi vananga vethirath thozudhu thazuviye avanoduj saaraa. 75</p>
<p>மாசற வியன்ற உறையுளிற் கொடுபோய் வரன்முறை வழாமலே அமைத்த, ஆசனத் திருத்திக் கன்னிகை யொடுதன் பன்னியை யாயிடை அழைத்துத், தேசிக னுற்றான் பணிமின்றீர் என்னாச் சென்னியால் இறைஞ்சுவித் தூரிய, பூசனை புரிந்து நகையொடு முகமன் புகன்றள வளாயினன் புனிதன்.</p>	<p>maasara viyandra uraiulir kodupoi varanmurai vazaamale amaiththa, aasanath thiruththik kannigai yoduthan panniyai yaayidai azaitthuth, dhesiga nutraan paniminneer ennaach senniyaal irainjuvith thuriya, poosanai purindhu nagaiyodu mugaman pugandrala valaayinan punidhan.</p>
<p>அறுசுவை கெழுவும் நறியசிற் றுண்டி அமுதினில் தூயன அருத்திக், குறைவறும் அடிகட் கென்னிடை வேண்டுங் கொள்கைய தென்னெனக் கூற, மறுவறு தவத்துக் குச்சக முனிவன் மகிழ்ந்துநீ மாதவம் புரிந்து, ருமகள் தன்னை யெனதொரு மகற்குப் பேசுவான் பெயர்ந்தனன் என்றான்.</p>	<p>arusuvai kezuvum nariyasir trundi amudhinil thooyana aruththik, kuraivarum adikat kennidai vendung kolkaiya dhennenak kooru, maruvaru thavaththuk kuchchaga munivan magizndhune maadhavam purindhu, rumagal thannai yenadhoru magarkup pesuvaan peyarndhanan endraan.</p>

<p>இனையசொல் வினவி முனிவரன் மகிழா என்மகள் விருத்தையை இயல்சேர், உனதுமைந் தற்கு நல்கமுன் செய்த உயர்தவம் என்கொலென் றுரைத்து, மனமுற நகையும் உவகையுங் கிளர மணவினை இசைந்துமா தவத்துப், புனிதனை அங்கட் சிலபகல் இருத்திப் போற்றிசெய் தொழுகுறும் பொழுதின்.</p>	<p>inaiyasol vinavi munivaran magizaa enmagal viruththaiyai iyalsar, unadhu main dharku nalgamun seidha uyardhavam enkolen druraitththu, manamura nagaiyum uvagaiyung kilara manavinai isaindhumaa thavaththup, punidhanai angat silapagal iruththip potrisei thozugurum pozudhin.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>பங்கமில் உசத்தியன் பன்னி யாகிய மங்கலை விடுத்திட மகள்வி ருத்தைதான் அங்குள இகுளையர் ஆயந் தன்னுடன் செங்கயல் பாய்புனல் திளைப்பப் போயினான்.</p>	<p>pangamil usaththiyan panni yaagiya mangalai viduththida magalvi ruththaitaan angula igelaiyar aayan dhannudan sengayal paaipunal thilappap poienaal.</p>
<p>காடுற வந்திடு கலுழி மாண்புனல் ஆடினள் மகிழ்சிறந் தணங்க னாரொடு மாடுறு பொதும்பர்போய் மலர்கொய் தன்னவை சூடினள் இருந்தனள் தொடலை ஆற்றியே. 80</p>	<p>kaadura vandhidu kaluzi maanpunal aadinal magizsiran dhananga naarodu maaduru podhumbar poi malarkoi thannavai soodinal irundhanal thodalai aatriye. 80</p>
<p>பாசிழை மங்கையர் பண்ணை யோடெழீஇ ஆசறு பொதும்பினும் அணங்கை யன்னவள் மாசறு தாரகை மரபிற் சூழ்தருந் தேசறு மதியெனத் திரும்பவும் வேலையே.</p>	<p>paasizai mangaiyar pannai yodeziie aasaru podhumbinum anangai yannaval maasaru thaaragai marabir sooztharundh thesuru madhiyenath thirumbavum velaiye.</p>
<p>உருகெழு கனையொலி உருமுக் கான்றிடுங் கருமுகில் இ*தெனக் கனன்று காய்கனல் சொரிதரும் விழியது சூர்த்த மெய்யது பெருமத நதியொடு பெயரு கின்றதே.</p>	<p>urugezu kanaiyoli urumuk kaandridung karumugil igudhenak kanandru kaaikanal soritharum viziyadhu soorththa meiyadhu perumadha nadiyahodu peyaru gindradhe.</p>
<p>தாமுறு கரத்தது தடத்தின் சால்பெனக் காமுறும் எயிற்றத கறைகொள் காலதால் எழுகியர் குறும்பொறை இபமொன் றேற்றெதிர் பாழிய வரைதுகள் படுத்துச் சென்றதே.</p>	<p>thaazuru karaththadhu thadaththin saalbenak kaazurum yeyirtradha karaikol kaaladhaal yezugiyar kurumborai ibamon drerredhir paaziya varaidhugal paduththuch sendradhe.</p>
<p>காண்டலும் வெருவினர் கவன்றவ் வாறுசெல் ஆண்டகை யோர்களும் அகன்று சிந்தினார் நீண்டிடு கடலிடை நிமிர்ந்த வெவ்விடம் ஈண்டலும் இரிந்தபுத் தேளிர் என்னவே.</p>	<p>kaandalum veruvinar kavandrav vaarusel aandagai yorgalum agandru sindhinaar neendidu kadalidai nimirndha vevvidam eendalum irindhaputh theilir ennave.</p>

கன்னிகை விருத்தையாள் கண்டு துன்புறா அன்னமென் னடையினர் அகன்று சிந்தலும் என்னினி இழைப்பதென் றிரங்கி யேங்கியே உன்னருங் கடுப்பினில் உஞற்றி யோடலும்.	kannigai viruththaiyaal kandu thunburaa annamen nadaiyinar agandru sindhalum ennini izippadhen drirangi yengiye unnarung kaduppinil ujatri yodalum.
கீழ்ந்தறை போகிய கிளைஞ ராமெனத் தாழ்ந்திடு பசம்புதல் செறியத் தான்மறைந் தாழ்ந்திடு கூவலொன் றணுக அன்னதில் வீழ்ந்தனள் அழுந்தினள் விளிவுற் றாளரோ.	kaazndharai pogiya kilaija raamenath thaaazndhidu pasumbudhal seriyath thaanmarain thaaazndhidu koovalon dranga annadhil veezndhanal azundhinal vilivur traalaro.
முடங்களை அலங்குறு முதிய பூநுதல் மடங்கலின் ஏறெதிர் வரினும் மாறுகொள் கடங்கலுழ் மால்கரி கல்லென் ஆர்ப்பொடு நடந்தது மலையமா னாடு சாரவே.	mudangalai alanguru mudhiya poonudhal madangalin yeredhir varinum maarukol kadangaluz maalgari kallen aarppodu nadandhadhu malaiyamaa naadu saarave.
இரிந்திடு மாதரார் யாண்டு மாகியே விரிந்திடு வோர்குழீஇ வியர்க்கு மேனியர் சரிந்திடு கூந்தலர் தளரும் நெஞ்சினர் பிரிந்திடும் உவகையர் பெயர்ந்து நாடினார்.	irindhidu maadharaar yaandu maagiye virindhidu vorkuzeeie viyarkku meniyar sarindhidu koondhalar thalarum nejchinar pirindhidum uvagaiyar peyarndhu naadinaar.
தண்டம தெங்கணுந் தானஞ் சிந்திடக் கொண்டலின் எய்திய கோட்டு மாதிரங் கண்டிலர் கன்னிகை தனையுங் காண்கிலர் உண்டிலை யெனவுயிர் உயிர்ப்பு நீங்கினார்.	thandama thenganundh thaana j sindhidak kondalin eidhiya kottu maadhirang kandilar kannigai thanaiyung kaangilar undilai yenavuyir uyirppu neenginaar.
மண்ணிடை யாறென வழிக்கொண் டேகவே கண்ணினை புனலுகக் கலுழ்ந்து சோர்வுறாத் துண்ணென உணர்வுறத் துளங்கிச் சூழ்கனல் புண்ணுறு வோரெனப் புலம்பல் மேயினார். 90	mannidai yaarena vazikkon degave kanninai punalugk kaluzndhu sorvuraath thunnena unarvurath thulangich choozkanal punnuru vorenap pulambal meyinaar. 90
வேறு	veru
பெண்ணுக் கணிகலமே பேராகுக் கோருருவே கண்ணுக் கணியே கமலத்துச் செந்திருவே மண்ணிற் புனல்படிந்தாய் வானதியும் ஆடுவதற் கெண்ணித் துணிந்தோ எமைவிட்டுப் போயினையே.	pennuk kanikalame peraaguk koruruve kannuk kaniye kamalaththuch sendhiruve mannir punalpadindhaai vaanadhiyum aadvadhar kennith thunindho emai vittup poyinaie.

<p>வன்னப் புனலாட்டி வல்லே புறங்காத்தென் மின்னைத் தருதி ரெனவே விடைகொடுத்த அன்னைக்கென் சொல்வேம் அடுகளிற்றின் முன்னாக உன்னைத் தனிவிட் டுயிர்கொண்டு போந்தனமே.</p>	<p>vannap punalaatti valle purangkaaththen minnaith tharudhi renave vidaikoduththa annaikken solvem adugalirtrin munnaaga unnaith thanivit tuyirkondu pondhaname.</p>
<p>ஐயர் உசத்தியரும் அன்னையெனும் மங்கலையும் வையம் பரவுகின்ற மாதுலராங் குச்சகருங் கையறவின் மூழ்கக் கரந்தாய் இனியொருகால் செய்ய முகமுந் திருநகையுங் காட்டாயோ.</p>	<p>aiyar usaththiyarum annaiyenum mangalaiyum vaiyam paravugindra maadhularaang kuchcharang kaiyaravin moozgak karandhaai iniyorukaal seiya mugamundh thirunagaiyung kaattaayo.</p>
<p>என்னப் பலவும் புலம்பி இரங்குற்றே உன்னற் கருஞ்சீர் உசத்தியன்றான் நற்றவத்தின் மன்னுற்ற தெய்வ வனத்தின் மலைவாழ்க்கைப் பன்னிக் கிவையுரைத்துப் பாவைநல்லார் ஆவலித்தார்.</p>	<p>ennap palavum pulambi irangut্রে unnar karujseer usaththiyandraan natravaththin mannutra dheiva vanaththin malaivaazakkaip pannik kiviayuraitthup paavainallaar aavaliththaar.</p>
<p>கேட்டிடலும் அன்னை வயிறதுக்கிக் கேழ்கினர்தீ ஊட்டரக்கே யென்ன உருகி மனமறுகி வாட்டடங்கண் நீர்குதிப்ப வாய்வெரீஇத் தன்கணவன் தாட்டுணையில் வீழ்ந்து புகுந்தபடி சாற்றினளால்.</p>	<p>kettidalum annai vayiradhukkik kezkilarthee oottarakke yenna vurugi manamarugi vaattadangan neerkudhippa vaaivereeith thankanavan thaattunaiyil veezndhu pugundhapadi saartrinalaal.</p>
<p>ஒன்றுபுரி காட்சி முனிவன் உவைகேட்டுக் கன்றுபிரி தாயின் கவன்றறற்றிக் கன்னியொடு சென்றுபிரி வுற்றோரை நோக்கிச் சினக்களிறு கொன்றதுவோ அஞ்சாது கூறுமெனச் செப்புதலும்.</p>	<p>ondrupuri kaatchi munivan vavaikettuk kandrupiri thaayin kavandraratrik kanniyodu sendrupiri vutrorai nokkich sinakkaliru kondadhuvu ajchaadhu koorumenach seppudhalum.</p>
<p>தூயபுன லாடித் துறைபுகுந்து சூழ்பொதும்பில் ஆயமுடன் ஆடி யகன்றிங்கு வந்திடலுங் காயுமழல் வெங்கட் கடகளிறு வந்ததுகண் டோயுமுணர் வெய்தி எல்லோமும் ஓடினமால்.</p>	<p>thooyapuna laadith thuraipugundhu soozpodhumbil aayamudan aadi yagandringu vandhidalung kaayumazal vengat kadakaliru vandhadhukan doyumunar veidhi ellomum odinamaal.</p>
<p>ஓடி யுலையா ஒருவர் நெறியொருவர் கூடல் இலதா அணியின் குழாஞ்சிந்திச் சாடு மதகரியில் தப்பி விருத்தைதனைத்</p>	<p>odi yulaiyaa oruvar neriyoruvar koodal iladhaa aniyin kuzaajsindhich saadu madhagariyil thappi viruththaitanaith</p>

<p>தேடியங்ஙன் காணாது சென்றனம்யாம் என்றிடலும்.</p>	<p>thediyanggan kaanaadhu sendranamyam endridalum.</p>
<p>சென்றாங்கவ் வெல்லைதனில் தேடித் தியங்குற்று நின்றான் மகள்தன் நிறங்கினரும் பொற்கலனோர் ஒன்றாக வெவ்வே றொருநெறியில் சிந்திடக்கண் டென்றாய் படர்ந்தநெறி ஈதுகொலென் றேழுற்றான். 99</p>	<p>sendraangav vellaithanil thedith thiyangutru nindraan magalthan nirangilarum porkalanor ondraaga vevve roruneriyil sindhidakkan dendraai padarndhaneri eedhukolen dremutraan. 99</p>
<p>பூண்போ கியநெறியே தொட்டுப் புதல்வினைக் காண்போ மெனவே கனங்குழையா ரோடேகி மாண்போய கூவலொன்று வந்தணுக ஆங்கதனில் சேண்போய தன்மகளைக் கண்டு தெருமந்தான்.</p>	<p>poonbo giyaneriyē thottup pudhalvidhanaik kaanbo menave kanagkuzaiyaa rodegi maanpoya koovalondru vandhanuga aangadhanil senpoya thanmagalaik kandu therumandhaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>கூவலுறு வதுநோக்கி நெடிதுயிர்த்து விழிவழிநீர் குதிப்பக் குப்புற, றாவலியா மகளையெடுத்த தகன்கரையின் பாற்படுத்தி அழுங்கலோடும், பாவையர்கள் தழீஇக்கொண்டு புலம்பினரால் அதுகேட்டுப் பயந்த நற்றாய், காவிலுறு கோகிலம்போல் நெடிதரற்றிப் பெருந்துயரக் கடலுட் பட்டாள்.</p>	<p>koovaluru vadhunokki neduthuyirththu vizivazineer kudhippak kuppur, raavaliyaa magalaiyeduth thagankaraiyin paarpaduththi azungalodum, paavaiyargal thazeeikkondu pulambinaraal adhukettup payandha natraai, kaaviluru gokilampol neditharatrip perundhuyarak kadalut pattaal.</p>
<p>தன்பால்வந் தவதரித்த நங்கைதனைக் கைவிட்டுத் தரியா ளாகி, அன்பாலே உயிர்பதைப்ப வயிறதுக்கி ஆகுலியா அரற்றி யேங்கி, மின்பாலோர் மின்படிந்த தன்மையென அவளாக மிசையே வீழ்ந்து, தென்பாலிற் புகுந்தனையோ ஓமகளே யெனப்புலம்பித் தேம்ப லுற்றாள்.</p>	<p>thanpaalvan dhavadhariththa nangaithanaik kaivittuth thariyaa laagi, anbaale uyirpadhaippa vayiradhukki aaguliyya aratri yengi, minpaalor minpandha thanmaiyena avalaaga misaiye veezndhu, thenpaalir pugundhanaiyo omagale yenappulambith themba lutraal.</p>

<p>அன்னேயோ அன்னேயோ ஆகொடிய தறனேயோ அறியேன் அந்தோ, முன்னேயோ நெடுங்காலங் குழவியின்றிப் பெரநோன்பு முயன்று பெற்ற, மின்னேயோ உயிரிழந்து வெளர்ளிடையிற் கிடந்திடுமால் விதியார் செய்கை, இன்னேயோ யானொருத்தி பெண்பிறந்து பெற்றபயன் இதுவே யன்றோ.</p>	<p>anneyo anneyo aakodiya tharaneyo ariyen andha, munneyo nedungaalang kuzaviyindrip peranonbu muyandru petra, minneyo uyirizandhu velalidaiyir kidandhidumaal vidhiyaar seigai, inneyo yaanoruththi penpirandhu petrapayan idhuvē yandro.</p>
<p>புலிக்கணங்கள் திரிகானில் ஒருமாணை வளர்த்ததனைப் போக்கி நின்றே, அலக்கணுறு வோரெனவே கைவிட்டுத் தமியேனும் அழுங்கா நின்றேன், மலர்க்கமலத் திருவைநிகர் என்மகளைக் கொல்லியமுன் வந்த தந்தக், கொலைக்க ளிற்றின் வடிவன்றே கொடியேன் செய் பெரும்பவத்தின் கோல மன்றோ.</p>	<p>pulikkanangal thirikaanil orumaanai valarththadhanaip pokki nindre, alakkanuru vorenave kaivittuth thamiyenum azungaa nindren, malarkkamalath thiruvainigar enmagalaik kollyamun vandha thandhak, kolaikka litrin vadivandre kodiyei sei perumbavatthhin kola mandro.</p>
<p>அறங்காட்டிற் சென்றதுவோ தெய்வதமும் இங்கிலையோ அரிதா முத்தித், திறங்காட்டுந் தவநெறியும் பொய்த்தனவோ கலியுமினிச் சேர்ந்த தேயோ, மறங்காட்டும் வனக்களிறு வந்தடர்க்க ஈண்டெனது மாது மாண்டு, புறங்காட்டிற் கிடந்திடுமோ என்னேயென் னேயிதுவோர் புதுமை யாமே.</p>	<p>arankaattir sendradhuvo dheivadhamum ingilaiyo aridhaa muththith, thirangaattun thavaneriyum poiththanavo kaliyuminich serndha dheyo, marangaattum vanakkaliru vandhadarkka eendenadhu maadhu maandu, purangaattir kidandhidumo enneyen deyidhuvor pudhumai yaame.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>என்றிவை பலவும் பன்னி இடருழந் தரற்றும் வேலை மன்றலங் குழலின் மாதர் வளைந்தனர் இரங்கி மாழ்க ஒன்றிய கேளிர் அல்லா ரியாவரும் உருகி நைந்தார் அன்றவண் நிகழ்ந்த பூசல் ஆகுலம் அறைதற் பாற்றோ.</p>	<p>endrivai palavum panni idaruzan dharatrum velai mandralang kuzalin maadhar valandhanar irangi maazga ondriya kelir allaa riyaavarum urugi naindhaar andravan nigazndha poosal aagulam araidhar paartro.</p>

<p>கோட்டமில் சிந்தை யோனாங் குச்சகன் குறுகியங்கண் நாட்டநீர் பனிப்பச் சோரும் நங்கையர் தம்பா லெய்தி மீட்டினித் தருவன் மாதை விம்மலிர் என்னா வேறோர் மாட்டுற விருந்த தந்தைக் கினையன வகுத்துச் சொல்வான்.</p>	<p>kottamil sindhai yonaang kuchchagan kurugi yangan naattaneer panippach chorum nangaiyar thambaa leidhi meettinith tharuvan maadhai vimmalir ennaa veror maatira virundha thandhaik kinaiyana vaguththuch cholvaan.</p>
<p>மறைமுத லாய நுண்ணூல் மருளற உணரா மாக்கள் சிறியரே முதியர் பாலர் சேயிழை மகளிர் இன்னோர் உறுவதோர் அவலஞ் செய்தாய் ஊழ்வினை முறையும் ஓராய் அறிவநீ இன்னே யாயின் ஆரிது தணிக்கற் பாலார்.</p>	<p>maraimudha aaya nunnool marulara unaraa maakkal siriya mudhiyar paalar seyizai maglir innor uruvadhora avalaj seidhaai oozvinai muraiyum oraai arivaneer inne yaayin aaridhu thanikkar paalaar.</p>
<p>கேளையா மனத்தில் துன்பங் கிளத்தலை கேடு நீங்கி நீளயா வுயிர்த்தார் போலிந் நேரிழைக் கன்னி தன்னை நாளையான் விளித்து நிற்பால் நல்குவன் நல்க நீநங் காளையா னவற்குப் பின்னாட் கடிமணம் புரிதி அன்றே.</p>	<p>kelaiyaa manaththil thunbang kilaththalai kedu neengi neelayaa vuyirththor polindh nerizaik kanni thannai naalaiyaan viliththu ninpaal nalguvan nalga neenang kaalaiyaa navarkup pinnaat kadimanam puridhi andre.</p>
<p>ஐயமென் றுளத்தி லுன்னி அழுங்கலை விதியு மற்றே மெய்யுணர் வதனாற் கண்டாம் ஈவருத்தைதன் யாக்கை தன்னை மொய்யுறு தயிலத் தோணி மூழ்குவித் திருத்தி யின்றே ஓய்யென நோற்று மீட்டுத் தருகுவன் உயிரை யென்றான்.</p>	<p>aiyamen rulaththi lunnii azungalai vidhiyu metre meiyunar vadhanaar kandaam varuththaidhan yaakkai thannai moiyuru thayilath thoni moozguvith thiruththi yindre oiyena notru meettuth tharuguvan uyirai yendraan. 110</p>

<p>சாற்றிய துணர்ந்து தாதை தயிலத்தி விட்டு மாதைப் போற்றினன் இருப்ப மேலோன் போயொரு பொய்கை மூழ்கிக் கூற்றுவற் புகழ்ந்து நோற்பக் கொடுங்குழை மடவார் அஞ்சக் காற்றென முன்னர் வந்த களிறுமீண் டணைந்த தம்மா.</p>	<p>saatriya dhunarndhu thaadhai thayilaththi littu maadhaip potrinan iruppa melon poyoru poigai moozgik kootruvar pugazndhu norpak kadunkuzai madavaar anjak kaatrena munnar vandha kalirumeen danaindha dhammaa.</p>
<p>தடமிகு புனலுட் புக்குத் தாளினால் உலக்கிச் சாடிப் படவர வனைய செய்கைப் பருவலித் தடக்கை தன்னால் இடைதொறுந் துழாவி நின்ற இருந்தவ முனிவற் பற்றிப் பிடர்மிசை யேற்றிக் கொண்டு பெரிதுசேண் பெயர்ந்த தன்றே.</p>	<p>thadamigu punalut pukkuth thaalinaal ulakkich chaadip padavara vanaiya seigaip paruvailith thadakkai thannaal idaithorun dhuzaavi nindra irundhava munivar patrip pidarmisai yetrik kondu peridhusen peyarndha dhandre.</p>
<p>கோதறு குணத்தின் மேலாங் குச்சகன் என்னுந் தொல்பேர் மாதவன் உணர்ந்து பின்னர் மதக்களி றதனை நோக்கி ஈதெனைப் பற்றிச் செல்வ தென்கொல்கா ரணமென் றெண்ணி ஓதியின் வலியா லன்ன தூழமுறை உன்ன லுற்றான்.</p>	<p>kodharu gunaththin melaang kuchchagan ennundh tholper maadhavan unarndhu pinnar madhakkali radhanai nokki eedhenaip patrich selva dhenkolkaa ranamen drenni oodhiyin valiyaa lanna thoozamurai unna lutraan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>மாவ தத்தினை இழைத்திடும் பூட்கையின் மதநீர் காவ தத்தினுங் கமழ்தரு கலிங்கநாட் டதன்பால் ஆவ தத்தேர் மாக்கள்வாழ் அரிபுரம் அதனில் தேவ தத்தன்என் றுளன்ஒரு வணிகரில் திலகன்.</p>	<p>mava dhaththinai izaitthidum pootkaiyin madhaneer kaava dhaththinung kamaztharu kalinganaat tadhanpaal aava dhathner maakalvaaz aripuram adhanil dheva dhaththanen rulanoru vanigaril thilagan.</p>

<p>தவத்தின் அன்னவன் பெறுமகன் தருமதத் தன்னெப் புவிக்கண் மேலவர் புகழ்செய அறம்புரி புகழோன் கவற்சி யின்றியே மூவகைப் பொருளையுங் காண்போன் உவப்பு நீடிய இருநிதிக் கிறையினும் உயர்ந்தோன்.</p>	<p>thavaththin annavan perumagan dharumadhath thanenap puvikkan melavar pugazseya aramburi pugazon kavarchchi yindriye moovagaip porulaiyung kaanbon uvappu neediya irunidhik kiraiyinum uyarndhon.</p>
<p>தந்தை அன்னையும் இறத்தலுந் தமிழனே யாகச் சிந்தை வெந்துயர் உழுந்துபின் ஒருவகை தேற அந்த வேலையின் அவன்பெருந் திருவினை அகற்ற வந்து தோன்றினன் மனமருள் செய்வதோர் வாதி.</p>	<p>thandhai annaiyum iraththalun thamiyane yaagach sindhai vendhuyar uzandhupin oruvagai thera andha velaiyin avanperun thiruvina ai agatra vandhu thondrinan manamarul seivadhora vaadhi.</p>
<p>முண்டி தப்படு சென்னியன் தாதுவின் முயங்கு குண்ட லத்தினன் கோலநூல் மார்வினன் நீற்றுப் புண்ட ரத்தயல் நெற்றியண்டி கஞ்சுகன் புதியோன் கண்டி கைக்கலன் புனைந்துளோன் வேத்திரக் கரத்தோள்.</p>	<p>mundu thappadu senniyan thaadhuvin muyangu gunda laththinan kolanoole maarvinan neetrupe punda raththayal netriyan anjungan pudhiyan kandi kaikkalan punaindhulon veththirak karaththol.</p>
<p>அவனைக் கண்டனன் அடிமுறை வணங்கின் அருவாஞ் சிவனைக் கண்டன னாமெனப் பெருமகிழ் சிறந்தான் புவனிக் குள்ளவர் என்னினுஞ் சாலவும் புதியர் தவமிக் கோரிவர் என்கொண் டுறையுளிற் சார்ந்தான்.</p>	<p>avanaik kandan an adimurai vanangin aruvaaj sivanaik kandana naamenap perumagiz sirandhaan puvanik kullavar enninuj chaalavum pudhiyar thavamik korivar endrukun duraiyulir saarndhaan.</p>
<p>பொன்ன ருங்கலந் திருத்துபு குய்யுடைப் பழுக்கல் நன்ன லம்பெற அருத்தினன் முகமனும் நவின்றான் பின்னர் அன்னவன் றனையெதிர் நோக்கினன் பெரியோய் என்னி வண்வந்த தென்றனன் வணிகருக் கிறைவன்.</p>	<p>ponna rungala n thiruththupu kuiyudaip pazukkal nanna lampera aruththinan mugamanum navindraan pinnar annavan dranaiyedhir nokkinan periyoi enni vanvandha dhendranan vanigaruk kiraivan.</p>

<p>ஈசன் தந்திடு விஞ்சையொன் றெமக்குள தெவர்க்கும் பேசந் தன்மைய தன்றது குரவர்பாற் பெரிதும் நேசம் பூண்டவர்க் குரைப்பது நெஞ்சினில் சிறிதும் மாசின் றாயநிற் குணர்த்துவன் அ•தென வகுத்தான்.</p>	<p>Eesan thandhidu vijchayon remakkula dhevarkkum pesun thanmaiya dhandradhu kuravarpaar peridhum nesam poondavark kuraippadhu nejchinil siridhum maasin raayanir kunarththuvan agudhena vaguththaan.</p>
<p>சரத மேயிது சம்புவின் வந்ததோர் தகைசால் இரத முண்டது பொன்னெனச் செய்தனம் எமக்கோர் அரிது மன்றது போல்வன பலவுள அவைதாம் விரத மாதவர் அல்லதி யார்கொலோ விரும்பார்.</p>	<p>saradha meyidhu sambuvin vandhadhor thagaisaal iradha mundadhu ponnennach seidhanam emakkor aridhu mandradhu polvana palavula avaithaam viradha maadhavar alladhi yaarkolo virumbaar.</p>
<p>காரி ரும்பையும் நாகத்திற் காட்டுதுங் கரிய சீரி ரும்பினைப் பொன்னென உரைபெறச் செய்வாம் மேரு வங்கயி லாயமும் என்றிரு வெற்பை யாரும் நோக்கவே காட்டுதும் இவைநமக் கரிதோ.</p>	<p>kaari rumbaiyum naagaththir kaattudhung kariya seeri rumbinaip ponnena uraiperach seivaam meru vungayi laayamum endriru verpai yaarum nokkave kaattudhum ivainamak karidho.</p>
<p>எய்தும் ஈயமும் இரதமும் வெளடீளிய தெனவே செய்து மன்றியும் வங்கத்திற் செம்பொனூந் தெரிப்பாம் நொய்தின் அன்னது வலியுறக் காட்டுதும் நுவலுங் கைத வம்பயில் மாக்களுக் கினையன கழறாம்.</p>	<p>eidhum eeyamum iradhamum velaliya dhenave seidhu mandrium vangaththir sembonundh therippaam noidhin annadhu valiurak kaattudhum nuvalung kaidha vambayil maakkaluk kinaiyana kazaraam.</p>
<p>இரும்பி னிற்செம்பு வாங்குவம் ஈயமும் அற்றே வரம்பி லாததோர் தரணியண் டங்களை மரபின் அரும்பொன் வண்ணம தாக்குவம் வல்லவா றறைய விரும்பி னாமெனின் யாண்டுமோர் அளப்பில வேண்டும்.</p>	<p>irumbi nirsembru vaanguvam eeyamum atre varambi laadhadhor tharaniyan dangalai marabin arumpon vannama thaakkuvam vallavaa raraiya virumbi naamenin yaandumor alappila vendum.</p>

<p>ஒன்று கோடிபொன் னாக்குவங் கோடிய துளவேல் குன்று போலவே கோடியிற் கோடிசெய் சுவமால் நின்ற னக்குள பொருளெலாந் தருதியேல் நினது மன்றல் மாளிகை நிதிக்கிடம் இல்லென வகுப்பாம்.</p>	<p>ondru kodipon naakkuvang kodiya thulavel kundru polave kodiyir kodisei kuvamaal nindra nakkula porulelaandh tharudhiyel ninadhu mandral maalgai nidhikkidam illena vaguppaam.</p>
<p>என்ன வேமொழி சோரனை வணங்கினன் இமைப்பின் முன்னர் உள்ளதுந் தான்றன துரிமையால் முயலப் பின்னர் எய்திய நிதியமும் பேழையான் அவற்றின் மன்னு பூண்களுங் கொணர்ந்தனன் முன்புற வைத்தான்.</p>	<p>enna vemozi soranai vananginan imaippin munnar ulladhun thaandrana thurimaiyaal muyalap pinnar eidhiya nidhiyamum pezaiyaan avatrin mannu poongalung konarndhanan munbura vaithhaan.</p>
<p>வைத்த மாநிதி நோக்கலும் வணிகரில் திலகர் உய்த்த செல்வமும் இதுகொலோ ஓவென உரையாக் கைத்த லங்கொடு கைத்தலம் புடைத்துடுக் கணங்கள் நத்த வேலையிற் ஒருங்குபட் டாலென நகைத்தான்.</p>	<p>vaiththa maanidhi nokkalum vanigaril thilagar uiththa selvamum idhukolo ovena uraiyaaik kaiththa langkodu kaiththalam pudaitthuduk kanangal naththa velaiyir orungupat taalena nagaitthhaan.</p>
<p>இந்த நிற்பொருள் நம்முடை விஞ்சையில் இறைக்கும் வந்தி டாதுநாம் உருக்குறு முகந்தனில் வழிவிச் சிந்து கின்றதற் கிலையிது நமதுபின் திரியின் அந்த மில்பொருள் கொடுக்குவம் வைத்தியென் றறைந்தான்.</p>	<p>indha ninporul nammudai vijchayil iraikkum vandhi daadhunaam urukkuru magandhanil vazuvich sindhu gindradhar kilaiyidhu namadhupin thiriyin andha milporul kodukkuvam vaiththiyen draindhaan.</p>
<p>முனியல் ஐயநீ வேண்டிய பெருநிதி முழுதும் இனிது நாடியே கொணருவன் இருத்தியென் றுரைத்துப் புனையும் ஆடையும் நிலங்களும் மணிகளும் ம் மனையும் மாக்களும் பகர்ந்தனன் நிகரிலா வணிகள்.</p>	<p>muniyal aiyanee vendiya perunidhi muzudhum inidhu naadiye konaruvan iruththiyen druraitthup punaiyum aadaiyum nilangalum manigalum manaiyum maakkalum pagarndhanan nigarilaa vanigan.</p>

<p>பொரும தத்தினை இழைத்திடு மருப்புயர் புழைக்கைப் பெரும தக்கரி யென்னவே மயங்கினன் பெரிதும் வரும தத்தமென் றறத்தையும் பர்ந்துமெய் வணிகன் தரும தத்தனாம் பெயரினை நிறுவினன் தரைமேல். 130</p>	<p>poruma thaththinai iziththidu maruppuyar puzaikkaip peruma thakkari yennave mayanganan peridhum varuma thaththamen draraththaiyum parndhumei vanigan tharuma thaththanaam peyarinai niruvinan tharaimel. 130</p>
<p>இத்தி றத்தினில் தேடிய பெருநிதி எனைத்துங் கைத்த லங்கொடு தாங்கியே கரவன்முன் காண வைத்து நின்றலும் மகிழ்ந்தனன் அவையெலாம் வாங்கி மொய்த்த செங்கணல் தீயிடை உருக்குதல் முயன்றான்.</p>	<p>ith thiraththinil thediya perunidhi enaiththung kaiththa langodu thaangiye karavanmun kaana vaiththu niralum magizndhanan avaiyelaam vaangi moiththa senganal theeyidai urukkudhal muyandraan.</p>
<p>திரட்டி யாவையும் ஒருகு வாக்கினன் செழும்பொன் இரட்டி தூக்கிய இரதமாங் கொருசிலை யிட்டு மருட்டி ஆடக முழுவதும் உரைத்தவை வலிதா உருட்டி மட்பெருங் குகையினில் மருந்தையுள் ளுறுத்தான்.</p>	<p>thiratti yaavaiyum oruru vaakkinan sezumpon iratti thookkiya iradhamaang korusilai yittu marutti aadaga muzuvadhum uraiththavan validhaa urutti matperung gugaiyinil marundhaiyul luruththaan.</p>
<p>பண்ணு றுத்திய கனகமுள் ளிட்டதன் பாலும் எண்ணு றுத்திய மிசைக்கணுங் களங்கமொன் றிட்டு மண்ணு றுத்திநற் றுகில்கொடு பொதிந்தனன் மருங்கிற் கண்ணு றுத்திய செந்தழற் புடைமிசை கரந்தான்.</p>	<p>pannu ruththiya kanagamul littadhan paalum ennu ruththiya misaikkannung kalangamon rittu mannu ruththinar trugilkodu podhindha nan marungir kannu ruththiya sendhazar pudaimisai karandhaan.</p>
<p>நூற்று நான்கொடு நான்குக்குக் குடபுடம் நொய்தின் வீற்று வீற்றதா விட்டது நோக்கினன் மிகவும் மாற்று வந்தது பழுக்குமோர் வராகியின் மருளேல் காற்றி லாததோர் உறையுள்காட் டென்றனன் கரவன்.</p>	<p>nootru naankodu naangukuk kudapudam noidhin veetru veetradhaa vittadhu nokkinan migavum maatru vandhadhu pazukkumor varaagiyin marulel kaatri laadhador uraiyul kaat tendranan karavan.</p>

<p>சேமஞ் செய்ததோர் உறையுளைக் காட்டலுஞ் சென்று வாமஞ் செய்ததோர் இந்தனக் குவான்மிசை மறவோர் ஈமஞ் செய்தசெந் தழற்கொடு வராகிமே விட்டுத் தூமஞ் செய்தனன் அங்கியும் அவனெதிர் தூரந்தான்.</p>	<p>semaj seidhadhor uraiyulaik kaattaluj sendru vaamaj seidhadhor indhanak kuvaanmisai maravor eemaj seidhasen dhazarkodu varaagime littuth thoomaj seidhanan angiyum avanedhir thurandhaan.</p>
<p>ஓங்கி நாட்டநீர் பொழிதர ஆருயிர் உலைய வீங்கு கின்றமெய் வெதும்புற எங்கணும் வியர்ப்ப மூங்கை யாமென மொழிகிலான் போவது முயலான் பாங்கி ருந்திடு வணிகர்கோன் பட்டதார் பகர்வார்.</p>	<p>oongi naattaneer pozithara aaruyir ulaiya veengu gindramei vedhumbura enganum viyarppa moongai yaamena mozigilaan povadhu muyalaan paangi rundhidu vanigarkon pattadhaar pagarvaar.</p>
<p>எல்லை அன்னதிற் பொதிந்திடு பொற்குறை யெடுத்து மெல்லெ னத்தன தாடையிற் கரந்தனன் வெய்யோன் வல்லை யக்குகை போலஒன் றிருந்தது மருங்கில் செல்ல வைத்தனன் தழற்பெரும் புகையையுந் தீர்த்தான்.</p>	<p>ellai annadhir podhindhidu porkurai yeduththu mella naththana adaiyir karandhanan veiyon vallai yakkugai polaon drirundhadhu marungil sella vaiththanan thazarperum pugaiyaiyun theerthhaan.</p>
<p>தந்த இக்குகை நின்கையில் தாங்கினை தழல்மேல் வைத்தி என்றனன் அவனது புரிதலும் மரபின் அத்த குஞ்செயற் குரியன யாவையும் அமைத்து வித்த கம்பெறச் சேமியா ஒருசெயல் விதித்தான்.</p>	<p>thandha ikkugai ninkaiyil thaanginai thazalmel vaiththi endranan avanadhu puridhalum marabin aththa kujseyar kuriyana yaavaiyum amaitththu viththa kamberach semiyaa oruseyal vidhithhaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>உண்டி இகந்துரை யாடலை யாகிப் பெண்டிரை வெ*கல் பெறாய்பிறர் தம்மைக் கண்டிடல் இன்று கருத்தினில் என்மைக் கொண்டிரு முப்பகல் கோதில் குணத்தோர்.</p>	<p>undi iganthurai yaadalai yaagip pendirai vegal peraaipirar thammaik kandidal indru karuththinil enmaik kondiru muppagal kodhil gunaththor.</p>

<p>நெய்கமழ் செஞ்சடை நீலிதன் முன்னோர் மொய்கனல் வேள்வி முடித்திடல் உண்டால் செய்கடன் அன்னது தீர்த்தபின் நாலாம் வைகலின் ஏகுதும் மற்றிவண் என்றான்.</p>	<p>neikamaz seichadai neelithan munnor moikanal velvi mudiththidal undaal seikadan annadhu heertthapin naalaam vagalin yegudhum matrivan endraan.</p>
<p>அம்முறை செய்கென ஆங்கவன் அடியை மும்முறை தாழ்ந்து முதற்பெரு வணிகச் செம்மல வன்புடை சென்றிலன் நின்றான் மைம்மலி சிந்தையன் வல்லை அகன்றான்.</p>	<p>ammurai seigena aangavan adiyai mummurai thaazndhu mudharperu vanigach semmala vanpudai sendrilan nindraan maimmali sindhaiyan vallai agandraan.</p>
<p>காவத மோரொரு கன்னலின் ஆகப் போவது செய்து புறத்துரு மாறி வாவினன் வேறொர் வளாகம துற்றான் ஏவலின் வைகினன் இத்தலை வணிகன்.</p>	<p>kaavadha mororu kannalin aagap povadhu seidhu puraththuru maari vaavinan veror valaagama thutraan yevalin vaiginan iththalai vanigan.</p>
<p>முப்பகல் போதலும் மூதறி வுள்ளோன் செப்பிய நாள்வரை சென்றுள வன்றே இப்பகல் வந்திலன் என்னை அவன்சொல் தப்பு வ னோவென வேதளர் கின்றான்.</p>	<p>muppagal podhalum moodhari vullon seppiya naalvarai sendrula vandre ippagal vandhilan ennai avansol thappuva novena vedhalar gindraan.</p>
<p>நீடிய தொல்புகழ் நீலி இருக்கை நாடினன் மேதகு நன்னகர் எங்கும் தேடினன் மாலுறு சிந்தைய னானான் வாடினன் மீண்டனன் மாளிகை வந்தான்.</p>	<p>neediya tholpugaz neeli irukkai naadinan medhagu nannagar engum thedinan maaluru sindhaiya naanaan vaadinan meendanan maaligai vandhaan.</p>
<p>அடுத்துமுன் வைத்த அருங்குகை தன்னை எடுத்தது நோக்க இரும்பது வாக வடுத்தவிர் சிந்தையன் மாயகொ லென்னா விடுத்தனன் அன்னது வீழுமுன் வீழ்ந்தான்.</p>	<p>aduththumun vaitththa arungugai thannai eduththadhu nokka irumbadhu vaaga vaduththavir sindhaiyan maayaiko lennaa viduththanan annadhu veezumun veezndhaan.</p>
<p>அத்தம் அனைத்தும் அகன்றிட லோடும் பித்தின் மனத்தொடு பீழை யனாகி எய்த்தனன் ஆயுளின் எல்லையும் எய்தத் தத்தனும் விண்ணிடை சார்ந்தனன் அன்றே.</p>	<p>aththam anaiththum agandrida lodum piththin manaththodu peezai yanaagi eiththanan aayulin ellaiyum eidhath thaththanum vinnidai saarndhanan andre.</p>
<p>அறந்தனை விற்ற அருஞ்செய லாலே மறந்தரு தந்தனு மால்கரி யாகிப் பிறந்தனன் முன்னுறு பெற்றிய தெல்லாம் மறந்தனன் என்று மனத்திடை கொண்டு.</p>	<p>arandhanai vitra arujseya laale marandharu thandhanu maalkari yaagip pirandhanan munnuru petriya dhellaam marandhanan endru manaththidai konu.</p>

மாற்றுவன் இப்பவம் வல்லையி னென்னாச் சாற்றினன் முன்பு தவம்புரி வேலை நோற்றிடு மோர்பகல் நோன்பவை தான்இவ் வாற்றல்இ பத்துழை யாகுக வென்றான்.	maatruvan ippavam vallaiyi nennaach saatrinan munbu thavampuri velai notridu morpagal nonbavai thaaniv vaartralie paththuzai yaaguga vendraan.
இப்பரி சங்கண் இயம்புத லோடும் அப்பொழு தன்னவன் ஆண்டுறு வேழம் மெய்ப்படி வந்தனை வீட்டினன் யாருஞ் செப்பரி தாகிய தேவுரு வானான்.	ippari sangan iyambudha lodum appozu thannavan aanduru vezam meippadi vandhanai veettttinan yaaruj seppari dhaagiya dhevuru vaanaan.
அந்தர துந்துபி யார்த்தன வானோர் சிந்தினர் பூமழை சேணிடை நின்றும் வந்தது தெய்வத மானம தன்பால் இந்திர னாமென ஏறினன் அன்றே. 150	andhara thundhupi yaarththana vaanor sindhinar poomazai senidai nindrum vandhadhu dheivadha maanama thanpaal indhira naamena yerinan andre. 150
பாசிழை மங்கையர் பற்பலர் சுற்றா வீசினர் சாமரை விண்ணுறை கின்றோர் ஆசிகள் கூறினர் அங்கவண் நிற்குந் தேசிக னாரடி செங்கை குவித்தான்.	paasizai mangaiyar parpalar sutraa veesinar saamarai vinnurai gindror aasigal koorinar angavan nirkundh dhesiga naaradi sengai kuviththaan.
நோக்கினன் மாதவ நோன்மை யுளானை வாக்கினில் வந்தன வந்தனை செய்தான் நீக்கரும் வல்வினை நீக்கினை யென்னா மேக்குயர் புகவவர் விண்ணுல குற்றான்.	nokkinan maadhava nonmai yulaanai vaakkinil vandhana vandhanai seidhaan neekkarum valvinai neekkinai yennaa mekkuyar pungavar vinnula gutraan.
விண்ணிடை யேயவன் மேவுத லோடு மண்ணிடை நின்றிடு மாதவன் முன்போல் எண்ணரு நோன்ப தியற்றலும் அன்னோன் கண்ணிய தென்றிசை காவலன் வந்தான்.	vinnidai yeyavan mevudha lodu mannidai nindridu maadhavan munpol ennaru nonba dhيارtralum annon kanniya dhendrisai kaavalan vandhaan.
முன்னுறு கூற்றுவன் முப்பகை வென்றோய் உன்னிலை நோக்கி உவந்தனம் நம்பால் என்னைகொல் வேண்டிய தென்றலும் அன்னோன் தன்னடி வீழ்ந்திது சாற்றுதல் உற்றான்.	munnuuru kootruvan muppagai vendroi unnilai nokki vuvandhanam nambaal ennaikol vendiya dhendralum annon thannadi veezndhidhu saatrudhal utraan.
உந்திய சீர்த்தி உசத்தியன் மானென் மைந்தன் மணஞ்செய வந்தனன் அன்னாள் முந்துறு நென்னல் முடிந்தனள் முன்போல் தந்தருள் என்றிது சாற்றுத லோடும்.	undhiya seerththi usaththiyan maanen maindhan manajseya vandhanan annaal mundhuru nennal mudindhana munpol thandharul endridhu saatrudha lodum.

அத்தகு போழ்தினில் அந்தகன் என்போன் இத்தவன் வேண்டிய ஏந்திழை ஆவி வைத்தன மேயது வல்லையின் மீட்டிங் குய்த்திடு வாயென ஒற்றொடு சொற்றான்.	aththagu pozdhinil andhagan enbon iththavan vendiya yendhizai aavi vaiththana meyadhu vallaiyin meeting guththidu vaayena otrodu sotraan.
கொற்றவன் இங்கிது கூறி மறைந்தான் சொற்ற துணர்ந்திட தூதுவன் முன்போய் உற்றிடு மவ்வுயி ரைக்கொடு போந்து மற்றவன் யாக்கையுள் வந்திடு வித்தான்.	kotravan ingidhu koori maraindhaan sotra thunarndhida thoodhuvan munpol utridu mavvuyi raikkodu pondhu matraval yaakkaiyul vandhidu viththaan.
வேறு	veru
உடற்குளயிர் வந்திடலும் புகுந்ததுமெய் யுணர்வுசிறி துயிர்த்த நாசி, துடித்தனகால் பதைத்ததுரந் துளங்கிமுகம் விளங்கியதால் துவண்ட தாகம், எடுத்தனகை யசைந்தனதோ ளிமைத்தனகண் விழித்தனவால் இனைய காலை, மடக்கொடியுந் துயிலுணர்ந்தாள் போலெழுந்தாள் எல்லோரும் மருங்கிற் சூழ்ந்தார்.	udarkuluyir vandhidalum pugundhadhumei unarvusiri thuyirththa naasi, thudiththanakaal padhaitthadhuran dhulangimugam vilangiyadhaal thuvanda thaagam, eduththanagai yasaindhanadho limaitthanakan viziththanavaal inaiya kaalai, madakkodiyun dhuyilunarndhaal polezundhaal ellorum marungir soozndhaar.
அன்னையவள் தனைத்தழிவி இரங்குற்றாள் தந்தையெடுத் தணைத்துப் பல்காற், சென்னிதனில் உயிர்த்தேதன் இருகுறங்கின் மீமிசையே திகழச் சேர்த்தி, என்னடிகள் என்கடவுள் எனதுதவப் பயனாகும் எந்தை நென்னல், சொன்னபடி தவமியற்றி உய்வித்தான் இவளை யென்று துணிவிற் சொற்றான்.	annaiyaval thanaiththazuvi irangutraal thandhaiyeduth thanaiththup palkaar, sennidhanil uyirththedhan irungurangin meemisaiye thagazach serththi, ennadigal enkadavul enadhuthavap payanaagum endhai nennal, sonnapadi thavamiyatri uiviththaan ivalai yendru thunivir sotraan.
சுற்றுகின்ற கிளைஞர்களும் அல்லோரும் அதிசயிப்பத் தொல்லை ஞாலம், பெற்றதிரு அனையாளதன் பெண்ணணங்கை முகநோக்கிப் பேதை நீயீன், டுற்றதுவும் இறந்ததுவும் மீண்டதுவும் முறைப்படவே உரைத்தி யென்னப், பொற்றொடியாள் அதுவினவிப் புகுந்ததொரு பரிசனைத்தும் புகல லுற்றாள். 160	sutruginra kilaignargalum allorum adhisayipath thollai gnaalam, petrathiru anaiyaaladhan pennanangai muganokkip pedhai neeyin, turtradhuvum irandhadhuvum meendadhuvum muraippadave uraiththi yennap, portrodiyaal adhuvinavip pugundhadhoru parisanaitthum pugala lutraal. 160

<p>நீடியமங் கையர்பண்ணை தன்னுடனே போந்ததுவும் நெடுநீர்க் காண்யா, றாடியதும் மீண்டதுவுங் கடகளிறு போந்ததுவும் அதனைக் கண்டே, ஓடியதுந் தானொருத்தி தனித்ததுவுங் கூவலிடை உலைந்து வீழ்ந்து, வீடியதும் மீண்டதுவுந் தென்றிசைக்கண் நிகழ்வனவும் விரித்துச் சொற்றாள்.</p>	<p>neediyamang gaiyarpannai thannudane pondhadhuvum neduneerk kaanyaa, raadiyadhun meendadhuvung kadakaliru pondhadhuvum adhanaik kande, odiyadhun thaanoruththi thaniththadhuvung koovalidai ulaindhu veezndhu, veediyadhun meendadhuvung thendrisaikkan nigazvanavum viriththuch sortraal.</p>
<p>சொன்னமொழ யதுகேளா மிகமகிழும் வேலைதனில் துகளில் தூயேன், கொன்னவிலும் முத்தலைவேற் கூற்றுவன்றன் அருள் பெற்றுக் குறுக லோடு, முன்னுறவே எதிர்சென்று பெருங்கிளையும் பன்னியுமா முனியும் பெற்ற, கன்னியும்வந் தடிவணங்கிப் போற்றி செய வரன்முறையே கருணை செய்தான்.</p>	<p>sonnamoza yadhukelaa migamagizum velaithanil thugalil thooyon, konnavilum muththalaiver kootruvandran arul petruk kuruga lodu, munnurave edhirsendru perunkilaiyum panniyumaa muniyum petra, kanniyumvan dhadivanangip potri seya varanmuraiye karunai seidhaan.</p>
<p>என்னுயிரும் பெருங்கிளைஞர் தம்முயிரும் இல்லறத்திற் கியன்ற பன்னி, தன்னுயிரும் நட்போர்கள் தமதுயிரும் நின்றிடயான் தவத்திற் பெற்ற, மின்னுயிர்தந் தருளிணையால் அரிதோநிற் கிதுவம்மா வேலை ஞாலம், மன்னுயிர்காத் தளிப்பவனும் நீயெனவே எனதுள்ளம் மதித்த தன்றே.</p>	<p>ennuyirum perungilaignar thammuyirum illaraththir kiyandra panni, thannuyirum nattorgal thamadhuyirum nindridayaan thavaththir petra, minnuyirthan tharulinaiyaa aridhonir kidhuvammaa velai gnaalam, mannuyirkaath thalippavanum neeyenave enadhullam madhiththa dhandre.</p>
<p>வள்ளலையுன் றிருவுளத்தை யாருணர்வார் கவுச்சிகனா மகற்கியான் பெற்ற, தெளடீளமிர்த மனையமொழி விருத்தையெனுங் கன்னிகையைத் திசையின் நாடிக், கொள்ளுதற்கு வந்தனையோ கூற்றுவனாற் போனவுயிர் குறுகி மீண்டு, மெளடீளவரும் படியஆடீத்துத் தந்திடுவான் வந்தனையோ விளம்பு கையா.</p>	<p>vallalaiyun triruvulaththai yaarunarvaar kavuchchiganaa magarkiyaan petra, thelalaimirdha manaiyamozi viruththaiyenung kannigaiyaith thisaiyin naadik, kalludharku vandhanaiyo kootruvanaar ponavuyir kurgi meendu, melalavarum padiya aadiththuth thandhiduvaan vandhanaiyo vilambu gaiyaa.</p>

<p>எனமுனிவன் தனைநோக்கி முகமன்கள் இவைபலவு மெடுத்துக் கூறி, அனையவனை யுடன்கொண்டு கூற்றத்தா ரெல்லாரு மடைந்து சூழ, மனைவியொடும் புதல்வியொடும் மடமாதர் தங்களடும் வல்லையேகித், தனதுறையுள் இடைப்புருந்து வீற்றிருந்தான் ஆற்றரிய தவத்தின் மேலோன்.</p>	<p>enamunivan thanainokki magamangal ivaipalavu meduththuk koori, anaiyavanai yudankondu kootraththaa rellaaru madaindu sooza, manaiviyodum pudhalviyodum madamaadhar thangaladum vallaiyegith, thanadhuraiyul idaippugundhu veetrirundhaan aatrariya thavaththin melon.</p>
<p>பின்புமொரு சிலவைகல் குச்சகனை அவணிருத்திப் பெரியோய் இங்ஙன், என்புதல்வி தனையளிப்பன் உன்மதலை தனைக்கொண்டேயேகு கென்னத், தன்புதல்வற் கொடுவரலும் விருத்தையெனுங் கன்னிகையைத் தழல்சான் நாக, அன்பினொடு நன்னாளி லோரைதனில் விதிமுறையே அருள்செய் தானால்.</p>	<p>pinbumoru silavaigal kuchchaganai avaniruththip periyoi ingan, enpudhalvi thanaiyalippan unmadhalai thanaikkondeyegu kennath, thanpudhalvar koduvaralum viruththaiyenung kannigaiyaith thazalsaan draaga, anbinodu nannaali loraithanil vidhimuraiye arulsei thaanaal.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>அருள்புரிந் திடுதலும் அன்பி னான்இயைந் யூருவரும் இல்லறம் இயற்றப் பல்பகல் கருணைசெய் குச்சகன் கண்டு மாதவம் புரிதர வேவட புலத்திற் போயினான்.</p>	<p>arulpurin dhidudhalum anbi naaniyaindh yooruvarum illaram iyatrap palpagal karunaisei kuchchagan kandu maadhavam purithara vevada pulaththir poyinaan.</p>
<p>போதலும் இருந்திடும் புனித வேதியன் மாதவ வலியினால் மாதின் நோன்பினால் மேதினி வியந்திட மிருகண் டென்னவோர் காதலன் உதித்தனன் கணிப்பில் காட்சியான்.</p>	<p>podhalum irundhidum punidha vediyan maadhava valiyinaal maadhin nonbinaal medhini viyandhida mirugan thennavor kaadhalan udhiththanan kanippil kaatchiyaan.</p>
<p>அப்புதல் வற்கியாண் டாறு சென்றுழி மெய்ப்பிர மச்செயல் விளங்கு பான்மையால் முப்புரி நூல்வினை முடித்துத் தாதைபோல் செப்பரு மாதவஞ் செய்யப் போயினான்.</p>	<p>appudhal varkiyaan daaru sendruzi meippira machseyal vilangu paanmaiyaal muppuri noolvinai mudiththuth thaadhaipol sepparu maadhavaj seiyap poiinaan.</p>
<p>ஊற்றமா மிருககண் டூயன் என்றிடும் ஆற்றன்மா முனிவரன் அகல வன்னவன் தோற்றமா கியசுதன் தொன்மை நாடியே போன்றினன் ஆதியிற் புரியுஞ் செய்கடன். 170</p>	<p>urtramaa mirugakan tooyan endridum aatranmaa munivaran agala vannavan thotramaa giyasudhan thonmai naadiye pondrinan aadhiyir puriyuj seikadan. 170</p>

சொற்கலை தெரிமருத் துவதி யென்றிடும் முற்கலன் மகள்தனை முறைவ ழாதுபின் நற்கலை யணிகலன் நல்கி நீக்கிய வற்கலை யுடையினான் வதுவை முற்றினான்.	sorkalai therimaruth thuvadhi yendridum murkalan magalthanai muraiva zaadhupin narkalai yanigalan nalgi neekkiya varkalai yudaiyinaan vadhuvai mutrinaan.
இருந்தனன் அநாமயம் என்னும் பேரொடும் பொருந்திய வனத்திடைப் புதல்வர் இன்றியே வருந்தினன் தமரொடும் மாது தன்னொடும் அருந்தன் காசியை அடைதல் மேயினான்.	irundhanan anaamayam ennum perodum porundhiya vanaththidaip pudhalvar indriye varundhinan thamarodum maadhu thannodum arundhan kaasiyai adaidhal meyinaan.
அடைந்ததோர் பொழுதினில் அமரர் யாவருங் கடைந்திடு திரைக்கட லளைய கங்கைநீர் குடைந்தனன் ஆடினன் குழுமி மாதவர் மிடைந்திடு மறுகிடை விரைவில் மேவினான்.	adandhadhor pozudhinil amaras yaavarung kadaindhidu thiraikkada lanaiya kangaineer kudaindhanan aadinan kuzumi maadhavar midaindhidu marugidai viraivil mevinaan.
பொன்றிரண் மாமதில் புடைய தாமணி கன்றிகை யென்பதோர் கடவுள் ஆலயஞ் சென்றனன் சூழ்ந்தனன் திங்கள் வேணியான் மன்றமர் திருவடி வணங்கிப் போற்றினான்.	pondriran maamadhil pudaiya thaamani kandrigai yenbadhor kadavul aalayaj sendranan soozndhanan thingal veniyaan mandramar thiruvadi vanangip potrinaan.
மெய்ப்படு மறையுணர் மிருகண் டென்பவன் அப்பெருங் கோயிலுக் கணித்தொர் பாங்கரில் செப்பறும் ஆகமத் தெளவு நாடியே மைப்பெருங் கண்டனை வழிபட் டானரோ.	meippadu maraiyunar mirugan denbavan apperung koyiluk kaniththor paangaril sepparum aagamath thelivu naadiye maipperung kandanai vazipat taanaro.
ஆதவம் பனிமழை அனிலத் தச்சுறாப் பாதவ மாமெனப் பரவ மாறினும் பேதைபங் குடையவெம் பிராணை உன்னியே மாதவம் புரிந்தனன் மதலை வேண்டியே.	aadhavam panimazai anilath thachchuraap paadhava maamenap parava maarinum pedhaipang kudaiyavem biraanai unniye maadhavam pirundhanan madhalai vendiye.
அருந்தவம் ஓரியாண் டாற்றத் தொல்லைநாட் பொருந்திய மூவெயில் பொடித்த புங்கவன் வரந்தனை உதவுவான் வந்து தோன்றலும் இருந்தவ முனிவரன் இறைஞ்சிப் போற்றினான்.	arundhavam oriyaan daartrath thollinaat porundhiya meeveyil podiththa pungavan varandhanai udhavuvaan vandhu thondralum irundhava munivaran irajchip potrinaan.
முந்துறு முனிவரன் முகத்தை நோக்கிநீ சிந்தையில் விழைந்ததென் செப்பு கென்றலும் மைந்தனை வேண்டினன் வரத்தை நல்கென எந்தையும் முறுவல்செய் தினைய கூறுவான்.	mundhuru munivaran mugatthai nokkinee sindhaiyil vizandhadhen seppu kendralum maindhanai vendinan varatthai nalgena endhaiyum muruvalsei dhinaiya kooruvaan.
வேறு	veru

<p>தீங்குறு குணமே மிக்குச் சிறிதுமெய் யுணர்வி லாமல் மூங்கையும் வெதிரு மாகி முடமுமாய் விழியும் இன்றி ஓங்கிய ஆண்டு நூறும் உறுபிணி யுழப்போ னாகி ஈங்கொரு புதல்வன் தன்னை யீதுமோ மாத வத்தோய்.</p>	<p>theenguru guname mikkuch siridhumei yunarvi laamal moongaiyum vedhiru maagi mudamumaai viziyum indri ongiya aandu noorum urupini yuzappo naagi eengoru pudhalvan thannai yeedhumo maadha vaththoi.</p>
<p>கோலமெய் வனப்பு மிக்குக் குறைவிலா வடிவ மெய்தி எலுறு பிணிகள் இன்றி எமக்குமன் புடையோ னாகிக் காலமெண் ணிரண்டே பெற்றுக் கலைபல பயின்று வல்ல பாலனைத் தருது மோநின் எண்ணமென் பகர்தி யென்றான்.</p>	<p>kolamei vanappu mikkuk kiraivilaa vadiya meidhi yeluru pinigal indri emakkuman pudaiyo naagik kaalamen nirande petruk kalaipala payindru valla paalanaith tharudhu monin ennamen pagarthi yendraan.</p>
<p>மாண்டகு தவத்தின் மேலாம் மறைமுனி அவற்றை யோரா ஆண்டவை குறுகி னாலும் அறிவுள னாகி யாக்கைக் கீண்டொரு தவறு மின்றி எம்பிரான் நின்பா லன்பு பூண்டதோர் புதல்வன் தானே வேண்டினன் புரிக வென்றான்.</p>	<p>maandagu thavaththin melaam maraimuni avatrai yoraa aandavai kurugi naalum arivula naagi yaakkaik keendoru thavaru mindri embiraan ninbaa lanbu poondador pudhalvan thaane vendinan piriga vendraan.</p>
<p>என்றிவை துணிவி னாலே இசைத்தலும் ஈசன் நிற்கு நன்றிகொள் குமரன் தன்னை நல்கின மென்று சொல்ல நின்றிட முனிவன் போற்றி நெஞ்சகம் மகிழ்ச்சி யெய்தி ஓன்றிய கேளி ரோடும் உறைந்தனன் உறையும் நாளில்.</p>	<p>endrivaith thunivi naale isaitthalum eesan nirku nandrikol kumaran thannai nalgina mendru solla nindrida munivan potri nenjagam magizchchi yeidhi ondriya keli rodum urainthanan uraiyum naalil.</p>

<p>பூதல இடும்பை நீங்கப் புரைதவிர் தருமம் ஓங்க மாதவ முனிவர் உய்ய வைதிக சைவம் வாழ ஆதிதன் னருளி னாலே அந்தகன் மாள அன்னான் காதலி உதரத் தாங்கோர் கருப்பம்வந் தடைந்த தன்றே.</p>	<p>poodhala idumbai neengap puraithavir tharumam onga maadhava munivar uiya vaidhiga saivam vaaza aadhithan naruli naale andhagan maala annaan kaadhali udharath thaangor karuppamvan dhadaindha dhandre.</p>
<p>அடைதலும் அதனை நோக்கி அறிதரு முனிவன் ஆண்டை விடையவன் அடியார் யார்க்கும் வேண்டிய வேண்டி யாங்கே நெடிதுபல் வளனும் ஈந்து நிறைதரு திங்க டோறுங் கடனியல் மரபு மாற்றிக் காசியின் மேவி னானே.</p>	<p>adaidhalum adhanai nokki aritharu munivan aandai vidaiyavan adiyaar yaarkkum vendiya vendi yaange nedidhupal valanum eendhu niraitharu thinga lorung kadaniyal marabu maarik kaasiyin mevi naane.</p>
<p>கறையுயிர்த் திலங்கு தந்தக் காய்சின அரவங் கவ்வக் குறையுயிர்ப் படிவத் திங்கள் அமிர்தினைக் கொடுத்திட் டாங்கு மறையுயிர்த் தருளுஞ் செவ்வாய் மதலையை வயாவின் மாழ்கிப் பொறையுயிர்த் தருளில் தந்தாள் பொறைதரு திருவைப் போல்வாள்.</p>	<p>karaiyuyirth thilangu thandhak kaaisina aravang kavvak kuraiyuyirp padivath thingal amirdhinaik duduththit taangu maraiyuyirth tharuluj sevvaai madhalaiyai vayaavin maazgip poraiyuyirth tharulil thandhaal poraitharu thiruvaip polvaal.</p>
<p>மீனமும் முடிந்த நாளு மேவுற மிதுனஞ் செல்ல ஊனமில் வெளடீளி தானும் ஒன்பொனும் உச்ச மாகுந் தானமுற் றினிது மேவத் தபனனே முதலா வுள்ள ஏனையர் முனிவர் நாகர் இத்தொறும் இருப்ப மன்னோ.</p>	<p>meenamum mudindha naalu mevura midhunaj sella oonamil velali tha anum onbonum uchcha maagundh thaanamur trinidhu mevath thabanane mudhalaa vulla yenaiyar munivar naagar indhorum iruppa manno.</p>

<p>நண்ணினன் புவியின் மைந்தன் நவமணிக் குலமும் பொன்னுஞ் சுண்ணமும் மலருந் தாதுந் தூயமென் கலவைச் சாந்தும் தண்ணுறு நானச் சேறுந் தலைத்தலைக் கொண்ட தாவில் விண்ணவர் மண்ணு ளோர்கள் வியப்புற வீசி ஆர்த்தார்.</p>	<p>nanninan puviyin maindhan navamanik kulamum ponnuj sunnamum malarun thaadhun thooyamen kalavaich saandhum thannuru naanach serun thalaitthalaik konda thaavil vinnavar mannu lorgal viyappura veesi aarththaar.</p>
<p>தேவதுந் துபிகள் ஆர்த்த செய்தவை யோம்பி மாற்றும் மூவர்கள் அன்றி ஏனோர் முறைமுறை ஆசி செய்தார் யாவதென் றுணர்தல் தேற்றா திந்நகர் அன்றி நேமி காவல்செய் உலகம் யாவுங் களிமயக் குற்ற வன்றே.</p>	<p>thevadhun thubigal aarththa seidhavai yombi meetrum moovargal andri yenor muraimurai aasi seidhaar yaavadhen drunardhal thetraa thinnagar andri nemi kaavalsei ulagam yaavung kalimayak kutra vandre.</p>
<p>தந்தையும் அதனைக் கேளாத் தடம்புனற் கங்கை மூழ்கி அந்தணர் முதலோர்க் கெல்லாம் ஆடகம் பலவும் நல்கி முந்துறு கடன்கள் ஆற்ற முளரிமேல் முனிவன் மேவி மைந்தனுக் குரிய நாமம் மார்க்கண்டன் என்று செய்தான்.</p>	<p>thandhaiyum adhanaik kelaath thadambunar gangai moozgi andhanar mudhalork kellaam aadagam palavum nalgi mundhuru kadangal aatra mularimel munivan mevi maindhanuk kuriya naamam maarkkandan endru seidhaan.</p>
<p>மறுப்படாத் திங்கள் போல வளர்தலும் மதியந் தோறும் உறுப்படை உபநிட் டானம் ஓதனம் பிறவும் முற்ற நெறிப்படு மோரி யாண்டின் நெடுஞ்சிகை வினையும் ஆற்றிச் சிறப்புடை இரண்டாம் ஆண்டிற் செவிநெறி புரித லுற்றான். 190</p>	<p>maruppadaath thingal pola valardhalum madhiyan dhorum urupadai ubanit taanam odhanam piravum mutra nerippadu mori yaandin nedujsigai vinaiyum aatrich sirappudai irandaam aandir sevineri puridha lutraan. 190</p>

<p>ஏதமில் ஐந்தின் முந்நூல் இலக்கண விதியுஞ் செய்தே ஒதிடுங் கலைக ளெல்லாம் உள்ளூற வுணர்த்துங் காலை வேதமும் பிறவுங் கொண்ட வியன்பொருள் தெரிந்து மேலாம் ஆதியே சிவனென் றெண்ணி அவனடி அரணென் றுற்றான்.</p>	<p>yedhamil aindhin munnool ilakkana vidhiyuj seidhe oodhidung kalaiga lellaam ullura unarththung kaalai vedhamum piravung konda viyanporul therindhu melaam aadiye sivanen drenni avanadi aranen drutraan.</p>
<p>அரனைமுன் இறைஞ்சி யன்னான் அன்பரைத் தாழ்ந்து தங்கள் குரவனை வணக்கஞ் செய்து கோதறு முனிவர் தம்மைப் பரவியே பயந்த மேலோர் பாதபங் கயங்கள் சூடிப் பிரமமாம் ஒழுக்கம் நாளும் பேணினன் பிறப்பு நீப்போன்.</p>	<p>aranaimun irainji yannaan anbaraitth thaazndhu thangal kuravanai vanakkaj seidhu kodharu munivar thammaip paraviye bayandha melor paadhapang kayangal soodip piramamaam ozukkam naalum peninan pirappu neeppon.</p>
<p>இந்தவா றியலுங் காலை எண்ணிரண் டான யாண்டும் வந்ததால் அதனை நோக்கி மைந்தனை நோக்கி வாளா தந்தையும் பயந்த தாயுந் தனித்தனி இருந்து சால வெந்துயர்க் கடலின் மூழ்கி விம்மலுற் றிரங்கி நைந்தார்.</p>	<p>indhavaa riyalung kaalai enniran daana yaandum vandhadhaal adhanai nokki maindhanai nokki vaalaa thandhaiyum bayandha thaayun thaniththani irundhu saala vendhuyark kadalim moozgi vimmalur trirangi naindhaar.</p>
<p>ஆங்கது மதலை காணா அடியினை வணங்கி அன்னோர் பாங்குற அணுகி நீவிர் பருவரல் உறுகின் றீரால் ஈங்கிது வென்னே என்னும் யாதுமொன் றறிதல் தேற்றேன் நீங்குமின் அவலம் நும்பால் எய்திய நிகழ்த்து மென்றான்.</p>	<p>aangadhu madhalai kaanaa adiyinai vanangi annor paangura anugi neevir paruvaryl urugin dreeraal eengidhu venne ennum yaadhumon draridhal thetren neengumin avalam numpaal eidhiya nigazndhu mendraan.</p>

<p>கூறிய மொழியுட் கொண்டு குமரநீ யிருக்க நம்பால் வேறொரு துயர மெய்தி மெலிவதும் உண்டோ மேனாள் ஏறுடை அமல மூர்த்தி யாண்டுநின் தனக்கீ ரைந்தும் ஆறுமென் றளித்தான் அந்நாள் அடைதலின் அவலஞ் செய்தேம்.</p>	<p>kooriya moziyut konu kumaranee yirukka nambaal veroru thuyara meidhi melivadhun undo menaal yerudai amala moorththi yaandunin thanakkee raindhun aarumen draliththaan annaal adaidhalin avalaj seidhem.</p>
<p>என்றுரை செய்த தாதை இடருறு முகத்தை நோக்கி ஒன்றுநீர் இரங்கல் வேண்டாம் உயிர்க்குயி ராகி யென்றும் நின்றிடும் அரனை யேத்தி அருச்சனை நிரப்பிக் கூற்றின் வன்றிறல் கடந்து நும்பால் வல்லைவந் தடைவன் மன்னோ.</p>	<p>endrurai seidha thaadhai idaruru mugaththai nokki ondruneer irangal vendaam uyirkkuyi raagi yendrum nindridum aranai yeththi aruchchanai nirappik kootrin vandriral kadandhu numbaal vallaivan dhadaivan manno.</p>
<p>இருத்திரால் ஈண்டே என்னா ஏதுக்கள் பலவுஞ் செப்பிக் கருத்துற நெடிது தேற்றிக் காண்முறை வணங்கி நிற்பத் திருத்தகு குமரற் புல்லிச் சென்னியும் மோந்து முன்னர் வருத்தமும் நீங்கிச் சிந்தை மகிழ்ந்தனர் பயந்த மேலோர்.</p>	<p>iruththiraal eende ennaa yedhukkal palavuj seppik karuththura nedidhu thetrik kaanmurai vanangi nirpath thiruththagu kumarar pullich senniyum mondhu munnar varuththamum neengich sindhai magizndhanar bayandha melor.</p>
<p>இருமுது குரவர் தத்தம் ஏவலின் ஈசன் என்னும் ஒருவன தருளும் அன்பு முடனுறு துணையாய்ச் செல்லப் பொருவரு மகிழ்ச்சி பொங்கப் பொள்ளெனப் பெயர்ந்து போகித் திருமணி கன்றி கைப்பேர்ச் செம்பொன்ஆ லயத்திற் புக்கான்.</p>	<p>irumudhu kuravar thaththam yevalin eesan ennum oruvana dharulum anbu mudanuru unaiaaichsellap pouvaumagizchchi pongap pollenap peyarndhu pogith thirumani kandri kaipperch embonaa layaththir pukkaan.</p>

<p>என்புநெக் குருகக் கண்ணீர் இழிதர வலஞ்செய் தீசன் முன்புற வணக்கஞ் செய்து முடிமிசை யடிகள் சூடித் தென்புலத் தொருசா ரெய்திச் சிவனுருச் செய்து பன்னாள் அன்புடன் அருச்சித் தேத்தி அருந்தவம் இயற்றி யிட்டான்.</p>	<p>enbunekm kurugk kanneer izithara valajsi dheesan munbur vanakkaj seidhu mudimisai yadigal soodith thenpulath thorusa reidhich sivanuruch seidhu pannaal anbudan aruchchth thetthi arundhavam iyatri yittan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>ஈசனும் அவ்வழி யெய்தி நற்றவம் பூசனை அதனொடு புரிதி யாலது மாசில தாதலின் மகிழ்ந்து நீயினிப் பேசுக வேண்டிய பெறுதற் கென்னவே. 200</p>	<p>Eesanum avvazi yeidhi natravam poosanai adhanodu puridhi yaaladhu maasila thaadhalin magizndhu neeyinip pesuga vendiya perudhar kennave. 200</p>
<p>ஐயனே அமலனே அனைத்து மாகிய மெய்யனே பரமனே விமல நேயமுற் கையனே கையனேன் காலன் கையுறா துய்யநேர் வந்துநீ உதவென் றோதலும்.</p>	<p>aiyane amalane anaitthtu maagiya meiyane paramane vimala neyazar kaiyane kaiyanen kaalan kaiyuraa thuiyaner vandhune vudhaven drodhalum.</p>
<p>அஞ்சலை அஞ்சலை அந்த கற்கெனாச் செஞ்சரண் இரண்டையுஞ் சென்னி சேர்த்தலும் உஞ்சனன் இனியென ஓத வொல்லையில் நஞ்சணி மிடற்றினான் மறைந்து நண்ணினான்.</p>	<p>anjalai anjalai andha kargenaach senjaran irandaiyuj senni serththalum unjanan iniyena odha vollaiyil nenjani midartrinaan maraindhu nanninaan.</p>
<p>நண்ணிய பின்னரே நவையின் மைந்தனுக் கெண்ணிரண் டாண்டெனும் எல்லை செல்லலும் விண்ணிவைட முகிலென விசைகொண் டொல்லையில் துண்ணென வோர்யம தூதன் தோன்றினான்.</p>	<p>nanniya pinnare navaiyin maindhanuk kenniran daandenum ellai sellalum vinnivaida mugilena visaikon dollaiyil thunnena voryama thoodhan thondrinaan.</p>
<p>பண்டுமுப் புரமெரி படுத்த புங்கவன் புண்டரீ கப்பதம் பரவும் பூசனை கண்டனன் வெருவிமார்க் கண்டன் தன்னையான் அண்டுவ தரிதென அகன்று போயினான்.</p>	<p>pandumup purameri paduththa pungavan pundaree kappadham paravum poosanai kandan veruvimaark kandan thannaiyaan anduva tharidhena agandru poiinaan.</p>

<p>தீயெழ நோக்கியே சென்றி டாதுசேண் போயதோர் வல்லியம் போலுந் தன்மையான் வேயென வந்துபின் மீண்டு தென்புல நாயகன் அடிதொழா நவிறல் மேயினான்.</p>	<p>theeyeza nokkiye sendri daadhusen poyadhor valliyam polundh thanmaiyaan veyena vandhupin meendu thenpula naayagan adithozaa naviral meyaan.</p>
<p>இந்திரன் புகழ்தரும் இறைவ கேட்டியால் அந்தியின் நிறமுடை அண்ணல் பாலுறு சிந்தையன் அவனடி சேருஞ் சென்னியோன் சந்தத மவன்புகழ் சாற்றும் நோன்மையோன்.</p>	<p>indhiran pugaztharum irava kettiyaal andhiyin niramudai annal paaluru sindhayan avanadi seruj senniyon sandhadha mavanpugaz saatrum nonmaiyan.</p>
<p>ஈசன தருச்சனை இயற்று கின்றனன் ஆசறு மனத்தினன் அறிவன் அந்தணன் காசியின் இடத்தன்மார்க் கண்ட னாமெனப் பேசிய சிறப்புடைப் பெயர்பெற் றோங்குவான்.</p>	<p>eesana tharuchchanai iyatru gindranan aasaru manaththinan arivan andhanan kaasiyin idaththanmaark kanda naamenap pesiya sirappudaip peyarper tronguvaan.</p>
<p>அன்னதோர் பாலனை அணுக அஞ்சினன் முன்னரும் ஏகலன் முக்கண் எம்பிரான் தன்னுழை இருந்தனன் தண்டக நாயக உன்னுதி இதுவென உணரக் கூறினான்.</p>	<p>annadhor paalanai anuga anjinan munnarum yegalan mukkan embiraan thannuzai irundhanan thandaga naayaga unnudhi idhuvena unarak koorinaan.</p>
<p>கூறிய அளவையிற் கூற்றன் துப்பினை ஆறிய செந்தழற் கருத்தி னாலெனச் சீறினன் உயிர்த்தனன் சிறுவன் ஆங்கவன் ஈறில னாகிய இறைவ னோவென்றான்.</p>	<p>kooriya alavaiyir kootran thuppinai aariya sendhazar karuththi naalenach seerinan uyirththanan siruvan aangavan eerila naagiya irava novendraan.</p>
<p>தருதியென் கணகரை யென்று தண்டகன் உரைசெய நின்றதோர் ஒற்றன் ஓடியே வருதிர்நும் மழைத்தனன் மன்னன் என்றிடக் கரணர்கள் வந்தனர் கழல்வ ணங்கினார்.</p>	<p>tharudhiyen kanagarai yendru thanadagan uraiseya nindradhor otran odiye varudhirnum mazaitthanan mannan endridak karanargal vandhanar kazalva nanginaar.</p>
<p>இறையவன் அவ்வழி எவருங் காணொணா அறைகழல் அண்ணலை யருச்சித் தேத்திய மறுவறு காட்சியான் மார்க்கண் டப்பெயர்ச் சிறுவனுக் கிறுவரை செப்பு மென்னவே.</p>	<p>iraiyavan avvazi evarung kaanonaa araikazal annalai yaruchchith theththiya maruvaru kaatchiyaan maarkkan dappeyarch siruvanuk kiruvarai seppu mennave.</p>
<p>சித்திர குத்தரென் றுரைக்குஞ் சீரியோர் ஒத்திடும் இயற்கையர் உணர்வின் மேலையோர் கைத்தல மிருந்ததங் கணக்கு நோக்கியே இத்திறங் கேளென இசைத்தல் மேயினார்.</p>	<p>siththira kuththaren ruraikkuj seeriyor oththidum iyarkaiyar unarvin melaiyor kaiththala mirundhadhang kanakku nokkiye iththirang kelena isaiththal meyaanar.</p>

கண்ணுதல் இறையவன் கருதி மேலைநாள் எண்ணிரண் டாண்டென இறுதி கூறினான் அண்ணலே சென்றதால் அதுவும் ஆங்கவன் பண்ணிய பூசனை அறத்தின் பாலதே.	kannudhal iraiyavan karudhi melainaal enniran daandena irudhi koorinaan annale sendradhaal adhuvum aangavan panniya poosanai ariththin paaladhe.
முதிர்ந்தரு தவமுடை முனிவ ராயினும் பொதுவறு திருவொடு பொலிவ ராயினும் மதியின ராயினும் வலிய ராயினும் விதியினை யாவரே வெல்லும் நீர்மையார்.	mudhirtharu thavamudai muniva raayinum podhuvaru thiruvodu poliva raayinum madhiyina raayinum valiya raayinum vidhiyinai yaavare vellum neermaiyaar.
ஆதலின் அமருல கடைவ தாயினன் பேதுறு நிரயமும் பிழைத்து நீங்கினான் ஈதவன் நிலைமையென் றிருவ ருஞ்சொல மேதகு தண்டகன் வெகுட்சி எய்தினான்.	aadhalin amarula kadaiva dhaayinan pedhuru nirayamum pizaiththu neenginaan eedhavan nilaimaiyen riruva rajsola medhagu thandagan vegutchi eidhinaan.
அந்தகன் அத்துணை யமைச்ச னாகிய வெந்திறற் காலனை விளித்துக் காசியில் அந்தணன் ஒருமன் அவன தாவியைத் தந்திடு கென்றலுந் தரணி எய்தினான்.	andhagan aththunai yamaichcha naagiya vendhirar kaalanai viliththuk kaasiyil andhanan oruman avana dhaaviyaith thandhidu kendralun tharani eidhinaan.
மற்றவன் காசியில் வந்து மாசிலா நற்றவன் இருந்துழி நணுகி நான்மறைக் கொற்றவன் பூசையுங் குறிப்பும் நோக்கியே எற்றிவன் வரவதென் றெண்ணி யேங்கினான்.	matravan kaasiyil vandhu maasilaa natravan irundhuzi nanugi naanmaraik kotravan poosaiyung kurippum nokkiye etrivan varavadhen drenni yenginaan.
விழியிடைத் தெரிவுற மேவி மைந்தனைத் தொழுதனன் யாரைநீ சொல்லு கென்றலும் முழுதுல குயிரெலா முடிக்கும் ஆணையான் கழலினை யடிமைசெய் கின்ற காலன்யான்.	viziyidaith therivura mevi maindhanai thozudhanan yaarainee sollu gendralum muzudhula kuyirelaa mudikkum aanaiyaan kazalinai yadimaisei gindra kaalanyaan.
போந்ததிங் கெவனெனப் புகலு வீரனின் ஆய்ந்தது மொழிகுவன் ஆதி நாயகன் ஈந்திடு காலமெண் ணிரண்டு நென்னலே தேய்ந்தது தென்புலஞ் சேர்தல் வேண்டுநீர்.	pondhadhing gevanenap pugalu veeren in aaindhadhu moziguvan aadhi naayagan eendhidu kaalamen nirandu nennale dheindhadhu thenpulaj serdhal venduneer.
வேறு	veru
தடுக்குந் தன்மைய தன்றிது சதுர்முகத் தவற்கும் அடுக்குந் தன்மையே புதுவது புகுந்ததோ அன்றே கொடுக்குந் தன்மைபோற் காத்திடுந் தன்மைபோற் கூற்றன்	thadukkun thjanmaiya thandridhu sadhurmugath thavarkum adukkundh thanmaiye pudhuvadhu pugundhadho andre kodukkundh thanmaipor kaaththidun

<p>படுக்குந் தன்மையுங் கறைமிடற் றிறையருட் பணியே.</p>	<p>thanmaipor kootran padukkun thanmaiung karaimidar triraiyarut paniye.</p>
<p>ஆத லால்உமை விளித்தனன் அன்றியும் அமலன் பாத மாமலர் அருச்சனை புரிவது பலரும் ஓத வேமன மகிழ்ந்துமைக் காணிய வுன்னிக் காத லாகியே நின்றனன் தென்றிசைக் கடவுள்.</p>	<p>aadha laalumi viliththan andrium amalan paadha maamar aruchchanai purivadhu palarum oodha vemana magizndhumaik kaaniya vunnik kaadha laagiye nindranan thendrisaik kadavul.</p>
<p>அடுத லோம்பிய செய்கையன் என்பதால் அவனைக் கொடியன் என்பரால் அறிவிலார் செய்வினை குறித்து முடிவில் ஆருயிர் எவற்றிற்கும் முறைபுரிந் திடலால் நடுவன் என்கின்ற தவன்பெயர் உலகெலாம் நவிலும்.</p>	<p>adudha lombiya seigaiyan enbadhaal avanaik kodiyan enbaraal arivilaar seivinai kuriththu mudivil aaruyir evartrikum muraipurin dhidalaal naduvan engindra dhavanpeyar ulagelaam navilum.</p>
<p>சிந்தை மீதீனில் யாவதும் எண்ணலீர் தென்பால் அந்த கன்புரம் அடைதிரேல் அவனெதிர் அணுகி வந்து கைதொழு தேத்தியே நயமொழி வழங்கி இந்தி ரன்பதம் நல்குவன் வருதிரென் றிசைத்தான்.</p>	<p>sindhai meedhinil yaavadhum ennaleer dhenpaal andha kanpuram adaidhirel avanedhir anugi vandhu kaithozu theththiye nayamozi vazangi indhi ranpadham nalguvan arudhiren drisaiithaan.</p>
<p>மாற்ற மிங்கிது கேட்டலும் மதிமுடி அரனைப் போற்று மன்பர்கள் இந்திரன் உலகினும் போகார் கூற்று வன்றன துலகினும் நும்மொடு குறுகார் ஏற்ற மாகிய சிவபதம் அடைந்தினி திருப்பார்.</p>	<p>maatira mingidhu kettalum madhimudi aranaip potru manbargal indhiran ulaginum pogaar kootru vandrana thulaginum nummodu kurugaar yetra maagiya sivapadham adaindhini dhiruppaar.</p>
<p>நாத னார்தம தடியவர்க் கடியவன் நானும் ஆத லாந்நும தந்தகன் புரந்தனக் கணுகேன் வேதன் மாலமர் பதங்களும் வெகலன் விரைவில் போதி போதியென் றுரைத்தலும் நன்றெனப் போனான்.</p>	<p>naadha naarthama dhadiyavark kadiyavan naanum aadha laannuma thandhagan purandhanak kanugen vedhan maamar padhangalum vegalan viraivil podhi podhiyen druraithtalum nandrenap</p>

	ponaan.
போன காலனும் மறலியை வணங்கியே புகுந்த பான்மை யாவையும் உரைத்தலும் உளம்பதை பதைப்ப மேனி மார்பகம் வியர்ப்புற விழிகனல் பொழியக் கூனல் வார்புரு வக்கடை நிமிர்ந்திடக் கொதித்தான்.	pona kaalanum maraliyai vanangiye pugundha paanmai yaavaiyum uraiththalam ulambadhai padhaippa meni maabagam viyarppura viziganal poziyak koonal vaarpuru vakkadai nimirndhidak kothithhaan.
அழைத்திர் மேதியை யென்னலும் போந்ததால் அதன்மேல் புழைக்கை மால்கரி யாமென வெரிநிடைப் புகுந்து நிழற்று கின்றதோர் கவிகையுந் துவசமும் நிவப்ப வழுத்தி வீரர்கள் சுற்றிட அந்தகன் வந்தான்.	aziththir medhiyai yennalum pondhadhaal adhanmel puzaikkai maalkari yaamena verinidaip pugundhu nizatru gindrador kavigaiyun dhuvasamum nivappa vazuththi veerargal sutrida andhagan vandhaan.
போந்து காசியின் முனிமகன் இருந்துழிப் போகிச் சேந்த குஞ்சியும் முகில்புரை மேனியுஞ் சினத்திற் காந்து கண்களும் பிடித்ததோர் பாசமுங் கரத்தில் எந்து தண்டமுஞ் சூலமு மாகியே எதிர்ந்தான்.	pondhu kaasiyin munimagan irundhuzip pogich sendha kunjium mugilpurai meniyuj sinaththir kaandhu kangalum pidiththador paasamung karaththil yendhu thandamuj soolamu maagiye edhirndhaan.
வேறு	veru
வந்து தோன்றலும் மார்க்கண்ட னென்பவன் அந்த கன்வந் தணுகின னாமெனச் சிந்தை செய்தவன் செய்கையை நோக்கியே எந்தை யாரடி யேத்தி இறைஞ்சினான்.	vandhu thondralum maarkkanda nenbavan andha kanvan dhanugina naamenach sindhai seidhavan seigaiyai nokkiye endhai yaaradi yeththi iraijinaan.
அன்ன வேலையில் அந்தகன் மைந்தநீ என்றி னைந்தனை யாவ தியற்றினை முன்னை யூழின் முறைமையும் முக்கணான் சொன்ன வாறுந் துடைத்திட லாகுமோ. 230	anna velaiyil andhagan maindhanee enni naindhavanai yaava dhiyartrinai munnai yoozin muraimaiyum mukkanaan sonna vaarun thudaitthida laagumo. 230
சிறிதும் ஊழ்வினைத் திண்மையுந் தேர்கிலாய் உறுதி யொன்றும் உணர்கிலை போலுமால் இறுதி யேபிறப் பென்றிவை யாவரும் பெறுவர் அன்னது பேசுதல் வேண்டுமோ.	siridhum oozvinaith thinmaiyn dhergilaa urudhi yondrum unargilai polumaal irudhi yepirap pendrivai yaavarum peruvar annadhu pesudhal vendumo.

<p>பீடு சாலும் பெருந்தவர்க் காயினுங் கூடு றாவிது கூடுமென் றுன்னியே நாடி யின்னணம் நண்ணுதல் கற்றுணர் ஆட வர்க்கும் இயற்கைய தாகுமோ.</p>	<p>peedu saalum perundhavark kaayinung koodu raavidhu koodumen drunniye naadiu yinnanam nannudhal katrunar aada varkkum iyarkaiya dhaagumo.</p>
<p>ஈச னார்தம் இணையடி மீமிசை நேச செஞ்சினை நித்தலும் நீபுரி பூசை வெம்பவம் போக்குவ தன்றியான் வீசு பாசம் விலக்கவும் வல்லதோ.</p>	<p>eesa naartham inaiyadi meemisai nesa sejchinai niththalum neepuri poosai vembavam pokkuva dhandriyaan veesu paasam vilakkavum valladho.</p>
<p>சிந்து வின்கட் செறிமணல் எண்ணினும் உந்து வானத் துடுவினை எண்ணினும் அந்த மின்றியென் ஆணையின் மாண்டிடும் இந்தி ரன்றனை எண்ணிட லாகுமோ.</p>	<p>sindhu vinkat serimanal enninum undhu vaanath thuduvinae enninum andha mindriyen aanaiyin maandudum indhi randanai ennida laagumo.</p>
<p>இற்ற வானவர் தம்மையும் என்னின்நீ றுற்ற தானவ ராகியுள் ளோரையும் முற்ற ஓதில் முடிவில தாதலால் மற்றை யோரை வகுத்திடல் வேண்டுகோ.</p>	<p>itra vaanavar thammaiyum enninee rutra dhaanava raagiyul loraiyum mutra odhil mudivila dhaadhalaal matrai yorai vaguththidal vendumo.</p>
<p>கனக்கு முண்டகக் காமரு கண்ணினான் தனக்கு முண்டு சதுர்முகற் குண்டுமற் றெனக்கு முண்டு பிறப்பிறப் பென்றிடின் உனக்கு முண்டென றுரைத்திடல் வேண்டுகோ.</p>	<p>kanakku mundagak kaamaru kanninaan thanakku mundu sadhurmugar kundumar trenakku mundu pirappurap pendridin unakku mundena uraiththidal vendumo.</p>
<p>வாச மாமல ரிட்டு வழிபட ஈச னார்முன் எனக்கருள் செய்தன ஆசி லாவிவ் வரசியல் ஏந்திய பாச சூலம் படைமழுத் தண்டமே.</p>	<p>vaasa maamala rittu vazipada eesa naarmun enakkarul seidhana aasi laaviv varasiyal endhiya paasa soolam padaiauth thandame.</p>
<p>தேவர் காப்பினுஞ் செய்தளித் தீறுசெய் மூவர் காப்பினும் மொய்ம்பின ராயினோர் ஏவர் காப்பினுங் காத்திட இன்றுநின் ஆவி கொண்டன்றி மீண்டும் அகல்வனோ.</p>	<p>dhevr kaappinuj sedhalith theerusei moovar kaappinum moimbi raayinor yevar kaappinung kaaththida indrunin aavi kondandri meendum agalvano.</p>
<p>துன்ப மென்பது கொள்ளலை சூலிதன் அன்ப ராயினும் அந்தம்வந் தெய்திடில் தென்பு லந்தனிற் சேர்த்துவன் திண்ணமே என்பின் நீயினி யேகென் றியம்பலும்.</p>	<p>thunba menbadhu kollalai soolithan anba raayinum andhamvan dheidhidil thenbu landhanir serththuvan thinname enbin neeyini yegen driyambalum.</p>

மைந்தன் ஆங்கது கேட்டு மறலிகேள் எந்தை யாரடி யார்தமக் கில்லையால் அந்தம் என்பதுண் டாயினும் நின்முரம் வந்தி டார்வெளடீளி மால்வரை ஏசுவார்.	maindhan aangadhu kettu maralikel endhai yaaradi yaarthamak killaiyaal andham enbadhun daayinum ninpuram vandhi daarvelali maalvarai yeguvaar.
அனையர் தன்மை அறைகுவன் ஆங்கவர் புனித மாதவ ராயினும் பொற்புடை மனையின் வாழ்க்கையின் மல்கின ராயினும் வினையின் நீங்கிய வீட்டின்பம் எய்துவார்.	anaiyar thanmai araiguvar aangavar punidha maadhava raayinum porpudai manaiyin vaazkkaiyin malgina raayinum vinaiyin neengiya veettinbam eidhuvaar.
ஏதந் தீர்கூடர் தன்னையும் எண்ணும்ஐம் பூதந் தன்னையும் போதிகன் தன்னையும் பேதஞ் செய்வர் பிறப்பொழித் தோரவர் பாதஞ் சேர்தல் பரபதஞ் சேர்வதே.	yedhan dheersudar thannaiyum ennumaim poodhan dhannaiyum podhigan thannaiyum pedhaj seivar pirappozith thoravar paadhaj serdhal parapadhaj servadhe.
உன்னை எண்ணலர் உம்பரை எண்ணலர் மன்னை எண்ணலர் மாமலர்ப் பண்ணவன் தன்னை எண்ணலர் தண்டுள வோனையும் பின்னை எண்ணலர் பிஞ்ஞுகன் அன்பினோர்.	unnai ennalar umbarai ennalar mannai ennalar maamarlp pannavan thannai ennalar thandula vonaiyum pinnai ennalar pijjagan anbinor.
நாதன் தன்னையும் நாதன தம்புயப் பாதஞ் சேர்ந்து பரவினர் தம்மையும் பேதஞ் செய்வது பேதைமை நீரென வேதங் கூறும் விழுப்பொருள் பொய்க்குமோ.	naadhan thannaiyum naadhana thambuyap paadhaj serndhu paravinar thammaiyum pedhaj seivadhuh pedhaimai neerena vedhan koorum vizupporul poikkumo.
செம்மை யாகிய சிந்தையர் சீரியோர் வெம்மை என்பதை வீட்டி விளங்கினோர் தம்மை யுந்துறந் தேதலை நின்றவர் இம்மை தன்னினும் இன்பத்தை வேவுவார்.	semmai yaagiya sindhaiyar seeriyor vemmai enbadhai veetti vilanginor thammai yundhuran dhedhalai nindravar immai thanninum inbaththai vevuvaar.
இன்மை யாவதி யாண்டுமில் லாதவர் நன்மை என்ப தியல்பென நண்ணினோர் புன்மை யான பொருள்விரும் பார்அவர் தன்மை யாவரே சாற்றவல் லார்களே.	inmai yaavadhi yaandumil laadhavar nanmai enba dhiyalbena nanninor punmai yaana porulvirum paaravar thanmai yaavare saatraval laargale.
வேறு	veru

<p>அன்னார் தன்மை தேர்கிலை வையத் தவர்போல உன்னா நின்றாய் ஆங்கவர் தம்பா லுறுகின்ற என்னா விக்குந் தீங்கு நினைத்தாய் இவையெல்லாம் உன்னா விக்கும் இத்தலை மைக்கும் ஒழிவன்றோ.</p>	<p>annaar thanmai thergilai vaiyath thavarpola unnaa nindraai aangavar thambaa lurugindra ennaa vikkun theengu ninaitthaa ivaiyellaam unnaa vikkum ithalai maikkum ozivandro.</p>
<p>தீதா கின்ற வாசகம் என்றன் செவிகேட்க ஓதா நின்றாய் மேல்வரும் ஊற்ற முணர்கில்லாய் பேதாய் பேதாய் நீயிவண் நிற்கப் பெறுவாயோ போதாய் போதாய் என்றுரை செய்தான் புகரில்லான்.</p>	<p>theedhaa gindra vaasagam endran seviketka odhaa nindraai melvarum utra munargillaai pedhaai pedhaai neeyivan nirkap peruvaayo podhaai podhaai endrurai seidhaan pugarillaan.</p>
<p>கேட்டான் மைந்தன் கூறிய மாற்றங் கிளர்செந்தீ ஊட்டா நின்ற கண்ணினன் யானச் சுறுமாற்றல் காட்டா நின்றாய் நம்முயிர் கூற்றன் கைக்கொள்ள மாட்டான் என்றே எண்ணினை கொல்லோ வலியில்லாய்.</p>	<p>kettaan maindhan kooriya maartrang kiloarsendhee uutaa nindra kanninan yaanach surumaatraal kaattaa nindraai nammuyir kootran kaikkolla maattaa endre enninai kollo valiyillaai.</p>
<p>என்றான் வானத் தேறென ஆர்த்தான் இவன்றேரே நின்றால் வாரான் என்று நினைந்தே நெடுநீலக் குன்றா மென்னப் பாலகன் முன்னங் கொலைவேலான் சென்றான் பாசம் வீசுவ தற்குச் சிந்தித்தான். 250</p>	<p>endraan vaanath therena aarththaan ivannere nindraal vaaraan endru ninaindhe neduneelak kundraa mennap paalagan munnang kolaivelaan sendraan paasam veesuva dharkuch sindhiththaan. 250</p>
<p>எறிந்தான் பாசம் ஈர்த்திடல் உற்றான் இதுபோழ்தில் அறிந்தான் தானும் ஈசனை ஏத்தி அடிநீழற் பிறிந்தான் அல்லன் மற்றினி இந்தப் பெருமைந்தன் மறிந்தான் அன்றோ என்றிமை யோரும் மருளுற்றார்.</p>	<p>erindhaan paasam eerththidal utraan idhu pozdhil arindhaan tha anum eesanai yeththi adineezar pirindhaan allan matrini indhap perumaindhan marindhaan andro endrimai yorum marulurtraar.</p>

<p>ஈர்க்கும் பாசங் கந்தர முற்றும் இடரில்லா மார்க்கண் டன்முன் தோன்றினன் நின்பால் வருதுன்பந் தீர்க்கின் றாம்நீ அஞ்சலை என்றே திரையாழிக் கார்க்கண் டத்துக் கண்ணுதல் ஐயன் கழறுற்றான்.</p>	<p>eerkkum paasang kandhara mutrum idarillaa maarkkan danmun thondrinan ninpaal arudhunbandh neerkin draamnee anjalai endre thiraiyaazik kaarkkan daththuk kannudhal aiyan kazarutraan.</p>
<p>மதத்தான் மிக்கான் மற்றிவன் மைந்தன் உயிர்வாங்கப் பதைத்தான் என்னா உன்னிவெ குண்டான் பதிமுன்றுஞ் சிதைத்தான் வாமச் சேவடி தன்னால் சிறிதுந்தி உதைத்தான் கூற்றன் விண்முகில் போல்மண் ணுறவீழ்ந்தான்.</p>	<p>madhaththaan mikkaan matrivan maindhan uyirvaangap padhaththaan ennaa unnive gundaan padhimoondrunj sidhaththaan vaamach sevadi thannaal siridhundhi udhaththaan kootran vinmugil polman nuraveezndhaan.</p>
<p>வீழுங் காலத் தம்புய னாதி விண்ணோர்கள் வாழுந் தன்மைத் தெவ்வுல கென்னா மறுகுற்றார் சூழும் வேலை ஆர்த்தில தண்டத் தொகையெல்லாங் கீழும் மேலும் நெக்கன பாருங் கிழிந்தன்றே.</p>	<p>veezung kaalath thambuya naadhi vinnorgal vaazun thanmaith thevvula gennaa marukutraar soozum velai aarththila thaaandattth thogaiyellaang keezum melum nekkana paarung kizindhandre.</p>
<p>பாங்காய் நின்ற தானையும் ஊரும் பகடுந்தான் எங்கா நின்றே பார்மிசை வீழா இறவுற்ற தீங்காய் நின்ற செய்னி யாளர் சிதைவாகிப் போங்கா லத்திற் சேர்ந்தவர் தாமும் போகாரோ.</p>	<p>paangaai nindra thaanaiyum oorum pagadundhaan yengaa nindre paarmisai veezaa iravutra theengaa nindra seini yaalar sidhavaagip pongaa laththir serndhavar thaamum pogaaro.</p>
<p>அந்தக் காலத் தெம்முயிர் காப்பான் அரணுண்டால் வந்தக் கூற்றன் என்செய்வ னென்னா வடதொன்னூல் சந்தப் பாவிற் போற்றுதல் செய்தே தனிநின்ற மைந்தற் காணூஉ எம்பெர மாணும் மகிழ்வுற்றான்.</p>	<p>andhak kaalath themmuyir kaappaan aranundaal vandhak kootran enseiva nennaa vadathonnool sandhap pppaavirrr potrudhal seidhe thaninindra maindhar kaanoovu embera maanum magizvutraan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

<p>மைந்த நீநமை வழுத்தி மாசிலா முந்து பூசனை முயன்ற தன்மையால் அந்த மில்லதோர் ஆயுள் நிற்கியாந் தந்து நல்கினாம் என்று சாற்றினான்.</p>	<p>maindha neenamai vazuththi maasilaa mundhu poosanai muyandra thanmaiyaal andha milladhora aayul nirkiyaandh thandhu nalginaam endru saatrinaan.</p>
<p>சாற்றும் எல்லையில் தனது தாளிணை போற்று கின்றவன் பூசை செய்திடும் ஏற்ற தாணுவுக் கிடைய தாகவே கூற்றின் கூற்றுவன் குறுகுற் றானரோ.</p>	<p>saatrum ellaiyil thanadhu thaalinai potru gindravan poosai seidhidum yetra thaanuvuk kidaiya dhaagave kootrin kootruvan kurukur traanaro.</p>
<p>மறைய வன்கணும் மன்னு தென்புலத் திறைய வன்கணும் இகல்பற் றின்றரோ அறிவர் தேர்குறின் ஐயன் செய்தன முறைய தாகுமால் முதன்மைப் பாலதே.</p>	<p>maraiya vankanum mannu thenpulath thiraiya vankanum igalpar trinraro arivar therkurin aayan seidhana muraiya dhaagumaal mudhanmaip paaladhe.</p>
<p>நின்ற மைந்தனும் நித்தன் மேனியை ஒன்றும் அன்பினால் உன்னி யேமணி கன்றி கையெனுங் கடவுள் ஆலயஞ் சென்று நாதன்றாள் சென்னி சேர்த்தினான்.</p>	<p>nindra maindhanum niththan meniyai ondrum anbinaal unni yemani kandri kaiyenung kadavul aalayaj sendru naadhandraal senni serththinaan.</p>
<p>புந்தி நைந்திடப் புலம்பி நாட்டநீர் சிந்தும் வேலையில் திளைத்துச் சாம்பிய தந்தை அன்னைதாள் தழுவித் தாழ்ந்திடா முந்து மாகுலம் முழுதும் மாற்றினான்.</p>	<p>pundhi naindhidap pulambi naattaneer sindhum velaiyil thilaitthuch saambiya thandhai annaithaal thazuvith thaazndhidaa mundhu maagulam muzudhum maatrinaan.</p>
<p>அங்கண் சில்பகல் அமர்ந்து நீங்கியே செங்கண் ஏறுடைச் செல்வன் மல்கியே தங்கு கின்றநற் றானம் யாவையும் பொங்கு காதலிற் போற்றல் மேயினான்.</p>	<p>angan silpagal amarndhu neengiye sengan yerudaich selvan malgiye thangu gindranar traanam yaavaiyum pongu kaadhalir potral meyinaan.</p>
<p>அத்தன் ஆலயம் அனைத்தும் வைகலும் பத்தி யோடுமுன் பரவி யேமிகுஞ் சுத்த னாகியே தொலைவில் ஆருயிர் முத்தி யெய்தினான் முழுது ணர்ந்துளான்.</p>	<p>aththan aalayam anaiththum vaigalum paththi yodumun paravi yemiguj suththa naagiye tholaivil aaruyir muththi yeidhinaan muzudhu narndhulaan.</p>
<p>விண்ணின் பாலுளன் விரும்பிப் போற்றுவோர் கண்ணின் பாலுளன் கருத்தின் பாலுளன் மண்ணின் பாலுளன் மற்ற வன்செயல் எண்ணின் பாலதோ இசையின் பாலதோ.</p>	<p>vinnil paalulai virumbip potruvor kannin paalulan karuththin paalulan mannin paalulan matra vanseyal ennin paaladho isaiyin paaladho.</p>

முண்ட கத்திடை முளைத்த வந்துயில் கொண்ட வெல்லையைக் குணிக்கி லாவதென் அண்டம் நல்கியோன் துஞ்ச ஆங்கவன் கண்ட கற்பமோ கணக்கி லாதவே.	munda kaththidai mulaittha vandhuyil konda vellaiyaik kunikki laavadhen andam nalgiyon thunja aangavan kanda karpamo kanakki laadhve.
அன்ன வன்றனை அலக்ண் செய்திடுந் தென்ன வன்உயிர் சிதைந்து போதலால் பன்ன கத்திறை பரித்த பார்மிசை மன்னு பல்லுயிர் வளர்ந்து மல்கிற்றே.	anna vandranaik alkan seidhidun thenna vanvuyir sidhaindu podhalaal panna kaththirai pariththa paarmisai mannu palluyir valarndhu malgitre.
முடிவின் றாமுயிர் முற்றும் பற்பகல் மடிவின் றாகியே மலியும் பான்மையால் படியின் மங்கையும் பரம்பொ றாதுமால் அடியின் வீழ்ந்துதன் அயர்வு கூறினார்.	mudivin raamuyir mutrum parpagal madivin raagiye maliyum paanmaiyaal padiyin mangaiyum parampo raadhumaal adiyin veezndhuthan ayarvu koorinaal.
கொண்டல் வண்ணனுங் குலச பாணியும் புண்ட ரீகமேற் பொலிந்த போதனும் அண்டர் யாவரும் அணுகி ஆலமார் கண்டன் மேவுறுங் கயிலை மேவினார்.	kondal vannanung kulasa paaniyum punda reegamer polindha podhanum andar yaavarum anugi aalamaar kandan mevurung kayilai mevinaar.
காவி யம்மலர் கடுத்த கந்தரத் தேவு பொற்பதஞ் சென்னி சேர்த்தியே தாவில் பங்கயச் சதுர்மு கத்தனும் பூவை வண்ணனும் போற்றல் மேயினார்.	kaavi yammalar kaduththa kandharath thevu porpadhaj senni serththiye thaavil pangayach chadhurmu gaththanum poovai vannanum potral meyinaar.
நீல கண்டனாம் நிலன் முன்னரே சாலும் அன்பொடுந் தாழ்ந்து போற்றலும் மாலை நோக்கிநீர் வந்த தென்னென ஏலு மாற்றினால் இதனைக் கூறுவான். 270	neela gandanaam nimalan munnare saalum anbodundh thaazndhu potralum maalai nokkineer vandha dhennena yelu maatrinaal idhanaik kooruvaan. 270
வேறு	veru
பங்கய மிசைவரு பகவன் ஆதியா இங்குள தலைவர்கள் எவரும் இத்துணைத் தங்கள்தம் அரசியல் தவாது போற்றினர் அங்கவர் தமக்குநீ அளித்த வண்ணமே.	pangaya misaivaru bagavan aadhiyaa ingula thalaivargal yevaram iththunaith thangaltham arasiyal thavaadhu potrinar angavar thamakkunee aliththa vanname.
ஐயநீ எனக்குமுன் அளித்த காப்பினைத் துய்யநின் திருவருள் துணைய தாகவே வைகலும் புரிசுவன் வழாது மற்றதற் கெய்திய தோர்குறை இசைப்பன் கேட்டிநீ.	aiyanee enakkumun aliththa kaappinaith thuiyanin thiruvaryl thunaiya dhaagave vaigalum puriguvan vazaadhu matradhar keidhiya dhorkurai isaippan kettinee.

நின்பெருந் திருவருள் நினைகி லாமையால் தென்புலக் கோமகன் சிதைந்து போயினான் மன்பதைக் குலம்பிற வளர்ந்து மிக்கன துன்பமுற் றனள்அவை சுமக்கும் பூமகள்.	ninperun thirubarul ninaigi laamaiyaal thenpulak komagan sidhaindhu poyinaan manbadhaik kulambira valarndhu mikkana thunbamur tranalavai sumakkum poomagal.
தன்புடை எவற்றையுந் தாங்கு கின்றவள் துன்புற உயிரெலாந் தோன்றித் தோன்றியே பின்பிற வாமலே பெருகி வைகுமேல் என்படும் என்படும் எனது காவலே.	thanpudai evatriyun dhaangu gindraval thunbura vuyirnaan thondrith thondriye pinbira vaamale perugi vaigumel enbadum enbadum enadhu kaavale.
இறுத்திடும் அரசினுக் கெவரு மில்லைநீ செறுத்திடல் அந்தகன் செய்த தீமையைப் பொறுத்தருள் அவன்றனைப் புரிதி ஈங்கிது மறுத்திடல் என்றடி வணங்கி வேண்டவே.	iruththidum arasinuk kevaru millainee seruththidal andhagan seidha theemaiyaip poruththarul avandranaip puridhi eengidhu maruththidal endradi vanangi vendave.
அந்தக எழுகென அமல நாயகன் முந்தருள் புரிதலும் முடிந்த கூற்றுவன் வந்தனன் தொழுதனன் வணங்கித் தாள்பட உய்ந்தனன் அடியனென் றுணர்ந்து போற்றினான்.	andhaga yezugena amala naayagan mundharul puridhalum mudindha kootruvan vandhanan thozudhanan vanangith thaalpada vuindhanan adiyanen drunarndhu potrinaan.
போற்றிடு தருமனைப் புராரி நோக்கியே சாற்றிடு கின்றனன் தயங்கு கண்டிகை நீற்றொடு புனைந்தெமை நினையும் நீர்ப்பால் கூற்றுவன் யானெனக் குறுகு வாயலை.	potridu tharumanaip puraari nokkiye saatridu gindranan thayangu kandigai neetrodu punaindhemai ninaiyum neerarpaal kootruvan yaanek kurugu vaayalai.
நண்ணருங் கதிபெறு நமது தொண்டரை மண்ணுல கத்தவர் மனித ரேயென எண்ணலை அவர்தமை யாமென் றெண்ணுதி கண்ணுறின் அன்னவர் கழலின் வீழ்தியால்.	nannarung kadhiperu namadhu thondarai mannula gaththavar manidha reyena ennalai avarthamai yaamen drennudhi kannurin annavar kazalin aazdhiyal.
கண்ணிய மனமொழி காயம் ஈறதா எண்ணிய கருவிகள் இடைய தாகவே புண்ணிய மொடுபவம் புரியும் ஏனையர் விண்ணொடு நிரயமேல் மேவச் செய்திநீ.	kanniya manamozi kaayam eeradhaa enniya karuvigal idaiya dhaagave punniya modubavam puriyum yenaiyar vinnodu nirayamel mevach seidhinee.
என்றருள் புரிந்துநின் படையொ டேகென மன்றமர் அடிமிசை வணங்கி முன்னரே பொன்றிய பகட்டொடும் பொருநர் தம்மொடும் தென்றிசை புகுந்துதன் செயலின் மேவினான்.	endrarul purindhunin padaiyo degna mandramar imisai vanangimunnare pondriya pagattodum porunar thammodum thendrisai pugundhuthan seyalin mevinaan.

<p>சித்தசற் புரிதரு செங்கண் மான்முதல் மொய்த்திடு கடவுளர் முனிவர் மும்முறை நித்தனை வணங்கினர் கயிலை நீங்கினர் தத்தம துறையுளில் சார்தல் மேயினார்.</p>	<p>siththasar puritharu sengan maanmudhal moiththidu kadavular munivar mummurai niththanan vananginar kayilai neenginar thaththama thuraiyulil saardhal meynaar.</p>
<p>கொன்னவில் அடுபடைக் கூற்றன் பண்டுபோல் இன்னமும் விளைகுவ தென்கொ லோவெனா மன்னருள் பெற்றமார்க் கண்டன் மாக்கதை பன்னினர் முன்னமும் படர்தற் கஞ்சமால்.</p>	<p>konnivil adupadaik kootran pandupool innamum vilaiguva dhenko lovenaa mannarul petramaark kandan maakkadhai panninar munnamum padarthar kanjumaal.</p>
<p>ஆதலிற் குச்சகன் அருந்த வத்திலோர் மாதுயிர் அளித்தனன் மால்க ளிற்றினைக் காதுகை நீக்கியொன் கடவு ளாக்கியே மேதகு விண்ணிடை மேவச் செய்தனன்.</p>	<p>aadhalir kuchchagan arundha vaththilor maadhuyir aliththanan maalga litrinaik kaadhugai neekkiyon kadavu laakkiye madhagu vinnidai mevach seidhanan.</p>
<p>உதவிய மிருககண் டூயன் மால்அயன் முதலவர் புகழ்தரு முதன்மை பெற்றனன் விதிமுறை அவனருள் மிருகண் டொப்பிலோர் புதல்வனைப் பெற்றனன் புரிந்த நோன்மையால்.</p>	<p>udhaviya mirugakan dooyan maalayan mudhalvar pugaztharu mudhanmai petranan vidhimurai avanarul mirugan doppilor pudhalvanaip petranan purindha nonmaiyaal.</p>
<p>அப்பெருந் திருமகன் ஆற்றும் நோன்பினால் தப்பரும் விதியினைத் தணந்து கூற்றுவன் துப்பினை அகற்றியே தொலைவு கண்டுபின் எப்பொழு தத்தினும் இறப்பின் றாயினான்.</p>	<p>apperun thirumagan aatrum nonbinaal thapperum vidhiyinaith thanandhu kootruvan thuppinai agatriye tholaivu kandupin epozu dhaththinum irappin draayinaan.</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 846</p>	<p>aagath thiruviruththam – 846</p>